

ஒரு பேப்பர்

ORU PAPER



Paper - 04 Issue - 85 04 Friday January 2008 ஜூரோப்பாவில் ஆகக் கூடிய விலை | யூரோ

- நீங்கள் வீடு வாங்க, வியாபாரம் வாங்க கடன் தேவையா?
- வியாபார, ஆயுள்க் காப்புறுதிகள் செய்ய வேண்டுமா?
- உங்களுக்கு தேவையான **Tax Advice**, வியாபார ஆலோசனைகள் மற்றும் அனைத்துவகை **Accountancy Services**களுக்கும் நாட வேண்டிய இடம்...

Forward Consultants

1, Lancelot Road, Wembley HA0 2AJ Tel: 0208 900 9052

இனி வரும் காலம் எங்களின் காலம்



Photo: Digi Karuna

JISION TRAVEL & TOURS

உலகின் அனைத்து இடங்களுக்கும் மலிவான விலையில் பிராயண ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு....

SHIPPING | TRAVEL & TOURS | AIRFREIGHT TO WORLDWIDE
Part of Serendip Lanka Travels
Tel : 020 8772 7991-2 Fax : 020 8772 7993

Sky Wings LTD.

TRAVEL AGENTS www.skywings.co.uk email: bala@skywings.co.uk 119 Tooting High Street, London SW17 0SY

Simply the best in Price & Service
Main agents for Sri Lankan Airlines, Qatar Airways, Kuwait Airways
Tel: 020 8672 9111

Hot Fares - Economy

Colombo	from £335 + Taxes (01/06)
Dubai	from £205 + Taxes
Madras	from £300 + Taxes
Bombay	from £237 + Taxes
Osaka	from £300 + Taxes
Hong Kong	from £370 + Taxes
Cairo	from £241 + Taxes

Please call us on 020 8866 6006 020 8866 6011

United Travel Ltd
428, Rayners Lane, Pinner, Harrow, Middlesex, HA5 5DX

Cheapest tickets Worldwide

ABBAY TRAINING. NET

- ✓ OFF Licence/ Restaurant விவசாயத்தில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்குமான Personal Licence எடுத்து தகுதியை உட்கொள்
- ✓ NCIPLH CERTIFICATE COURSE
- ✓ Supervisor Course For OFF Licence and Restaurants (DPS)
- ✓ உங்கள் விவசாய ஈடுபாடுகளுக்கான புதிய off licence / restaurant premises licence எடுத்து தகுதிபெற.
- ✓ LIFE IN THE UK - (பித்திராவிய பிரேர உதவிக்கான வகுப்புகள்)
- ✓ உங்கள் Course உணர்ப்பு தகுதிபெற்று விசயப்பள்ளிகளுடன் உட்கொடுக்க.

38 London Road, Tooting SW17 9HP
தொடர்புகொள்ள: Thavanessan
020 8640 9900 / 07956 913 164 / 07960 665 575

RAJA & CO SOLICITORS

10 Upper Tooting Road, Tooting Bec London SW17 7PG
Tel: 020 8772 4900 Fax: 020 8682 9425

We provide following Legal Services:

- Conveyancing:-
Buying and Selling
Houses Flats & Business
- Criminal Cases
- Civil Litigation
- Family
- Immigration

We hold Legal Aid Franchise in Immigration & Crime

LONDON ACCIDENT CLAIMS LIMITED

70 Windmill Road, Croydon, CR0 2XP

Had an accident - Not your fault
Driver / Passenger - within last 3 years

- Personal Injury Compensation (eg. back, neck & Shoulder pain etc)
- Repair / Total Loss Value of your vehicle
- Loss of Earnings
- Hire Care for Mini Cab Drivers
- Replacement Car = Credit Hire

NO WIN - NO FEE
Tel: 020 8665 7667 Fax: 020 8684 7177
Mob: 07950 953 514 Call Free: 0800 032 6798

Mortgagelink
The National Mortgage Network

Why Rent... When You can Buy?
எந்த விதமான Deposit இல்லாமல் வீடு வாங்க வேண்டுமா?

வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் சொந்தமாக வீடு வாங்கி வாழ விரும்புகிறீர்களா? கவலை வேண்டாம்

தற்போது கீழ்க்கண்ட இடங்களில் வீடுகள் கைவசம் உள்ளன.
Mitcham, Thornton Heath, Peckham, South Norwood, Croydon, Eastdown Park, Streatham, Sydenham, Penge, Catford.

Mob: 07930 626 585 | Tel: 020 8946 5566

Your home is at risk if you do not keep up repayments on a mortgage or other loans secure on it.

Watch Me

Indo Sri Lankan Tandoori Restaurant
Fully Licenced and Fully air conditioned

Watch the skilled chef prepare your fresh food in front of your eyes

108 Modern Road, South Wimbledon, (T) 020 8286 7900
Car Park in Princess of Wales of Pub
Opening Hours 12 noon to 12 midnight
Watch Me: seeing is believing

AIRPORT

அனைத்து தமிழ் உள்ளூர்களுக்கும் உளம் நிறைந்த எதிர்பார்ப்புகள் வழங்குதல்கள்

0870 042 0606

BAtransfer.com
British Airport Transfer
Securely book taxi from & to all major UK airports

வாடிக்கையாளரின் ஏகோபித்த வேண்டுகோள்களைக் கிணங்க Mitchamல் எங்கள் சேவையை ஆரம்பித்துள்ளோம்.



www.clockwiseproperty.co.uk

020 8848 0881



CLOCKWISE PROPERTY SERVICES

Residential Sales | Lettings & Management | Mortgage | Insurance

குறைந்த முதலீட்டில் வீடுகள் வாங்குவதற்கும் குறைந்த

வட்டியில் கடன் வசதிகள் பெறுவதற்கும்

வீடுகள் வாங்கவும் சிறந்த பராமுரிப்புடன்

வாடகைக்கு எடுக்கவும், விடவும்...

415 B London Road, Mitcham, Surrey, CR4 4BJ

Tel. 02086460891, 0208090 8427, Mob 07961 981 278

Email: clockwiseproperty@gmail.com

Web: www.clockwiseproperty.co.uk



Only 10 units Available

25 Million Sri Lanka Rupees

1700 sq.ft

Sea View

Looking to Invest in Sri Lanka

"Good Time to Buy"

Brand New Fully Luxury Apartments



Good Residential Area
In Bagagatalle Road
Colombo-03

- Fitted kitchen
- Modern Bathrooms
- Imported timber Doors
- High speed Elevators
- Sundry Generators
- Swimming pools
- Gymnasium
- BBQ/ Reception / Party facilities in roof top
- Parking Facilities at ground floor
- Fire Protection System
- A/C provisions for master bedroom, all rooms and living area

\$1500-\$2000(pcm) Rental Income



- + Mortgages + Loans
- + Letting Management
- + Insurance + Building Insurance

Properties and Financial Services Ltd.

தொடர்புகளுக்கு: சரஸ்வதி ராமையா

74 Lee High Road, Lewisham SE13 5PT

Tel: 020 8852 1683 / Fax: 020 8852 1621

Email: info@angelsproperties.co.uk / Web: www.angelsproperties.co.uk



இலவசம்.

2வது ஆண்டு நிறைவு ஒட்டி £250க்கு மேல் நுகைகள் வாங்கிக் கொடுக்க ஒரு Montag Watch (Swiss Made, 2 years guarantee)

ABI DIAMOND

உங்கள் பெயர்ச்சிக்கு சிறந்தவை எதுவென்றால் உயர்ந்த கட்டிடம் பெயர் நுகைகளில் மதிப்பை உடர் தரும் தயாரிப்புகள் நுகைகளில் மட்டுமல்ல சிறந்த தயாரிப்புகள் சிலைகளில் சிறந்த பெயர்ச்சி பெயர்ச்சி எடுப்புகள் மறுசீரமைப்பு!

Tel: 020 8423 0055

305 Northolt Road, South Harrow, HA2 8JA

சுரு பெய்ர்



தாக்குவது இந்து மதத்தை மட்டுமா?

ரமிலை வளர்க்கும் சுரு பெய்ர் காரருக்கு,

நீங்கள் உங்கள் சுயருபத்தைக் காட்டி விட்டீயாள், நீங்கள் இந்து சமயத்தைப் பற்றியும் இந்து சமயத்தவரின் பண்டிகைகளைப் பற்றியும் பக்கம் பக்கமாக எழுதுவீர்களா? ஆனால் கிறிஸ்தவ மதத்தைப் பற்றியும் கிறிஸ்தவ பண்டிகை பற்றியும் எதுவும் எழுதவில்லையே? ஆக நீங்கள் இந்து மதத்தைப் தான் நாயப் புடைப்பீர்களா?

அதிலும் ஏனைய மதங்களைப் போல சமயத்திற்கு ஆள் பிடிக்காத ஏனைய மதக் கடவுள்களையும் மதிக்கின்ற இந்து மதத்தவரையும் இந்து மதக் கடவுள்களையும் தாக்குவதை இனியாவது நிறுத்திக் கொள்ளுங்கள்.

— வேங்கை

தாயக நினைவு

நீண்ட நாட்களுக்குப் பிறகு தாயகத்தை நினைவுபடுத்தும் தட்டி வாளை முகப்பில் பிரசுரித்து மீண்டும் ஊர் ஞாபகத்தை ஏற்படுத்தி யிருந்தீர்கள். தட்டிவானில் நல்லூர் தேர் பார்ப்பதற்காகப் பணயிலிருந்து பயணித்த நாட்களை மீண்டும் மனக் கண் முன் கொண்டு வந்ததற்கு நன்றி

— பரதன் / பரிஸ்

பெர்லினை மறக்க முடியாது

பொ. கருணாகரமூர்த்தி எழுதிய உங்கள் ரயில் தானா கட்டுரையை வாசித்தபோது ஜெர்மனிக்குமீண்டும் 1983 ஆம் ஆண்டு போய் வந்தது போல இருந்தது.

நான் ஜெர்மனியில் ஐந்து ஆறு வருடங்கள் இருந்து விட்டு சிற்றிசன் கிடைக்காமல் கனடாக்கு வந்து விட்டேன். இப்போது குடும்பம் குட்டி என்று மகிழ்ச்சியாக இருக்கிறேன்.

ஆனால் கருணாகரமூர்த்தி எழுதியதை வாசித்த போது நான்

சிந்தனை வசப்பட்டேன். நாங்கள் கிழக்கு ஜெர்மனியில் தான் வந்து இறங்குவோம். அங்கு எங்களுக்கு சிற்றிசன் தர மாட்டார்கள். நாங்கள் மேற்கு ஜெர்மனியின் பெர்லினுக்குப் போக வேண்டும்.

கிழக்கு ஜெர்மனியில் இருந்து ஒரு ரயில் புறப்படும். அதில் நாங்கள் ஏறி இருப்போம். அந்த ரயில் கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஒரு ரயில் நிலையத்திலும் நிற்க மாட்டாது. கிழக்கு ஜெர்மன் ரயில் நிலையம் ஒவ்வொன்றிலும் கிழக்கு ஜெர்மனி ஆமிக் காரர் துவக்குடன் நிற்பார்கள். பனி கொட்டும். எங்களுக்கு எல்லாம் புதினமாகவும் பயமாகவும் இருக்கும்.

ரெயில் மேற்கு ஜெர்மனியில் எங்களை விட்டு விடும். அப்பொழுது தான் நான் வெளிநாட்டுக்கு வந்தது போல உணர்வேன். வெளிநாடு என்று நினைத்த ஜெர்மனின் பெர்லினை என்னால் மறக்க முடியாது

— லோகேஸ் / மொன்றியல்

மைதூர் பாப்பத்தியின் நப்பாசை

ஒருமுறை தலைவர் கூறியதுபோல் இந்த மைதூர் மனிசிக்கு நாம் என்ன செய்தோம்? எமக்கு பாதகமாகவே எப்போதும் வாயைத் திறக்கிறாள். அதற்கு காரணம் வேறொன்றுமல்ல. தன்னை இந்திய நலன் அக்கறை யாளியாகக் காட்டி வருவதன்மூலம் ஒரு நாளில் தான் பிரதமர் ஆகலாம் என்னும் அடி மனதின் நப்பாசை. இதற்கு செம்மறிகள் போல் தலை ஆட்டும் கும்பலின் நோக்கம்தான் புரியவில்லை.

— சிவகுமார் / மிச்சம்

நல்ல விடயம்

கிறிஸ்தவ சிற்றிசன் அகதியின் பிறப்பு என்று அகிலன் எழுதியது நல்ல விஷயம். தமிழ் அகதிகளை பாலனின் பிறப்புடன் ஒப்பிட்டு நேர்த்தியாக எழுதியிருந்தார். அகிலன் எழுதிய தற்கு தமிழ் அகதி என்ற முறையில் பாராட்டுக்கள்.

— தமிழ் மாறன் / லூசியம்

பாவம் அம்மா

அட. நாங்கள்? அம்மாவின்ரை அருள் வாக்குச் செய்திகளையும் அம்மா வைப் பாக்கப் படையெடுக்கிற ஆக்களைப் பற்றியும் தான் கதைச் சூக் கொண்டிருந்தம்.

ஆனால் அவாக்கு இருக்கிற சங்கடங்களையும் கஸ்டங்களையும் கவலைகளையும் வெளிக்கொண்டு வந்திருக்கிறீயாள்.

அதிலையும் ஒரு தொலைக்காட்சித் தொடரைக் கூடப் பாக்கலாமல் கிடக்குது என்று அவா கவலைப்பட்டதைப் பாக்க எனக்கு

கண் ரெண்டும் குளமாப் போச்சுது. அம்மாக்கு அம்மன் தான் உதவி செய்ய வேணும்

— சாந்தினி / லூட்டன்

சினிமா தேவையா

நான் ஒரு பேப்பரின் நீண்ட கால வாசகன். பறக்கும் தட்டுக்கள் தொடர் சினிமாப் பகுதி போன்ற ஒன்றிரண்டு விடயங்களைத் தவிர அனேகமாக எல்லா விடயங்களையும் ரசித்து வாசிப்பேன்.

ஆனால் பத்திரிகை மேலும் மேருசுற வேண்டும் என்ற ஆதங்கத்தில் சில கருத்துக்கள். பல அறிவுபூர்வமான விடயங்களைப் பிரசுரிக்கிற நீங்கள் தென்னிந்தியாவின் சீரழிந்த சினிமா விற்கு இரண்டு பக்கங்களை ஒதுக்கத் தான் வேண்டுமா? அதற்குப் பதிலாக சிறி, காளா பிரபா ஆகியோர் எழுதுவதைப் போன்ற அருபவப் பகிர்வுகளைச் சேர்த்துக் கொள்ளலாமே?

அதே போல பறக்கும் தட்டுக்கள் தொடர்பாக மாதக் கணக்காக ஒரு தொடரைப் பிரசுரிக்கிறீர்கள். அது சுவாரசியமில்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதற்குப் பதிலாகவும் ஏதாவது சுவாரசியமான விடயங்களை இணைத்துக் கொள்ளுங்களேன்.

— விதூரன் / வெம்பினி

தவற விட்டிட்டியாள்

சிறி அண்ணை உங்களுக்கு உங்களை அம்மமா சதி பண்ணிப் போட்டா? நீங்கள் எழுதினதைப் பார்த்தால் ரேகா உங்களுக்கு மச்சாள் முறை தான் வருமே தவிர தங்கச்சி முறை வராது. அநியாயம் ஒரு குளோரீனில் குளித்த கோல மயிலைத் தவற விட்டிட்டியாள்.

— யதுசன் / பின்னர்

உலருக்கே ஆபத்து

பயங்கரவாதத்தை அடியோடு அழித்து உலகத்தைக் காக்கப் போவதாகக் கூச்சல் போடும் அமரிக்கா தன்னுடைய நடவடிக்கைகளால் உலகையே வெப்பமடைய வைத்து உலகையே அழித்துக் கொண்டிருப்பதையும் அதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையும் தெளிவாக விளக்கியது வெம்பி வெடிக்கப் போகிறது உலகம் என்ற கட்டுரை.

— சிவராஞ்சன்

நல்லது பிடிக்காதே

நல்ல விஷயம் தொடர்ந்து வந்தால் உங்களுக்குப் பிடிக்காதே? பாலா அண்ணாவின் கடந்தது நடந்தது தொடரை நிறுத்தி விட்டீர்களே?

— மதன்

கொழும்புக் கடிதம்

வணக்கம் எல்லாரும் எப்படியிருக்கிறீயாள்

புது வருசம் பிறந்திட்டுது! எண்ட புது நம்பிக்கையோட உங்களோட கதைக்க எனக்கும் விருப்பந் தான். ஆனால் சிங்கள தேசம் எங்கடை நிம்மதியையும் சந்தோசத்தையும் அழிச்சே ஆக வேணும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிக்ருது.

புதுவருசம் பிறந்த அண்டே கோயிலுக்குக் கும்பிடப் போன மகேஸ்வரன் எம்பியை தன்ரை புலனாய்வுக் காறரைக் கொண்டே கொலை செய்விச்சு எங்களுக்குப் புத்தாண்டுப் பரிசு தந்திருக்கிறார் மலிந்த.

சுடுறது எண்டால் ரெண்டு பேரில்லை நூறு பேர் பாதுகாப்புக்கு இருந்தாலும் சுடத் தான் செய்வாங்கள் என்று இதுக்கு விளக்கம் குடுக்கிறார் ஒரு அமைச்சர்.

இந்த அநியாயங்களைப் பாத்துக் கொண்டும் உலகம் வாயை மூடிக் கொண்டு இருக்குதே எண்டது தான் எங்களுக்கு இருக்கிற பெரிய கவலை.

ஏனப்பா இப்படி அநியாயம் செய்யுறாய் என்று மலிந்தவையும் அவரின்ரை பரிவாரங்களையும் தட்டிக் கேக்காமல் நீ இங்கை இருக்க வேண்டாம். இருந்தால் உன்ரை உயிரக்கு ஆபத்து. தப்பிப் போய் வேறை நாட்டிலை இரு என்று எம்பிமாருக்கு ஆலோசனை செய்து கொண்டிருக்கினம் இங்கை இருக்கிற வெளிநாட்டுத் தூதுவர்தான்.

சுதந்திரமாத் தன்ரை நாட்டிலை வாழுறது ஒவ்வொருத் தரின்ரையும் அடிப்படை மனித உரிமை என்று புத்தகத்திலை எழுதி வைச்சுப் போட்டு உயிராபத்தோடே இருக்கிற மனோ கணைசன் எம்.பியை தன்ரை குண்டு துளைக்காத காரிலை கொண்டு போய் விமான நிலையத்திலை இறக்கி நாட்டை விட்டு அனுப்பி வைச்சுக் கொண்டு இருக்குது ஐரோப்பிய ஒன்றியம்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரையே பூனை குட்டியைக் காவிக்கொண்டு போற மாதிரிக் கொண்டு திரிய வேண்டிக் கிடக்குது எண்டால் சாதாரண மக்களின்ரை நிலமையை யோசிச்சுப் பாருங்கோ.

தட்டிக் கேக்க ஆளில்லை எண்ட தலைக்கனத்திலை மலிந்த வுக்கும் அவரின்ரை பரிவாரங்களுக்கும் என்ன செய்யிற தெண்டே தெரியேல்லை.

யுத்த நிறுத்த ஒப்பந்தமும் வேண்டாம் ஒண்டும் வேண்டாம். நாங்கள் தமிழனை அழிக்கத் தான் போறம் என்று பப்ளிக்காகச் சொல்லிப் போட்டு சண்டைக்கு நிக்கினம்

ஆனால் அவையனும் குப்பிற விழுக்கிற நாள் கெதியா வரத் தான் போகுது.

சரி அடுத்த கடித்திலை மிச்சங்களை எழுதிறன்

கொழும்பான்



Open 7 Days

MONEY IN MINUTES TO SRI LANKA

India, USA, Canada, Australia
Transfers to
over 120 Countries

இலங்கைக்கான பணமாற்றுச் சேவை

நம்பிக்கை நாணயமிக்க மிகத் துரிதமான சேவை குறிப்பிட்ட அதே நாளில் பணத்தை அங்கு பெற்றுக்கொள்ளவோ அன்றி அங்குள்ள உங்களது எந்த வங்கிக் கணக்கிலும் வைப்பு செய்யக் கூடியதான வசதிகள்.











Head Office : 125 - 127 Bramley Road,
Oakwood, London N14 4UT

Transfer Hotline
020 8886 4488
www.cecfastcash.com

PAY AT

BARCLAYS

நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் பணத்தை பாதுகாப்புடனும் விரைவுடனும் அனுப்ப அருகில் உள்ள BARCLAYS இல் பணத்தை வைப்புச் செய்த பின் எம்மை அனுப்பங்கள்

A/C NAME : C.E.C.LTD
A/C NO : 70713945
SORT CODE : 20-36-47
BRANCH : HANOVER SQ.

ஒரு பேப்பர்

ORU PAPER

FRIDAY, JANUARY 04, 2007, ISSUE 85

அழிவை நோக்கிச் செல்லும் சிறிலங்கா

இலங்கைத்தீவினைப் பொறுத்தவரை, 2008ம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் தியாகராசா மகேஸ்வரனின் படுகொலையுடன் மலர்ந்திருக்கிறது. இவ்வாண்டு இது போன்ற அரசியல் கொலைகள் உட்பட மனிதவரிமை மீறல்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது வெறும் ஆளுடன் அல்ல உண்மை நிலவரம் என்பதனை தொடர்ந்து வரும் நிகழ்வுகள் சுட்டி நிற்கின்றன.

போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து சிறிலங்கா விலகிக் கொண்டதன் விளைவாக நோடிக் நாடுகளினைச் சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வெளியேற்றப்பட்டவுள்ளனர். இந்த நகர்வுகள் மூலம் சமாதானத்திற்கான கதவுகளை இறுகச் சாத்தி மேற்குல கத்தின் முகத்திலடித்துள்ளார் மகிந்த இராஜபக்ச. இந்தியா, சீனா, யப்பான், பாக்கிஸ்தான் ஆகிய ஆசிய நாடுகளின் உதவியுடன்தான் மகிந்தவின் போர் முயற்சிகள் தொடரப் போகின்றன. மேற்குலகத்தினை முற்றாகப் புறக்கணித்து விட்டு ஆசிய நாடுகளின் உதவியில் தங்கியிருப்பது என்பது முன்னைய சிறிலங்கா தலைவர்கள் முயன்று பார்க்காத புதிய அணுகுமுறை.

மேற்குலகின் தலையீட்டை தவிர்த்துக் கொள்வதற்கு இந்தியாவும், சீனாவும் மகிந்தவருக்கு அணையாக இருக்கப் போகின்றன. இந்நிலையில் ஐ.நா. மனிதவரிமை கண்காணிப்பாளர்களை அங்கு நிலைகொள்ள வைப்பது ஒன்றே மேற்குலகம் சிறிலங்காவிற்குள் காலூன்ற உள்ள ஒரே வழியாக உள்ளது.

இராணுவரீதியில் விடுதலைப் புலிகளை அழித்து விடுவதன் மூலம் இனப் பிரச்சனையை முற்றாக ஒழித்துவிட முடியும் என்ற நம்பிக்கையிலேயே இந்த முயற்சிகள் நடைபெறுகின்றன. ஆனால் இந்த முயற்சி ஒருபோதும் வெற்றியளிக்க போவதில்லை என்பதனை வரும் நாட்களில் உணர்ந்து கொள்ளக் கூடியதாக இருக்கும். இதனையே தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தனது மாவீரர் தின உரையில் எதிரி தங்களது பலத்தை குறைத்து எடை போடுவதாகக் குறிப்பிட்டார்.

மகிந்தவின் போர்முயற்சிகள் மூலம் சிறிலங்காவின் பொருளாதாரம் அதல பாதாளத்திற்கு செல்லப் போகின்றது.. சிறிலங்காவுக்கான பொருளாதார உதவிகளை மேற்குலகம் நிறுத்துமேயானால், மேற்குறிப்பிட்ட ஆசிய நாடுகளிலேயே சிறிலங்கா தங்கியிருக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இவற்றில் யப்பான் தவிரந்த ஏனைய நாடுகள் நீண்ட காலத்திற்கு நிதியுதவிகளை செய்யமாட்டா.

போரின் மூலம் தங்களால் தமிழர்களை வெல்ல முடியாது என்ற நிலை ஏற்படும் வரை சிறிலங்காவை அழித்தாவது தமிழருடன் மோதுவதனையே சிங்கள மக்கள் விரும்புவார்கள். இந்த மனோநிலையில் மாற்றம் ஏற்படும் வரை, இலங்கைத் தீவு அழிவுப் பாதையில் செல்வதனை யாராலும் தடுக்க முடியாது என்பதே இப்போதுள்ள சோகம்.

ஒரு பேப்பர்

வணக்கம்!

உங்கள் அனைவருக்கும் ஒரு பேப்பர் குடும்பத்தின் புத்தாண்டு வாழ்த்துக்கள். ஆண்டு தொடக்கத்தில் எல்லோரும் எடுக்கிற மாதிரி சில தீர்மானங்கள் எடுத்திருக்கிறோம். அதிலை முக்கியமான ஒன்று உங்களில் சிலருக்கு எரிச்சலை மூட்டிய 'ஓசியாய் வாசிக்க ஒரு பேப்பர்' என்ற வாசகம் 'ஈசியாய் வாசிக்க ஒரு பேப்பர்' என மாற்றப்பட்டுள்ளது. இதிலை இதில் இன்னொரு விசயமும் இருக்கிறது. இனி பிரித்தானியா தவிரந்த மற்ற ய ஐரோப்பிய நாடுகளில் ஒரு பேப்பர் விற்பனைக்கு விடப்படவுள்ளது. தற்போதைக்கு கனடாவிலும், பிரித்தானியாவிலும் மட்டும் ஓசியாய் கிடைக்கும்.

என்னடா மடியிலை கை வைக்கிறியள் என்று நீங்கள் ஆதங்கப்பட்டலாம். ஒரு பேப்பர் ரின் தயாரிப்பு செலவீனங்களை சமாளிப்பதற்காகவே இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறோம். ஓசியை எடுத்ததில் எங்களுக்கு கவலைதான் என்ன செய்ய ...

ஒரு பேப்பர் ரில் தனி நட்பர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்திருப்பதாக சிலர் எங்களிடம் முறைப்பட்டுள்ளார்கள். நாங்கள் வேண்டுமென்றே யார் மீதும் தாக்குதல்களை தொடுப்பதில்லை, சமூகத்தின் மீதுள்ள அக்கறை காரணமாக நம்மிடையே உள்ள வேடதாரிகளை இனங்காட்டுகிறோம். அவ்வளவுதான். இருப்பினும் இது விடயத்தில் எங்களது தகவல்கள் அல்லது கருத்துக்கள் தவறானவை என்றால் தயங்காமல் சுட்டிக் காட்டுங்கள்.

இன்னமும் சிலபேருக்கு ஒரு பேப்பர் ரை நடாத்திறது 'அவையோ' அல்லது 'இவையோ' என்ற குழுப்ப

மிருக்கிறது தெரியுது. சிலர் நாங்கள் ஆருக்கோ முன்னணி அமைப்பாய் செயல்படுகிறதாயும் எழுதி தள்ளியினம். நாங்கள் உரிக்க உரிக்க உள்ளுக்கை ஒன்றுமில்லாத வெங்காயங்கள் எண்டு முன்னமே சொல்லியிருக்கிறோம். இன்னமும் அப்பிடித்தான் இருக்கிறோம்.

ஒரு பேப்பர் ருக்கு ஆக்கங்களை அனுப்பும்போது உங்களது ஆக்கம் மற்றய ஊடகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதா என்பதனை குறிப்பிட மறக்க வேண்டாம். மற்றய ஊடகங்களில் வெளிவந்தவை பெரும்பாலும் பிரசுரத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழர் திருநாள் இம்முறை வேலைநாளில் வருவதால் கொண்டாடுவியலோ தெரியாது.

பொங்கல், பலகாரங்கள் கொண்டு வந்து தந்து உங்கள் அன்பைக் காட்ட விரும்பினால் எங்கள் பணியக முகவரி 10ம் பக்கத்திலிருக்கிறது.

மீண்டும் சந்திப்போம்.

ஒரு பேப்பர் காரன்கள்+காரிகள்

EDITORIAL

Bloody New Year

Through out the last two weeks of 2007, most people in the world celebrated the memory of the anointed Messiah and welcomed a peaceful and prosperous new year.

But for the Tamils in Sri Lanka these two weeks have been more violent and bloody than the previous fifty. Throughout the Christmas and New Year period the Government of Sri Lanka (GOSL) intensified its murderous activities in the Tamil Northeast. It is sending its armed forces deeper and deeper into the Tamil Northeast in order to cow and pacify the Tamil people as 2008 dawns. It continues to exercise its long terrorist tradition of forcing the civilian population from their lands, indulge in large scale killings and in the destruction of homes and infrastructure.

All these have been occurring while an internationally monitored cease fire was in place.

Mockery isn't it?

Last week one of the gentlemen orchestrating this anti-Tamil war said exactly that.

In an interview, Sri Lankan President's brother and the Defence Secretary Gotabhaya Rajapaksa described the ceasefire as a "joke". This American citizen further described the internationally

recognised ceasefire agreement as just a "document" and called his beloved brother to "abolish the ceasefire agreement".

A few days later the Sri Lanka's President and Commander-in-Chief of the armed forces as well as the Minister of Defence, Mahinda Rajapaksa, did exactly that. With this act the GOSL has disengaged from talking peace with Tamils and has declared open war on them.

The significance of GOSL's disengagement is the effective freezing of the peace process. By doing so the GOSL is making sure that there will not be a political dialogue with the Tamils in the foreseeable future. Thus it freezes the political process that forces people, institutions and the international community to discuss and negotiate about the democratic rights of the Tamils. Thus it prevents the recognition of the Tamils of Sri Lanka as a nation, the existence of an identified homeland for the Tamils and the right of self-determination of the Tamil nation.

This whole discussion has been removed from the daily agenda for an unlimited period of time with the stroke of a pen. In the mean time the murderous GOSL hopes to militarily weaken the Tamils and to establish the peace of a grave yard in the Tamil Northeast.

Peace Process is Dead

Almost five years after the signing of the Cease Fire Agreement (CFA), it is again the subject to debate: was the CFA and the subsequent peace talks a historical mistake of the Tamils?

In the past, only the pessimists among us said so. They talked about historical mistakes and so on and predicted doom and gloom.

Now the CFA is dead the debate is alive again among all sections of the Tamils.

With the wisdom of hindsight, some of us are arguing that the Norwegian "facilitated" peace process is to blame for the dismal political situation of the Tamils in Sri Lanka.

What truth is there in this?

The majority of the Tamil Diaspora supported the CFA & peace talks whole heartedly.

This is because after decades of denial, through this CFA the GOSL recognised the Tamils as a political and military entity that achieved parity. That was a historic step. This recognition happened in the minds of millions of people too, including the Sinhalese.

We all predicted that this would create dynamism for peace that would overcome all the negative aspects of

Sri Lankan politics in the end.

Further, the Tamils thought that we should learn from the Zionists as they never said "No." At every stage the Zionists agreed to accept what was offered to them, and immediately went on to strive for more. The Palestinians, on the contrary, always said "No" and lost.

This view was accepted by most of the Tamil Diaspora at that time and has since determined the direction of the peace camp among the Tamils.

But the main hope - that the dynamism of peace would dominate the process of CFA and peace talks was not realized.

The CFA and peace talks were meant to be a historic turning point. It should have put an end to the Sri Lankan conflict, which is a clash between an irresistible force (the offensive Sinhalese-Buddhist Nationalism) and an immovable object (the defensive Tamil Nationalism).

This did not happen.

Lacking a clear and agreed-upon aim, the CFA & peace talks gave rise to a situation that has almost no precedent. That was not understood at the time, nor is it clearly understood today.

Usually, when a national liberation movement reaches its goal, the change takes place in one move. A day before, the French ruled Algeria,

on the morrow it was taken over by the freedom fighters. The governance of South Africa was transferred from the white minority to the black majority in one sweep.

In Tamil Homeland, an entirely different situation was created: an authority with state-like trappings was indeed set up in parts of Tamil Homeland, but the Sri Lankan occupation did not end. This situation was much more dangerous than perceived initially.

There was a sharp contradiction between the "state in the making" and the continuation of the liberation struggle. The need to go on with the struggle clashed with the need to strengthen the Tamil quasi-state.

The Tamils might conclude from this that the very creation of the CFA & peace talks was a mistake. That it was wrong to stop, or even to limit, the armed struggle against the occupation. There are those who say that the Tamils should not have signed any agreement with the devious and untrustworthy GOSL as this encouraged the illusion that a historic peace process had been achieved.

It is still too early to judge, for better or for worse. The 2002 CFA and the subsequent peace talks do not belong to the past. They belong to the present. What future they may have depends on us.

இனப் பாகுபாட்டுக் கொடூரம் இன்னும் தீவிரமாகும் சூழல்

இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் 2002 பெப்ரவரி 22 ஆம் திகதி கைச்சாத்தான யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு சட்ட ரீதியான சாவு உறுதியாகி விட்டது. இந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது பற்றிய இலங்கை அரசின் தீர்மானம் உத்தியோக பூர்வமாக அனுசரணைத் தர்ப்பான நோர்வேக்கு அறிவிக்கப்பட்டதும், பதினான்கு நாட்களில் நடைமுறைக்கு வரக் கூடியதாக யுத்த நிறுத்த ஒப்பந்தத்திற்கான மரணச்சான்றிதழ் எழுதப்பட்டுவிட்டும்.

இலங்கை அரசின் இந்த முடிவின் காரணமாக, இதுவரை செத்துச் செயலிழந்து, சேடம் இழுத்துக் கொண்டிருந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தின் பிராணன் நிரந்தரமாக வெளியேறப் போகிறது. அதுமட்டுமல்ல.

யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழுவும் தனது ஐந்தரை வருடப் பணியை முடித்துக்கொண்டு முடை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு வெளியேற வேண்டியதுதான்.

இதுவரை அனுசரணைப் பணியாற்றிய நோர்வேக்கும் இனி அந்த வேலை நிலுவையில் நிற்கப் போவதில்லை. அதுவும் முடிந்தமாதிரித்தான்.

இந்த அனுசரணைப் பணிக்கு 2000 ஆம் ஆண்டில் அப்போதைய இலங்கை ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் நோர்வே உத்தியோக பூர்வமாக அழைக்கப்பட்டது.

2005 நவம்பரில் அவரின் அதிகார காலம் முடிவற்றது. நோர்வேயையும் அதன் அனுசரணைப் பணியையும் கடுமையாக விமர்சித்துத் தூற்றிவந்த பௌத்த சிங்களப் பேரினவாத சக்திகளின் பின்புல ஆதரவோடு மஹந்த ராஜபக்ஷ அரசுத் தலைவரானார். அவரை ஆட்சிப் பீடத்துக்கு முன்தள்ளிக் கொண்டு வந்த பேரினவாத சக்திகள் நோர்வேயின் பங்களிப்பை கடுமையாக எதிர்த்து வந்ததால் நோர்வேயின் அனுசரணைப்பணி மீண்டும் இடம்பெறுவதற்கு வாய்ப்பேயில்லை என அப்போது கருதப்பட்டது.

ஆனால் புதிய அரசுத் தலைவர் மஹந்தவும் 2006 ஜனவரியில் நோர்வேயை அனுசரணைப் பணிக்கு மீண்டும் அழைத்ததால் நோர்வே மீண்டும் தனது நகர்வுகளை முன்னெடுத்தது.

எனினும், அது கூட நீண்ட காலம் நீடிக்க வில்லை.

மஹந்தரின் புதிய அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஜெனிவாவில் இடம் பெற்ற இரண்டாம் சுற்றுப் பேச்சுகள் 2006 ஒக்டோபரில் முன்னேற்றமின்றி, முட்டுக்கட்டையில் முடிவடைந்ததை அடுத்து, நோர்வேயும் தன்பாட்டில் தனது அனுசரணைப் பணியை இடைநிறுத்த வேண்டியதாயிற்று.

பிணக்கில் சம்பந்தப்பட்டுள்ள இரு தரப்பினரான இலங்கை அரசும், விடுதலைப் புலிகளும் மீண்டும் கேட்டால்ன்றி புதிய அமைதி எத்தனங்கள் எதிலும் ஈடுபடுவதில்லை என நோர்வே அப்போதே தீர்மானித்து அறிவித்திருந்தது.

மீண்டும் அத்தகைய அழைப்பு ஏதும் வராத நிலையிலேயே, இப்போது யுத்த நிறுத்த ஒப்பந்தமே முடிவுக்குக் கொண்டுவரப்படுவதால், இனி அனுசரணைப் பணிக்கு வாய்ப்போ தேவையோ இல்லை என்றாகி விட்டது.

கடந்த வரவு செலவுத் திட்ட சமயத்தில் ஆட்சி கவிழும் ஆபத்தை எதிர் நோக்கிய மஹந்த அரசு, கடைசி நேரத்தில் பௌத்த சிங்களத் தீவிரப் போக்கும் பேரினவாதத் திமிரும் கொண்ட ஜே.வி.பியின் காலில் விழுந்து, அதைத் தாஜா செய்து, அக்கட்சியின் தயவில் கடைக்கண் பார்வையில் தப்பிப் பிழைக்க வேண்டிய கட்டாயத்துக்குள்ளானது. ஜே.வி.பியிடம் அந்த உதவியைப் பெறுவதற்காக அரசுத் தலைமை சில வாக்குறுதிகளை அதற்கு வழங்கியது என்றும், அவற்றைப் புத்தாண்டில் நடைமுறைப்படுத்த அரசு ஜே.வி.பிக்கு உறுதி தந்தது என்றும் இப்பத்தியில் ஏற்கனவே விளக்கமாக விவரமாக குறிப்பிட்டிருந்தோம்.

அத்திட்டப்படியே எல்லாம் நடக்கின்றன விடயங்கள் கட்டவிழ்கின்றன.

அந்த வாக்குறுதிப்படி புத்தாண்டு பிறந்ததும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவது பற்றிய அறிவிப்பை இலங்கை அரசு விடுத்திருக்கின்றது.

இரண்டு வார முன்னறிவித்தல் காலம் கடந்ததும் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக செத்ததும் ஏற்கனவே ஜே.வி.பிக்குத்தான் கொடுத்த மற்றொரு வாக்குறுதிப்படி, புலிகள் இயக்கம் மீது இலங்கையிலும் தடை விதிக்கும் அறிவிப்பை அரசு விடுக்கும்.

அதன்பின்னர் அடுத்த வாக்குறுதிப்படி இலங்கை நாட்டின் இறைமையைப் பேணும் விதத்தில் காத்திரமான நடவடிக்கை எடுத்தல் என்ற பெயரில் தமிழர் தேசம் மீது முழு அளவில் ஒரு கோர யுத்தத்தை அது கட்டவிழ்த்துவிட்டும்.

இவை எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே.

ஆனாலும் மஹந்த அரசின் இந்த உத்தேச நிகழ்ச்சி நிரல் யுத்தத் தீவிரப் போக்குச் செயற்பாடு இதுவரை அரசுக்கு வெளியே நின்று அரசுத் தலைமைக்கு அவ்வப்போது தொல்லை மற்றும் தொந்தரவு கொடுத்து வந்த ஜே.வி.பியை மீண்டும் அரசுத் தரப்புக் கூட்டணிக்குள் கூட்டி வந்து சேர்ப்ப தற்கு வழி செய்தாலும் செய்யலாம் என்பதே நிலை.

ஆகவே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ரத்துச் செய்யும் ஜனாதிபதி மஹந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசின் இந்தத் தீர்மானம், பௌத்த சிங்களப் பேரினவாதச் சிந்தனையில் முழுகிக் கிடக்கும் தீவிரவாதிகளை அவரின் பின்னால் மீண்டும் ஐக்கியப்பட்டு அணி திரளச் செய்யப் போகின்றது.

இதன் விளைவு, சிறுபான்மை இனத்தவருக்கு எதிரான இனப்பாகுபாட்டுக் கொடூரம் இலங்கைத் தீவில் இன்னும் தீவிரம் பெறவே வழிசெய்யும் என்பது நிச்சயம்.

- உதயன்

வெற்றி அன்றி

வேறெதுவும் இல்லை

தோல்வி கண்டு

துவளவுமில்லை

வாழ்வது ஒன்று தான்

நம் வார்த்தை

Year Of The Rat Or The Lion?

The New Year started off with a bang. T. Maheswaran, UNP Colombo District MP was shot dead and several others injured at a Kotahena kovil in the morning of January 1. With this tragic event all hopes that may have been entertained by the people for a peaceful new year ended.

Maheswaran had been asking the government to provide him greater security which did not materialise. Indeed, after a fiery attack on the government in parliament during the budget debate just over two weeks back his security was slashed by the government from 18 to two. The shots that rang out in the Kotahena kovil proved that the new year pledge of President Mahinda Rajapakse to 'defeat terrorism in all its forms, bringing in more freedom and democracy and democracy to all Sri Lankans' was mere empty rhetoric.

It is hard to believe the peaceful intentions of the government for this year because its declared intention is to carry out military operations in the Wannu and crush the LTTE and thereafter negotiate peace. The President declared at Matara on December 26 that military victories will pave the way for a political solution. His speech was followed by those of the service chiefs and the Defence Secretary Gotabaya Rajapakse over the weekend to coincide with a host of price increases where the buzz word was the elimination of the LTTE. The Army Commander Sarath Fonseka went so far as to say that the security forces

intend to kill 3000 Tigers within the next six months.

With the defence budget at 15 billion rupees, that works out to Rs. 5 million for every Tiger. History shows that military victories over guerrilla groups are more easily said than done. American Presidents John Kennedy and Lyndon Johnson realised it in Vietnam and now George Bush is trying hard albeit without much success in Iraq and Afghanistan.

Closer home, Anuruddha Ratwatte the then deputy minister of defence declared similar intentions in 1997 when government forces swept through the Jaffna peninsula and drove out the LTTE into the Wannu jungles where they had been confined to since. At that time Ratwatte boasted he would take over the Wannu by February 1998 to mark the 50th anniversary of Sri Lanka's independence and shake LTTE leader Pirapaharan's hand. Now we are told he would be physically eliminated within six months if not sooner.

The international community too is calling for a political solution whilst strongly opposing the military option. Pressures by the United Nations on the government to admit a human rights monitoring committee to Sri Lanka, the United States Congress in its Appropriation Act of 2008 adopting provisions prohibiting sale of military equipment to Sri Lanka which was signed into law last week by President Bush, and Britain cutting off some of the economic assistance that was to be provided, are such instances to discourage the

government from seeking a military solution.

The government of course is determined to end the fight with the LTTE this year with the gungho Defence Secretary Gotabaya Rajapakse calling for scrapping of the Ceasefire Agreement and banning the LTTE. The service chiefs are also optimistic about the defeat of the LTTE this year but the former service chiefs are less sanguine. At a meeting with UNP Leader Ranil Wickremesinghe they had stressed the need for the main opposition party to work together with the government to work out a political solution and pointed out that even though the LTTE could be suppressed for the time being it could raise its head again.

President Rajapakse and his brothers comprising the ruling junta appear to be least concerned finding a negotiated solution and keeps mouthing about the APRC coming out with a solution which it is unlikely to produce.

Daily statistics in the state owned media and pro-government private media provides the political diet for the government to survive but whether this would be sufficient for the whole year is doubtful because of the immense privation the people are being subjected to. Inflation is galloping around 21.5 per cent and is continuing to gallop. Today Shell Gas Lanka is to up the price of a 12.5kg cylinder by Rs 175 to Rs 1488. At the beginning of 2007 its price was Rs 793. The price of flour was also

increased at the end of December by a considerable amount which would result in a loaf of bread increasing to Rs 40. Only government employees and plantation workers have had their wages increased while the rest of the people have to fend for themselves. Meanwhile, the crisis in Pakistan and situation in Iraq have resulted in a barrel of oil rising to \$96 a barrel last week which would be reflected soon in our fuel prices.

The government has no answer to these rising costs and blames it all on international market prices even though in most other countries inflation has been effectively curbed. In India it was brought down last month to a mere 3.5 per cent. Even locally produced foods such as vegetables are caught up in this inflationary spiral.

The Treasury and Central Bank whiz kids can do nothing but to print more currency notes which would add on to the rising inflation. The latest raise appears to be to change the cost of living index in an effort to dupe people. But this will be a futile exercise because a poor man's cost of living index is the price of a coconut and a bundle of maffing.

According to the Chinese this is said to be the Year of the Rat. What it portends for Lanka we are not aware of but we are certainly roaring like lions which we are supposed to be. Only the end of the year will tell us what it would be: Year of the rat or the lion.

Morning Leader Editorial

புத்தாண்டில் சிங்களத்தின் நடவடிக்கைகள்

2008ஆம் ஆண்டில் தமிழின அழிப்பை தீவிரப்படுத்தவதற்கு சிங்களம் முழு அளவில் தயாராகி வருகின்றது. புத்தாண்டு பிறந்த முதல் நாள் சிங்கள அடக்குமுறைக்கு எதிரான குரல் ஒன்றை நசுக்கியது. இரண்டாம் நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுகின்ற முடிவை எடுத்தது. மூன்றாம் நாள் அந்த முடிவை உத்தியோகபூர்வமாக நோர்வேக்கு அறிவித்துது.

புத்தாண்டு பிறந்ததை முன்னிட்டு கொழும்பில் உள்ள பொன்னம்பலவாணேஸ்வரர் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகேஸ்வரன் சிறிலங்காவின் புலனாய்வுப் பிரிவால் சுட்டுக் கொல்லப்பட்டார். மகேஸ்வரன் கொல்லப்பட்ட செய்தி தமிழ் மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும் கவலையையும் கொடுத்துள்ளது.

மகேஸ்வரன் குறித்த காட்டமான விமர்சனங்கள் பல மட்டங்களில் உண்டு. யுத்தத்தை தனது வர்த்தகத்திற்கு பயன்படுத்தியவர், சிங்களப் பேரினவாதக் கட்சி ஒன்றில் அங்கம் வகித்தவர் போன்றவை மகேஸ்வரன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களில் முக்கியமானவை. ஆயினும் அவர் சிங்களப் அரசினால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும்பாலான தமிழ் மக்களை கவலை கொள்ளவே செய்திருக்கிறது.

யாழ் குடா விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து பொழுது, சிறிலங்கா அரசு யாழ் குடா மீது கடும் பொருளாதாரத்தடை விதித்திருந்தது. எரிபொருட்கள் பெறுவது மிக கடினமாக இருந்தது. இந்த நிலையில் யாழ் குடாவிற்கு பல வழிகளில் கொண்டுவரப்பட்ட எரிபொருட்களை மகேஸ்வரன் விற்பனை செய்தார். வர்த்தகத்துறையில் அவருடைய வளர்ச்சிக்கு இதுவே பெரும் காரணமாக இருந்தது.

பொருளாதாரத் தடையை அவர் தன்னுடைய வர்த்தகத்திற்கு பயன்படுத்திக் கொண்டது உண்மைதான். இதைக் குத்திக்காட்டுவதற்கு மகேஸ்வரனின் எதிரிகள் அவரை 'மண்ணெண்ணெய் மகேஸ்வரன்' என்று அழைப்பதும் உண்டு. ஆனால் தன்னுடைய உயிர் பிரியும் வரை தமிழ் மக்களுக்கு தன்னால் இயன்றதை அவர் செய்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.

வர்த்தகத் துறையில் ஏற்பட்ட தொடர்புகள் காரணமாக அவருக்கு ஐக்கிய தேசியக் கட்சியுடன் நெருக்கம் ஏற்பட்டது. 2000ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ் குடாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். மீண்டும் 2001ஆம் ஆண்டின் கடைசிப்பகுதியில் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் யாழ் குடாவில் போட்டியிட்டு அமைச்சராகவும் ஆனார்.

அப்பொழுது சந்திரிகா அம்மையாரின் கொடுங்கோல் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்தது. தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணப் போவதாக அறிவித்திருந்தார். ஆனால் இவைகளை விட மகேஸ்வரனின் வெற்றிகளுக்கு அவருடைய தனிப்பட்ட செல்வாக்கே முக்கிய காரணமாக இருந்தது.

பொருளாதாரத் தடையின் போது மக்களுக்கு அத்தியாவசியமான எரிபொருட்கள் ஓரளவாவது கிடைப்பதற்கு வழி செய்தவர் என்ற வகையில் அவர் யாழ் குடா மக்கள் மத்தியில் மிகவும் அறியப்பட்ட ஒருவராக இருந்தார். அத்துடன் சிறிலங்கா இராணுவத்தின் அடக்குமுறைகளுக்கு எதிராகவும் கண்டனக் குரலை எழுப்பி வந்திருந்தார். இவைகளே யாழ் குடாவில் மகேஸ்வரனின் வெற்றிக்கு முக்கிய காரணங்களாக இருந்தன.

2004ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் மகேஸ்வரன் யாழ் குடாவில் போட்டியிடவில்லை. தமிழர் தாயகத்தில் இருந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற சிந்தனை தமிழீழ மக்கள் மத்தியில் உருவாகியிருந்தது. ஐக்கிய தேசியக் கட்சி போன்ற சிறிலங்காவின் கட்சிகள் தமிழர் தாயகத்தில் வெற்றிபெறக் கூடாது என்ற முடிவில் தமிழீழ மக்கள் இருந்தனர்.

இதனையடுத்து மகேஸ்வரன் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் கொழும்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். தொடர்ந்து ஐக்கிய தேசியக்

கட்சியில் இருந்த போதும், மகேஸ்வரன் ஒரு போதும் தமிழீழ மக்களின் உணர்வுகளுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்தது இல்லை. பாராளுமன்றத்தில் தமிழீழத்தை ஆதரித்து முழுக்கம் இடுபவர்களில் மகேஸ்வரன் முக்கியமானவர். அவர் சார்ந்திருக்கும் ஐக்கிய தேசிக் கட்சி அவசர காலச் சட்டத்தை ஆதரித்து வாக்களித்தாலும், மகேஸ்வரன் மட்டும் எதிர்த்தே வாக்களிப்பார்.



கொழும்பில் வாழும் தமிழ் மக்களுக்கு தன்னால் முடிந்தளவு உதவிகளை செய்து வந்த மகேஸ்வரன் மகிந்தவின் சர்வாதிகார ஆட்சிக்கும், ஒட்டுக் குழுக்களின் அடாவடித்தனங்களுக்கும் எதிரான கண்டனங்களையும் தொடர்ந்து வெளியிட்டார். அண்மையில் தமிழ் மக்கள் பெரும் தொகையில் கைது செய்யப்பட்ட போது, அவர்களை விடுவிப்பதற்கு பலவகையில் மகேஸ்வரன் போராடியிருந்தார். மகிந்த அரசின் அடக்குமுறைகளை சர்வதேச கவனத்திற்கு கொண்டுவருவதில் மகேஸ்வரன் முன்னிலையில் நின்றார்.

கடைசியாக தொலைக்காட்சி ஒன்றில் மகிந்தவின் அடக்குமுறைகள் குறித்தும், யாழ் குடாவில் செயற்படும் ஒட்டுக்குழுக்கள் பற்றியும் அம்பலப்படுத்தியிருந்தார். இந்த நிகழ்விற்கு இரண்டு நாள் கழித்து சிறிலங்கா புலனாய்வுத் துறை உறுப்பினர் ஒருவரால் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி இனம் காணப்பட்டதை அடுத்து, சிறிலங்காவின் புலனாய்வுத் துறையே இப்படுகொலைக்கு பின்னால் உள்ளது என்பது தெளிவாகி உள்ளது.

மகிந்த ராஜபக்ஷ ஆட்சிக் கட்டிலில் ஏறிய காலத்தில் இருந்து தனக்கு எதிரானவர்களை மிரட்டியும், கொலை செய்தும் இல்லாதொழித்து வருகின்றார்.

ஜோசப் பாராஜசிங்கம், ரவிராஜ், மகேஸ்வரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களை கடத்தியும், மிரட்டியும் பணிய வைக்க மகிந்தவின் அரசு முயன்று வருகின்றது. மனோ கணேசன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் உயிர் தப்புவதற்காக வெளிநாடுகளுக்கு சென்றுள்ளார்கள். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய உறுப்பினர்களும் பெரும்பாலான நாட்களை வெளிநாடுகளிலேயே கழிக்கிறார்கள்.

இவைகளை விடசென்ற ஆண்டில் மிக அதிகளவு ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மகிந்தவிற்கு எதிரான சிங்கள அரசியல்வாதிகளும் பலவகைகளில் மிரட்டப்படுகின்றார்கள். ராஜபக்ஷ குடும்பத்தின் கொடிய சர்வாதிகார ஆட்சியை நோக்கி இலங்கைத் தீவு வேகமாக சென்று கொண்டிருப்பதையே இது காட்டுகின்றது.

இத்தகைய சர்வாதிகார ஆட்சியை தக்க வைப்பதற்கு யுத்தம் அவசியமானது என்று மகிந்த ராஜபக்ஷ கருதுகின்றார். சிங்களத்தின் அரசியல் யுத்தத்தை அடிப்படையாகக் கொண்டது. யுத்தம் செய்வதன் மூலம் மாத்திரமே மகிந்தவால் தன்னுடைய கொடிய சர்வாதிகார ஆட்சியை நிலைநாட்ட முடியும்.

தற்பொழுது மகிந்த ராஜபக்ஷ புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போதே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்யப் போவதாக மகிந்த சிங்கள மக்களுக்கு மகிந்த வாக்குறுதி அளித்திருந்தார். வரவு செலவு திட்டத்தின் போது ஜேவிபி வாக்களிப்பில் கலந்து கொள்ளது இருப்பதற்காக புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்வதாகவும், விடுதலைப் புலிகளை தடை செய்வதாகவும் ஜேவிபியிடம் மீண்டும் ஒருமுறை வாக்களித்திருந்தார்.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகியுள்ள மகிந்த அரசு விரைவில் விடுதலைப் புலிகளை தடை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதற்கு 14 நாட்களுக்கு முன்னர் நோர்வேக்கு அது குறித்து அறிவிக்க வேண்டும் என்ற விதி உள்ளது. இதன்படி தமிழர் திருநாளாகிய தைப்பொங்கல் தினத்திற்கு மறுநாள் புரிந்துணர்வு ஒப்பந்தம் சட்டப்படி முடிவுக்கு வருகின்றது. அதற்கு முன்னரே அல்லது அதற்கு பின்னரே வன்னி மீது சிறிலங்கா அரசு பெரும் தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியாக தொலைக்காட்சி ஒன்றில் மகிந்தவின் அடக்குமுறைகள் குறித்தும், யாழ் குடாவில் செயற்படும் ஒட்டுக்குழுக்கள் பற்றியும் அம்பலப்படுத்தியிருந்தார். இந்த நிகழ்விற்கு இரண்டு நாள் கழித்து சிறிலங்கா புலனாய்வுத் துறை உறுப்பினர் ஒருவரால் மகேஸ்வரன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விடுதலைப் புலிகளை போரில் வென்றுவிடலாம் என்ற நம்பிக்கையே சிறிலங்கா அரசின் இந்த முடிவுக்கு முக்கிய காரணமாகும். கடந்த பத்து மாதங்களாக மன்னார், மணலாறு, முகமாலை போன்ற முனைகளில் முன்னேறுவதற்கு சிறிலங்கா அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த முயற்சிகள் அனைத்தும் விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஆரம்பத்தில் சிறப்புப் பயிற்சி பெற்ற சில நூறு படையினருடன் இந்த நகர்வு முயற்சிகளை மேற்கொண்ட சிறிலங்கா அரசு, அதுபலனளிக்காத நிலையில் சில ஆயிரம் படையினரை பயன்படுத்தி முன்னேறும் முயற்சிகளை மேற்கொண்டது. அம் முயற்சிகளும் முறியடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்லாயிரக் கணக்கான படையினரை பயன்படுத்தி வன்னி மீது பெரும் தாக்குதலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை விரைவாக செய்து வருகின்றது.

தமது விசேட படையணிகளை தயார் நிலையில் வைத்திருக்கும் விடுதலைப் புலிகளும் சிறிலங்கா படையின் பெரும் தாக்குதலை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். வலிந்து தாக்குதலை மேற்கொள்வதை விட, வன்னிக்குள் நுழையும் சிறிலங்காப் படைகளை சின்னா பின்னப்படுத்துவதே விடுதலைப் புலிகளின் நோக்கமாக இருக்கக்கூடும். அதன் பிறகே விடுதலைப் புலிகளின் வலிந்த தாக்குதல்கள் இடம்பெறலாம்.

எழுத்தில் மட்டும் இருந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை சிறிலங்கா அரசு ரத்து செய்துவிட்டது. இது நாள்வரை சமாதானப் பேச்சுவார்த்தைகளை விடுதலைப் புலிகளே குழப்பியதாக சர்வதேசம் குற்றம் சாட்டியவந்தது. ஆனால் இம் முறை நடந்த பேச்சுவார்த்தைகளின் போது விடுதலைப் புலிகளின் அசாத்தியப் பொறுமை சர்வதேசத்தின் குற்றச்சாட்டுக்களை அர்த்தமற்றதாகி விட்டது.

பேச்சுவார்த்தைகள் நடைபெற்ற காலங்களில் விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பல்களை சர்வதேசக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா அரசு மூழ்கடித்தது. பின் தன்னுடைய ஒட்டுக் குழுக்கள் மூலம் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியது. மாவிலாற்றுப் பிரச்சனை பற்றி பேச்சுவார்த்தை நடத்து கொண்டிருந்த போதே தமிழ் மக்கள் மீது வான்தாக்குதலை நடத்தியது. பின்பு நில ஆக்கிரமிப்புக்களை மேற்கொண்டது. தற்பொழுது எழுத்தில் இருந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டது.

சிறிலங்கா அரசு எவ்வாறு புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, பின் அதை இல்லாமலும் செய்தது என்பது குறித்த பரப்புரைகளை பெரும் எடுப்பில் முன்னெடுக்கவும், சிங்கள அரசின் பெரும் தாக்குதலுக்கு முகம் கொடுக்கவும் உலகத் தமிழினம் தயாராக வேண்டும். வர இருக்கும் போரின் முடிவை சர்வதேசத்தின் தமிழீழம் பற்றிய நிலைப்பாட்டிலும் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதை தமிழினம் உணர்ந்து செயற்பட வேண்டும்.

எதையும்
எதிர்கொள்
முகம் திருப்பாதே
மனம் சலிக்காதே

துட்டன் கைமுனு



சத்தியன்
(ஒரு பேப்பருக்காக)

சிங்கள அரசாங்கம் யுத்த நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக தீர்மானித்து அது தொடர்பான முடிவை உத்தியோக பூர்வமாக நோர்வே அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது. யுத்த நிறுத்தத்திலிருந்து விலகுவதற்கு யுத்த நிறுத்தம் அமுலில் இருந்ததா என்பது நியாயமான கேள்வி தான் என்றாலும் உத்தியோகபூர்வமாக வெளியேறியதன் மூலம் தனது சமாதானத்தின் மீதான அக்கறை யின்மையை போர் வெறியை இன ஒழிப்பை இப்பொழுது பகிரங்கமாகவே சர்வதேசத்திற்கு அறிவித்துள்ளது.

இரண்டு தரப்பும் சமாதானப் பேச்சுக் களுக்குச் செல்லவேண்டும் என்று அமெரிக்கத் தூதர் அறிக்கை வெளியிட்ட அதே தினத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டு எம்மை அமெரிக்காவோ அல்லது வேறெந்த நாடுமோ

கட்டுப்படுத்த முடியாது என்பதையும் சிங்களம் சர்வதேசத்திற்குச் சொல்லியிருக்கிறது.

இந்த அணுகுமுறை உடனடியாகவே சர்வதேசத்தில் பெரும் மாறுதல்களை ஏற்படுத்திவிடும் என்றோ அல்லது சிங்கள தேசத்தின் மீது பெரும் நெருக்குதல்களை ஏற்படுத்தி விடும் என்றோ யாரும் எதிர்பார்க்கவில்லை என்றாலும் உடனடிகளிலே சமாதானத்தை வலியுறுத்துவது போல நாடகமாடிக் கொண்டு மறு புறத்தே சிங்களத்தின் யுத்த நடவடிக்கைகளுக்கு முன்னகொடுத்துக் கொண்டு சர்வதேசத்தின் முகத்திரையை கிழித்த இன்னொரு சம்பவமாக இதனைப் பார்க்க முடியும்.

ஒரு புறம் தமிழ் தரப்பின் நடவடிக்கைகளையும் சிங்களம் திணித்த போருக்கான எதிர்விளைவுகளையும் கண்ணிற்குள் எண்ணிய விட்டுக் கொண்டு கண்காணிக்கும் சர்வதேசம் சிங்களத்தின் அப்பட்டமான இன அழிப்பை மனித உரிமை மீறல்களை கண்டு கொள்வதில்லை

மாவீரர் தினத்தன்று பாடசாலைச் சிறுவர்கள் பயணித்த வாகனத்தின் மீது கண்ணியவெடித் தாக்குதலை நடத்தி பாடசாலைச் சிறுவர்களைச் சீருடையுடன் கொன்றொழித்த சிங்களத்தின் காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டிப்பதற்கு அல்லது கவலை தெரிவிப்பதற்கு கொழும்பிலே குண்டு தாக்குதலொன்று நடைபெறும் வரை உலக நாடுகளும் ஐரா செயலாளரும் காத்திருந்தது தமிழ் உயிர்களிற்கு சர்வதேச அரசாங்கிலே மதிப்பில்லாமல் போய் விட்டதா என்ற சந்தேகத்தை அல்லது கவலையை ஏற்படுத்தி விட்டிருக்கிறது.

அதே போல ஆங்கிலப் புத்தாண்டை வரவேற்பதற்குக் காத்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் தி. மகேஸ்வரனைக் கொன்று தமிழர்களுக்குப் புத்தாண்டுப் பரிசு தந்த சிங்கள அரசைக் கண்டிப்பதற்கு எவருமே தயாராக இருக்க வில்லை. அடுத்த நாள் கொழும்பில் கண்ணிய வெடித் தாக்குதலொன்றை இளந்தெரி யாதவர்கள் நடாத்திய சில மணி நேரங்களிலே கண்டன அறிக்கையை வெளியிட்ட அமெரிக்கத் தூதரகத்திற்கு அப்பொழுது தான் திரு. மகேஸ்வரன் அவர்களின் ஞாபகம் வந்திருக்க வேண்டும். ஒரே அறிக்கையில் மகேஸ்வரனின் கொலைக்கும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

ஆக தமிழர் பிரதேசத்தின் மீது நடத்தப்படும் தாக்குதல்களை அல்லது தமிழர்கள் மீது சிங்கள தேசத்தில் நடக்கும் இன அழிப்பை சர்வதேசம் கண்டிக்க வைக்க அல்லது குறைந்த பட்சம் கவலையாவது தெரிவிக்க வைப்பதற்கு சிங்களப் பகுதியில் ஒரு தாக்குதல் நடத்தப்பட வேண்டியிருக்கிறது.

தமிழர் தரப்பைச் சமாதான விரோதிகளாகவும் சமாதானம் பேச்சுக்களை எப்போதும் குழப்புபவர்களாகவும் சிங்களம் செய்யும் பிரச்சாரத்துக்கு எப்போதும் ஒத்தூதிக் கொண்டிருக்கும் சர்வதேசம் முதன்முறையாக சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்துடனும் மேற்பார்வையுடனும் மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உத்தியோகபூர்வமாக முறித்துக் கொள்ளும் அறிவிப்பை சிங்கள தேசமே வெளியிடுகிறது என்பது குறித்து காட்டமான

கண்டனங்களை வெளியிடும் என்றும் யாரும் எதிர்பார்க்கவில்லை.

பிந்திக் கிடைத்த செய்திகளின் படி சிங்கள தேசத்தின் இந்த முடிவு குறித்து ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் 'ஆழ்ந்த கவலை' மட்டுமே கொண்டுள்ளாராம்.

சர்வதேச பொலீஸ்காரன் உள்ளிட்ட ஏனையவர்களும் தற்போதைக்கு மிஞ்சி மிஞ்சிப் போனால் ஆழ்ந்த கவலைதான் கொள்வார்கள்.

தமது நலன்களுக்காக மட்டுமே சிங்களத்தின் அட்டுழியங்களைக் கண்டு கொள்ளாமல் இருக்கும் சர்வதேசம் இதே நிலையிலேயே தொடர்ந்து இருக்குமென்று கூற முடியாது. அரசியல் ரீதியாக ஏற்படக் கூடிய மாற்றங்கள் நிலைமையைத் தலைகீழாகக் கூட மாற்றலாம்.

அதே போல பெரியச் செய்தியிலே ஏற்படக் கூடிய மாற்றங்கள் குறிப்பாக கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் கைமாறுகின்ற போது தமது நலன்களுக்காக வே செயற்படுகின்ற சர்வதேச நாடுகளின் நிலைப்பாடு மாறலாம்.

எனவே எமக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு கடுமையாக உழைக்க வேண்டிய வேண்டிய கடப்பாடு தமிழர்களுக்கு குறிப்பாக புலம் பெயர் தமிழர்களுக்கு இருக்கிறது.

பெயரளவிலாவது இருந்து வந்த யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை ஒரு தலைப் பட்சமாக முறித்துக் கொண்டு முழுமையான போருக்குத் தயாராகி வரும் சிங்கள அரசு அதற்கான விலையைக் கொடுக்கத் தான் போகிறது. போரின் காரணமாக மீள முடியாச் சகதிக்குள் சிங்கள தேசம் தள்ளப் படத் தான் போகிறது. அப்போது நவீன துட்கைமுணுவை நம்பி தாங்கள் மோசம் போனதை சிங்கள மக்கள் அறியத் தான் போகிறார்கள். ஆனால் அப்பொழுது நிலமையைச் சீர்செய்வதற்கான காலம் கடந்து போயிருக்கும்.

ஈழத்துக் கவிஞர் இராஜேந்திரகுமாரின் வரிகளுக்கு ஐயார் பாலக்காடின் இசையில் பிரபல பின்னணிப்பாடகர்கள் ஜெயச்சந்திரன், மாணிக்கவிநாயகம், ஸ்ரீராம் மற்றும் சிறந்த பின்னணிப் பாடகர்களுடன் ஈழத்துச்சின்னங்களுயில் உதயா இணைந்து வழங்கும் பன்னிரண்டு முத்தான பாடல்களுடன்

அகதியின் குரல் வெகு விரைவில் உங்கள் ஓசையில்..

Jaffer Palakkad Jeyachandran Rajendrakumar Uthaya Manika Vinayakam K.L. Sreeram

அகதியின் குரல்
VOICE OF REFUGEE பாவப்பாட்டவர்
INNOCENT

சொந்த நாட்டினர் துடிதுடிக்கும் ஈழமக்களின் வடுக்களின் வெளியீடு அகதியின் குரல். இது தமிழரின் குரல். எங்களின் குரல் உலகிற்கும் வெகு விரைவில்

பாவத்தின் கரங்கள் பாடியில் கைவிடக் கேட்கின்ற மண் கேட்கின்ற காஷத்தில் உருவான பொழி அகதி என்ற அந்தஸ்தோடு உலகம் சுற்றி வருகிற எங்கள் வலுபடம் உலகம் முழுவதும் தானா உலகம் முழுவதும் வெள்ளடாம் எங்கள் நினைவில் வாழ விடு

பல சிரமங்களுக்கு மத்தியில் வெகு விரைவில் உங்கள் கைகளில் உங்கள் ஆதரவு தான் எங்களை மென். மேனும் வளர்க்கும்

Produce by:
Akabina's Creation Ltd.
E-mail: susiraj@yahoo.co.uk
Tel: 07946343251

புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்தா?

தாரகா தினக்குரலில்

சமீப காலமாக விடுதலைப் புலிகளால் இந்தியாவிற்கு ஆபத்து என்னும் கருத்து மீண்டும் தலை தூக்கியிருக்கிறது.

இந்தியா, தனது மேலாதிக்க நலன் களுக்காக ஈழத்தின் விடுதலை போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக ஒருவிதமான தலையிடாக்கொள்கையைக் கடைப்பிடித்து வருவதை நாம் அறிவோம். ஆனால் இந்த தலையிடாக்கொள்கை என்பது நேரடி அர்த்தத்திலேயே தவிர மறைமுக அர்த்தத்திலல்ல. கடந்த இருபது வருடங்களுக்கும் மேலாக விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்தும் நோக்கிலும் விடுதலைப் புலிகளை தமிழ் மக்கள் மத்தியிலிருந்து பிரித்தாரும் நோக்கிலும் இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை அவ்வப்போது செய்தே வந்திருக்கிறது.

ஈழத்தில் விடுதலைப் புலிகள் பலமாக இருக்கும் வரை தங்களது மேலாதிக்க நலன்களை முன்னெடுப்பது ஒருபோதும் சாத்தியமல்ல என்று இந்திய பார்ப்பனிய கொள்கை வகுப்பு சக்திகள் மிகவும் உறுதியாக நம்புவதன் வெளிப்பாடுதான் இது எனலாம்.

இந்த பின்புலத்தில்தான் சில மாதங்களாக தமிழக பார்ப்பனிய உட்கருக்களும், அரசியல் வாதிக்களும் விடுதலைப் புலிகளால் குறிப்பாக விடுதலைப் புலிகளின் விமானப்படை மற்றும் கடற்படையால் இந்தியாவிற்கு பெரியளவில் ஆபத்து இருப்பதாக கதையளந்து வருகின்றன.

சமீப காலமாக தமிழகத்தில் ஈழ விடுதலைப் போராட்டம் தொடர்பான கரிசனை அதிகரித்து வரும் நிலையிலேயே தமிழக பார்ப்பனிய சக்திகள் களத்தில் இறங்கியிருக்கின்றன.

கருத்தியல் தளத்தில் எப்போதுமே சிங்கள இனவாதிகளுடன் கைகோர்த்து செல்லும் தமிழக பார்ப்பனிய சக்திகள் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க வேண்டுமென்பதில் திடசங்கற்பம் புண்டிருக்கின்றன.

தற்போதைய மகிந்த கூட்டும் விடுதலைப் புலிகளை அழித்தொழிக்க முடிபென்பதில் உறுதி புண்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னு கொடுக்கும் வகையில் இந்திய மத்திய அரசை திருப்பிவிட பார்ப்பனிய சக்திகள் முயன்று வருகின்றன.

சிங்களத்திற்கும் தமிழக பார்ப்பனியத்திற்கும் இடையிலான உறவு நெருக்கத்தை விளக்கிக் கொள்வதற்கு தமிழக பார்ப்பனிய சக்திகளின் தலைமைப் பீடமாக செயற்படும், 'இந்து' பத்திரிகையின் ஆசிரியர் ராமிற்கு, சிங்களம் தனது தேசத்தின் உயர் விருதான 'சிங்கள ரத்தினா' விருது வழங்கி கௌரவித்திருப்பதே தகுந்த சாட்சியாகும்.

இந்திய கொள்கை வகுப்பில் பெருமளவில் செல்வாக்கைக் கொண்டிருக்கும் தமிழக பார்ப்பனிய சக்திகள் இந்திய மத்திய

அரசிற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான முரண்பாடுகளை கொதி நிலையில் வைத்திருக்கும் வகையிலான செயற்பாடுகளை திட்டமிட்டு மேற்கொண்டு வருகின்றனர்.

விடுதலைப் புலிகளுக்கும் இந்திய மத்திய அரசிற்கும் இடையிலான முரண்பாடுகளை தணிப்பதற்கான, குறிப்பாக இந்தியாவை இலங்கை விவகாரத்தில் நடுநிலைப்படுத்தக் கூடிய தளமாக தமிழகம் இருப்பதை நன்கு அறிந்து வைத்திருக்கும் இந்த சக்திகள் தமிழக ஆதரவத் தளம் மேலும் வலுவடைவதை தடுக்கும் வகையிலேயே தற்போது திட்டமிட்டு செயல்பாற்றி வருகின்றன.

இந்த பின்புலத்தில்தான் சமீப காலமாக பார்ப்பனியர்களால் வழிநடத்தப்படும் இந்திய வெளியுறவுத்துறையான 'றோ' விடுதலைப் புலிகளால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்டதாகவும், தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காக அலுமினியக் குண்டுகள் தயாரிக்கப்படுவதாகவும் பல கட்டுக் கதைகளை பரப்பி வருகிறது.

இதன் மூலம் இந்திய மத்திய அரசிற்கு நிர்ப்பந்தங்களை ஏற்படுத்துவதனூடாக தமிழக அரசின் மீதான மத்திய அரசின் பிடுக்களை இறுக்குவதும், இந்தியாவை சிறிலங்கா அரசிற்கு முழுமையான அளவில் ஆதரவாக செயற்படத் தூண்டுவதுதான் பார்ப்பனிய சக்திகளின் உள்நோக்கம். விடுதலைப் புலிகளுக்கும் அரசிற்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தான சிலநாட்களிலேயே ராம்' புலிகள் சிறிலங்கா அரசை தமது போராற்றலால் தோற்கடித்து விட்டனர் என்று தனது அவசரமான அபிப்பிராயத்தை வெளியிட்டிருந்தார். உண்மையில் இங்கு ராமின் உள்நோக்கம் சிறிலங்கா அரசை இராணுவ ரீதியாக பலப்படுத்த வேண்டுமென்பதுதான்.

ராமின் இந்து ஏடு 1989 ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவருக்கு அடுத்த நிலையில் இருந்த மாத்தையாவால் கொல்லப்பட்டதான கட்டுக்கதை யொன்றை வெளியிட்டு மகிழ்ந்தது. பின்னர் 2005 இல் கடல்கோள் அளர்த்தத்தால் பிரபாகரன் இறந்து விட்டதான செய்தியை வெளியிட்டது.

இன்னொரு பார்ப்பனிய புத்திஜீவியும் இந்திய பாதுகாப்பு ஆணைசகரம் தற்போது இந்திய உளவுத்துறையை இயக்கும் மறைமுகக் கரமாகவும் தொழிற்படும் எம்.கே. நாஜாயணன் கடந்த 2007 இல் மூனிச்சில் பாதுகாப்பு கொள்கைகளுக்கான மகநாட்டில் விடுதலைப் புலிகள் போதைப் பொருள் விற்பனையின் மூலம் தமக்கான நிதியை திரட்டி வருவதாக கூறியிருந்ததையும் இந்த இடத்தில் நினைவு கொள்ளலாம்.

தமிழக பார்ப்பனியம் மிகக் கேவலமான முறையில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தையும் அதனை முன்னெடுக்கும் புலிகள் அமைப்பையும் சித்திரித்து வருகின்றது என்பதற்கு இவை சில உதாரணங்கள் மட்டுமே.

இவ்வாறு மிகவும் இழிவான முறையில் ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தை

கேவலப்படுத்திவரும் மேற்படி பார்ப்பனிய சக்திகள் தான் தற்போது விடுதலைப் புலிகளின் விமானங்களாலும் கடற்புலிகள் அமைப்பினாலும் இந்தியாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக ஒரு பூச்சாண்டியை கிளப்பிவிட்டிருக்கின்றன.

சிங்களம் தமிழர் விடுதலைப் போராட்டத்தை அழித்தொழிக்கும் நோக்கில் இந்தியா உட்பட்ட பல்வேறு நாடுகளின் உதவியுடன் தனது இராணுவ ஆற்றலை பெருக்கிக் கொண்டது. அதற்கு அமையவே விடுதலைப் புலிகள் விடுதலைப் போராட்டத்தை பாகாக்கும் நோக்கில் தமது போரிடும் ஆற்றலை பெருக்கிக் கொண்டனர்.

விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை என்பது சிங்கள மேலாதிக்கத்திலிருந்து தமிழ் மக்களையும், தமிழர் போராட்டத்தையும் பாதுகாத்தல் என்ற அடிப்படையைக் கொண்டதேயன்றி பிராந்திய நலன்களுடன் முரண்பாடுகளை வளர்ப்பதற்கான திட்டத்தைக் கொண்டது அல்ல.

புலிகள் கெரில்லா அணியாக, மரபு வழிப்படையாக சிங்களத்தின் இராணுவ வியூகங்களை முறியடித்து முன்னேறிய சந்தர்ப்பத்தில் சிறிலங்கா அரசு தரைவழியில் ஏற்பட்ட தோல்விகளை விமானப்படை மற்றும் கடற்படையின் தாக்குதல்களால் ஈடு செய்ய முயன்றது. இந்த பின்புலத்திலேயே தமிழர் தேசம் தனக்கான கடற்படை விமானப்படை என்று முன்னேற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

எனவே இங்கு விடுதலைப் புலிகளின் இராணுவ வலிமை என்பது சிங்கள மேலாதிக்கத்திலிருந்து தமிழ் மக்களையும், தமிழர் போராட்டத்தையும் பாதுகாத்தல் என்ற அடிப்படையைக் கொண்டதேயன்றி பிராந்திய நலன்களுடன் முரண்பாடுகளை வளர்ப்பதற்கான திட்டத்தைக் கொண்டது அல்ல. இது மிகவும் இலகுவாக விளங்கிக் கொள்ளக் கூடிய உண்மையாகும்.

ஆனால் இந்திய பார்ப்பனிய ஆளும் வர்க்கமே இந்த அடிப்படையான உண்மையை மறைத்து, விடுதலைப் புலிகளின் விமானப்படை, கடற்படையால் இந்தியாவிற்கு பெரியளவில் அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதான பொய்களை பரப்பி வருகின்றது.

விடுதலைப் புலிகளையும் தமிழர் போராட்டத்தையும் அழித்தொழிக்க வேண்டுமென்று உள்ளடக்கத்தை தவிர வேறு ஏந்த உள்ளடக்கங்களும் இவ்வாறான பார்ப்பனிய பிரசாரங்களில் இல்லை.

தனது எதிர்பார்ப்பிற்கு ஏற்ப விடுதலைப் புலிகளை பலவீனப்படுத்துவதற்காக இலங்கை அரசியலில் எந்த சக்திகளையும் அணுமதிக்குமளவிற்கு இந்திய கொள்கை

வகுப்பை புதுடில்லி பார்ப்பனிய சக்திகள் நெகிழ்த்தும். ஒன்றின் நலனின் மற்றையதின் நலன் என்ற அடிப்படையில் இந்த சக்திகள் தொழிற்பட்டு வருகின்றன.

நாம் இந்த இடத்தில் இந்தியாவின் தலையீடு குறித்து தெளிவாக இருப்பது அவசியம். இந்திய மத்திய அரசின் கொள்கை வகுப்பு பார்ப்பனிய சக்திகளின் வசம் இருக்கும் வரை இந்தியா ஒருபோதும் தமிழர் விடுதலைப் போராட்டத்திற்கு சாதகமான நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை. இதில் தடுமாற்றத்திற்கோ மீள் பரிசீலனைக்கோ இடமிருக்கமென்றும் நினைக்கவில்லை.

மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் சிங்கள ஆளும் வர்க்கம் கூட தனது கையறு நிலையால் இறங்கி வருலாம். ஆனால் அப்போதும் அதனை குழப்பும் சக்தியாக இந்தியா இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

கடந்த 2000 ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் பலாலியை நோக்கி முன்னேறிய போது இந்தியா, அதில் குறுக்கிட்டு புலிகளை அச்சுறுத்த முற்பட்டது. பாகிஸ்தான் இலங்கைக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு அனுசரணையாக தொழிற்பட்டது.

தனது பங்கிற்கு தானும் ஆயுதங்கள் வழங்கி சிங்களத்தை வலுப்படுத்தியது. இது இவ்வாறிருக்க மிகவும் சாதாரணமான விடயமான, தென்னிந்தியாவை பேச்சுவார்த்தைக்கான தளமாகவும் மனிதாபிமான தேவைகளுக்கான களமாகவும் பயன்படுத்திக் கொள்வதற்கான புலிகளின் கோரிக்கையையும் இந்தியா நிராகரித்தது. இவ்வாறான சம்பவங்கள் எல்லாம் இந்தியா தமிழர் விடுதலைப் போராட்டம் குறித்து எத்தகைய மனோபாவத்தைக் கொண்டிருக்கின்றது என்பதற்கான சான்றுகள். மீண்டும் மீண்டும் இந்திய பார்ப்பனிய சக்திகள் பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் என்று கூறிவருவதற்குப் பின்னால் இருக்கும் நிகழ்ச்சி நிரலும் இதுதான்.

தமது மேலாதிக்க நலன்களுக்கு ஏற்ப தமிழர் விடுதலைப் போராட்டத்தை பயன்படுத்திக் கொள்வதற்கு பிரபாகரன் ஒருபோதும் அணுமதிக்கப்போவதில்லை. அவரிடம் ஏல்வே தோல்வியடைந்த பார்ப்பனிய சக்திகள் தமது கடந்த கால அனுபவத்திலிருந்து பிரபாகரன் என்ற மனிதரின் திடகாத்திரமான ஆளுமை குறித்து அச்சப்படுகின்றன. இதுதான் பார்ப்பனிய சக்திகள் பிரபாகரன் இல்லாத விடுதலைப் புலிகள் இயக்கம் குறித்து அவாப்படுவதன் உள்ளடக்கம்.

எனவே இந்த இடத்தில் தமிழ்த் தேசிய சக்திகள் கருத்தில் கொள்ள வேண்டியது என்னவென்றால் இந்தியா நமது நலன்களை பாதிக்காதவாறான முடிவுகளை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை நாம் முன்வைப்பது நமது கடமையாக இருக்கலாம். ஆனால் இந்தியா தனது நலன்களில் நின்று எடுக்கும் முடிவுகள் நமது தேசிய நலன்களுடன் எவ்வாறான முரண்பாடுகளை கொண்டிருக்கின்றன என்ற தெளிவு நமக்கு அவசியம். இதுவேமே தந்திரோபாயங்கள் சார்ந்தது மட்டுமன்றி மக்கள் மத்தியில் பிழையான நம்பிக்கைகள் வளர்வதற்கான குழுவையும் தோற்றுவித்து விரும்.



INSIGHT SYSTEMS

பிரஜாவுரிமை பெறுவதற்குரிய LIFE IN THE UK பாட வகுப்புக்கள் மிகக் குறைந்த கட்டணத்தில் நடத்தப்படுகின்றன. கிழக்கு லண்டன் பகுதியில் இதுவரை கற்பித்த மாணவர்களில் 98%ற்கு மேலானவர்களை தேர்ச்சியடைய வைத்துள்ள பெருமைக்குரிய அனுபவம் வாய்ந்த ஆசிரியரினால் இலகுமுறையில் கற்கை நெறி. குறைந்த கட்டணத்தில் நிறைந்த சேவை. தமிழில் உதவிக் குறிப்புக்கள். ஒவ்வொரு வகுப்பு முடிவினிலும் அத்தியாய முடிவினிலும் பயிற்சிப் பரீட்சைகள். வெகு விரைவில் கம்பியூட்டர் வகுப்புக்களும் ஆங்கில வகுப்புக்களும் ஆரம்பமாகவுள்ளன.

தொடர்புகளுக்கு: **07908 866 300**

தமிழரின் இன்னொரு குரலும் அழிக்கப்பட்டது

ஐ.தி. சம்பந்தன்
(ஒரு பேப்பருக்காக)



தமிழீழம் காரைநகரைப் பிறப்பிடமாகக் கொண்ட தியாகராசா மகேஸ்வரன் அவர்கள் 2000ம் ஆண்டில் அரசியலில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். மகேஸ்வரன் யாழ்-சென் ஜோன் கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமிழுணர்வும் சமயப்பற்றும் கொண்டவர். அதற்குக் காரணம் அவரது பரம்பரையினர்

இவர் ஐ.தே.கட்சியில் போட்டியிட்டாலும் தமிழ் உணர்வு, தமிழ்ப்பற்று, சமயப்பற்று, நாட்டுப்பற்று ஆகியன இளமையிலேயே பரந்து காணப்பட்டன. அந்த இளமையயில் அரசியலில் ஈடுபடுவதற்கு குடும்பச்சுமை இடங்கொடுக்கவில்லை. தன் சுயமுயற்சியினால் வர்த்தகத்தில் வெற்றி கண்ட இவர் யாழ்ப்பாணத்தில் தொடர்ந்து வாழ்ந்து வந்தார் கடந்த 20 வருடப் போர்ச் சூழலால் தமிழ் மக்கள் அனுபவித்து வரும் துயரங்கள், உயிர் இழப்புக்கள், அழிவுகள், போன்ற பல்வேறு இன்னல்களை நேரில் கண்டவர். அம்மக்களோடு இருந்து அனைத்தையும் அனுபவித்தவர்.

தான் ஒரு தனிமனிதனாக தமிழர்களது இன்னல்களைப் போக்க எவ்வாறு உதவ முடியும் என்று சிந்தித்தார். அந்தச் சிந்தனையே ஒரு அரசியல் கட்சி உடாக நாடாளுமன்றம் சென்று தமிழர் பிரச்சனையை ஒலிக்கச் செய்ய வேண்டுமென்ற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. அதன் முடிவே 1999ம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.கட்சி சார்பில் போட்டியிட்டு யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட காரணமாயமைந்தது.

அவரது அரசியல் பிரவேசம், சிங்கள ஆதிக்கம் உள்ள கட்சியின் தேர்தலில் போட்டியிட வைத்தாலும் தமிழர் பிரச்சனையை முன்னெடுப்பதையே அடிப்படைக் கொள்கையாகக் கொண்டிருந்தது. கடந்த எட்டுவருட நாடாளுமன்ற வாழ்க்கை அதை நிரூபித்துள்ளது. அவர் தமிழன் என்ற தனித்தன்மையை இழக்காமல் தமிழர் பிரச்சனைக்கும் தமிழர் விடுதலைக்கும் ஒங்கிக் குரல் கொடுத்து வந்தார்.

நாடாளுமன்றம் செல்வதற்கு ஐ.தே.கட்சியைச் கவசமாகப் பாவித்தாரே அன்றி அதற்கு அடிமையாகாத ஒரு தமிழ் அரசியல்வாதியாக அரசியல் பயணத்தை மேற்கொண்டார். அவரது தமிழ்தீவிரப்போக்கே இனவாத அரசின் ஆதரவுடன் துணைப்படைகளினால் படுகொலை செய்வதற்குப் பின்னணியாக அமைந்தது.

இவர் இரு பொதுத் தேர்தலில் யாழ்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராகவும் மூன்றாவது தேர்தலில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக 57,000 வாக்குகளினால் வெற்றி பெற்றிருந்தார்.

இவர் இரண்டாவது தேர்தலில் வெற்றி பெற ஐ.தே.க ஆட்சிக்கு வந்ததில் இந்து சமய விவகார அமைச்சரானார். அந்த அமைச்சில் நான் அமைச்சின் இணைப்புச் செயலாளராகப்

பணியாற்றிய காலத்தில் அமைச்சரின் செயற்பாடுகளை நன்கு அறியும் வாய்ப்புக் கிடைத்தது. இக்காலகட்டத்தில் வடகிழக்கு மலையக தமிழ்மக்களின் பிரச்சனைக்கு முன்னுரிமை கொடுத்து தீவிரமாகச் செயற்பட்டார்

அதே வேளை தமிழ் தேசியத்தையும் விடுதலைப் போராட்டத்தையும் முழுமையாக ஆதரித்து நாடாளுமன்றத்தில் பல உரைகள் நிகழ்த்தினார். அவ்வரைகள் சிலவற்றை கன்சாட்டிலிருந்து எடுத்து கீழே தருகிறேன்.

* தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை வெளிநாடுகளில் தூர்ப்பிரசாரம் செய்த தமிழர் என்று கூறிக் கொள்ளும் கதிர்காமர் இச்சபையில் இருப்பது தமிழ் இனத்திற்கே வெடிக்கேடு. இவர் உடனடியாக இராஜிநாமச் செய்ய வேண்டும்

* ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற யுத்தத்தால் தென்மராச்சியில் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்ட வீடுகள் அழிக்கப்பட்டன. இதுவரையும் புனரமைப்புச் செய்யப்படவில்லை. தனக்கு மாளிகை கட்டுவதற்கு கோடிக்கணக்கில் செலவு செய்கிறார்.

* ஜே.வி.பிளர் தமிழர்களுக்கு எதிராக இனவாதம் பேசி சமாதான முயற்சிகளைக் குழப்பி வருகின்றனர். சமாதான ஒப்பந்தம் முறிவடைந்தால் நாடு இரண்டாகப்பிரியும் என அறுதியிட்டுக் கூறுகின்றேன்.

* தமிழ் மக்களுக்கு முற்றும் முழுதாக பாதுகாப்பு கவசமாக விளங்குபவர்கள் விடுதலைப் புலிகளே. தமிழர்களின் ஏகப் பிரதிநிதிகளும் அவர்களே. ஒரு சிங்கள ஆதிக்கம் கொண்ட ஐ.தே.கட்சியைச் சார்ந்த ஒரு தமிழன் இவ்வாறு முழுக்கம் செய்யும் போது தந்தை செல்வா உருவாக்கிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைமையைச் சந்தர்ப்ப வசத்தால் ஏற்ற 50 வருட அரசியல் அனுபவம் கொண்ட திரு.வீ.ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகளை தமிழ் மக்களின் பிரதிநிதியாக ஏற்பதில் விதண்டாவாதம் பேசுவதேன?

அதே போல அண்மைக் காலத்தில் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மக்கள் அரசு படைகளால் மிலேச்சத்தனமாகக் கைது செய்யப்பட்டு ஆடுமாடுகள் போல் சிறையில் அடைக்கப்பட்ட கொடுமைகளை வன்மையாகக் கண்டித்தவர். இது கோத்தபாயாவின் கொடிய நடவடிக்கை என்று துணிந்து கூறினார்

யாழ்ப்பாணம் சென்று அங்கு நடைபெறும் கொடுமைகளை ஆட்கடத்தல்களை, இளைஞர் கொலை செய்யப்படுவதைப் பற்றிய தகவல் திரட்டி வந்தார்.

அதன் பின் கொழும்பில் மின்னல் நிகழ்ச்சியில் அளித்த பேட்டியில் மகிந்த அரசின் துணைப்படைகள் தினம் 10 பேரை எவ்வாறு கொலைசெய்கிறார்கள்? என்பதை ஆதாரத்துடன் 8ம் திகதி நாடாளுமன்றம் கூடும்போது சமர்ப்பிக்க இருப்பதையும் பேட்டியில் வெளியிட்டார்.

மகேஸ்வரன் அவர்கள் தனது உயிர்ப் பாதுகாப்பைப் பெரிதாகக் கருதாது தமிழ் மக்கள் படும் இன்னல்களை அவரால் சகித்துக் கொள்ள முடியாத நிலையிலேயே மிகக் கடுமையாக அரசையும் கூலிப் படையையும் கண்டித்தார். அதுவே அவர் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியது எனக் கூறப்படுகிறது.

அவர் படுகொலை செய்யப்படுவதற்கு 12 மணித்தியாலத்திற்கு முன் கொழும்பிலிருந்து என்னுடன் தொலைபேசிமூலம் உரையாடிய போது இத்தகவல்களை என்னிடம் கூறினார் இனிமேல் தகுந்த பாதுகாப்பு இன்றி வெளியில் போக வேண்டாம் என்று ஆலோசனை கூறினேன். தமிழ் மக்களுக்கு இவ்வளவு கொடுமை நடக்கும்போது தன்னால் பொறுத்திருக்க முடியாது என்றார்.

தமிழுணர்வோடு நாட்டுப்பற்றுடன் செயற்படும் தமிழ் அரசியல்வாதிகளுக்கு இனவாத அரசின் மிருகத்தனமான நடவடிக்கை இதுவே யாகும். குமார் பொன்னம்பலம் யோஜப் பரராசசிங்கம் ரவிராஜ் போன்றவர்களுக்கு நடந்ததே திரு. மகேஸ்வரனுக்கும் நடந்து விட்டது.



RISING SUN

TRADITIONAL SRI LANKAN RESTAURANT & BAR
HOPPER GET-TOGETHER

Sri Lankan Menu with Hoppers, all the varieties,
"You mention, we serve".

Buffet

£7.50

Fridays & Saturdays
from 5.00 pm till late,
Sundays
from 12.30 after-noon to 10.00 pm



அழகான அமைப்பு இதமான இடம் அருமையான சூழல் அன்பான உபசரிப்பு உறவினர் நண்பர்களை கூட்டி வாருங்கள் உறவும் நட்பும் இன்னும் பெருகும்.

Please book early to avoid disappointment.
Take-away available.

Free car park.
Just two-minutes walk from Sudbury Hill tube-station.


Bar Open all 7 days of week, (12pm-till late)

Call 020 8422 2575 / 07784 430 704 www.risingsunhotels.com

138 Greenford Road, Sudbury Hill, Harrow. HA1 3QL

The Lord Hill

BAR AND RESTAURANT



Sri Lankan and South Indian menu available.

Bar open Sunday - Thursday till late, 1.00 am, Friday and Saturday till 3.00am

Hall available for private parties

Take Away Available

Rooms available for
School and Community gatherings...

From Uxbridge Tube Station only 0.7 miles. Bus 222 or U5

Tel: 01895 232822 Mobile: 07939 162 097, 07788 870 769

Address: 34 Cowley Mill Road, Uxbridge, Middlesex. UB8 2QD

தலைமைக்குக் குறி வைக்கும் எதிரிகளும் அவர்களுடன் உறவு கொண்டாடும் நண்பர்களும்



எழுபரிதி (ஒரு பேப்பருக்காக)

செய்தி ஊடகங்கள் மூலமாக அண்மைக் காலமாக திணிக்கப்படும் ஒரு கருத்து, தமிழ் மக்களிற்கான தலைமையை தேசியத்தலைவர் திரு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் ஏற்றிடுக்கும் வரை இலங்கைத்தீவில் அமைதி ஏற்படப்போவதில்லை என்பது.

இந்தக் கருத்துக்களை பரப்புவார்களின் பட்டியலில், சிறிலங்கா இராணுவத்தளபதி சரத் பொன்சேகா, கோத்தபாய இராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா முதல் கொண்டு இந்திய இராணுவ அரசியல் ஆய்வாளர்கள், அவர்களுக்கு வால் பிடப்பவர்கள் என பலரும் அடங்குவர். இவர்களது அபிலாசைகள் வெவ்வேறாக இருந்தாலும் தத்தம் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதில் இவர்களுக்கு தமிழர் தலைமை முட்டுக்கட்டையாக இருக்கிறது என்பதனை உணர்ந்து கொள்ளலாம்.

தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை ஒன்றின் அவசியம் பற்றி வலியுறுத்தும் அரசியல் ஆய்வாளர்கள் சிலர், தற்போதைய தலைமை, அனைத்துலக நாடுகளுக்கு ஏற்புடையதாக இல்லை எனவும், அதனால் அனைத்துலக நாடுகள் தமிழர்கள் மீது காட்ட வேண்டிய நியாயமான அனுதாபத்தைக் காட்டுவதில்லை எனவும் வாதிடுகிறார்கள்.

அந்த வாதத்தின்படி அனைத்துலக நாடுகளுக்கு ஏற்ற தலைமையை சிறிலங்காவுக்கு ஏற்படுத்துவதானால் முதலில் மாற்றப்பட வேண்டியவர்கள் இராஜபக்ச சகோதரர்களாகத்தான் இருக்கும் என்பதை இவர்கள் மறைத்து விடுகிறார்கள்.



தமக்குப் பிடித்தமான ஒரு தலைமையை தமிழ் மக்களே ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதை அடிப்படை சனநாயகமாக இருக்கும் போதுமற்றவர்களின் விருப்பிற்கேற்ப அவர்கள் நடந்து கொள்ள வேண்டும் என எதிர்பார்ப்பதில் எந்த நியாயமுமில்லை. தீவிரவாத இயக்கமான ஹமாஸை பாலஸ்தீனியர்கள் இந்த அடிப்படையிலேயே தேர்ந்தெடுத்தார்கள் அன்றி மேற்காலகை திருப்பிப் படுத்துவதற்காக அல்ல.

சிறிலங்கா ஆட்சியாளர்களைப் பொறுத்த வரையில், அது தமிழர் தலைமையை அழித்து விட்டு தமிழ் தேசிய இனத்தை அரசியல் முக்கியத்துவம் இல்லாத ஒரு இனக் குழுமமாக மாற்ற எத்தனிப்பதே தவிர மாற்றுத் தலைமையை ஏற்படுத்துவது பற்றி அது அக்கறைப்படவில்லை. ஆனால் இந்தியா என்பதுகளிலிருந்து இன்றுவரை தனக்கேற்ற தலைமையை தமிழருக்கு ஏற்படுத்த பல தடவை முயன்று தோற்றுப் போன நிலையில் இன்னமும் அந்த முயற்சியை கைவிட்டதாகத் தெரியவில்லை.

அன்று தொட்டு இன்று வரை விடுதலைப் புலிகளின் தலைமையை அழித்துவிட இந்தியா பல தடவை முயன்றிருக்கின்றது. தம்முடன் பேச்சு வார்த்தைக்கு வரும் திரு. பிரபாகரனை சுட்டுக் கொன்று விடும்படி அப்போது இலங்கைக்கான இந்தியத் தூதுவராக இருந்த திரு. ஜே. என். டிச்சித் தன்னிடம் கேட்டுக் கொண்டதாக இந்திய படை தமிழீழப் பகுதிகளில் நிலை கொண்ட போது அங்கு கடமையாற்றிய மேஜர் ஜெனரல் கர்கிரத் சிங் அண்மையில் வெளியிட்டுள்ள புத்தக மொன்றில் குறிப்பிட்டிருக்கிறார்.

திரு. பிரபாகரனை கொல்வது பற்றி திரு. இராஜிவ் காந்தி பத்திரிகை

யாளர்களை அழைத்து அபிப்பிராயம் கேட்டதாக தமிழ்நாட்டிலிருந்து வெளிவரும் துள்ளக் சஞ்சிகையின் ஆசிரியர் சோ. இராமசாமி ஐயரும் அச் சஞ்சிகையில் எழுதியிருக்கிறார்.

கர்கிரத்திங்கும் இராமசாமி ஐயரும் புழுகித் தள்ளுகிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும், இந்திய இராணுவம் தமிழீழத்தில் நிலைகொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற சில சம்பவங்கள் இவ்விடயத்தில் இருக்கக் கூடிய உண்மைத் தன்மையை வெளிக் காட்டி நிற்கின்றன.

குறைந்தபட்சம் இரண்டு சம்பவங்களிலாவது இந்தியப் படையினர் திரு. பிரபாகரன் மீது குறி வைத்திருந்தமை வெளிப்பட்டது. முதலாவது சம்பவத்தில் திரு. பிரபாகரன் அங்கு தங்கியிருந்தார் என்ற சந்தேகத்தில் கொக்குவில் பகுதியில் பரகூட் மூலம் துருப்புக்கள் தரையிறக்கப்பட்டனர்.

இரண்டாவது சம்பவம் வன்னியில் நித்திகைக் குளம் என்ற இடத்தில் திரு. பிரபாகரனது முகாம் சுற்றி வளைக்கப்பட்டு நடத்தப்பட்ட 'ஒப்பரேசன் செக்மேட்' நடவடிக்கை. இந்த இரண்டு சம்பவங்களிலும் திரு. பிரபாகரனை அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பது வேறுகதை.

விடுதலைப்புலிகளின் பிரதித் தலைவராக இருந்த கோபாலசாமி மகேந்திரராசா (மாத்தயா) விவகாரத்திலும் விடுதலைப் புலிகள் இந்திய உளவுத்துறையான ரோவைக் குற்றஞ் சாட்டியிருந்தனர் என்பதும், அண்மையில் பிரித்தானியாவில் கைதான கருணா என அழைக்கப்படும் விநாயக முர்த்தி முரளிதரன் இயக்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டு பின்னர் இந்திய உளவுத் துறையுடன் நெருக்கமான தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் என்பதும் இங்கு கவனிக்கத் தக்க விடயங்கள்.

மாற்றுத் தலைமையை உருவாக்கும் இந்தியாவின் முயற்சியில், அவ்வப்போது அண்ணாமலை வரதராஜப்பெருமாள், அப்பாப் பிள்ளை அமிர்தலிங்கம், வீரசிங்கம் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா என சோரம் போன தமிழர்களை சேர்த்துக் கொண்ட போதும், அதன் முயற்சி வெற்றி யளிக்கவில்லை. இந்தியாவின் துரதிர்ஸ்டம் இந்தியா இவர்களை நெருங்கியதும் அவர்கள் தமிழ் மக்களிடமிருந்து மேலும் விலகிச் செல்ல நேரிட்டது.

நிரந்தரமாக ஒரு கட்சியின் மீதோ ஒரு குடும்பத்தின் மீதோ குருட்டுத்தனமாக நம்பிக்கை வைத்து அவர்களிடம் தமது தலைமையை ஈழத் தமிழர்கள் என்றுமே ஒப்படைத்ததில்லை.

நேர்மை, இலட்சிய உறுதி என தமது உரிமைகளை விலைபேசாத தலைவர்களுடைய ஈழத்தமிழர்கள் காலங் காலமாக தமது அரசியல் தலைவர்களாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அவ்விதம் செயற்படுவதிலிருந்து விலகிப் போனவர்களை தூக்கி யெறிந்தும் இருக்கிறார்கள்.

இன்று தென்னாசியாவில் பொதுமைப்பட்ட விடயமான வாரிசு அரசியலை ஈழத்தமிழர்கள்

என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. இதனை இன்னமும் இந்தியா உணர்ந்து கொள்ள வில்லை எனின் தமிழ்நாட்டில் தங்கியிருக்கும் இந்திய உளவுத்துறைக்கு நெருக்கமான செல்வநாயகம் சந்திரகாசனைக் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

இப்போது இந்தியாவின் கவனம் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்கள் மீது திரும்பி யுள்ளது தெரிகிறது.

ஆகக் குறைந்தது இந்தியாவுக்கு ஆலோ சனை கூறுவதாக தமது இருப்பை தெரியப் படுத்திக் கொண்டிருக்கும் முன்னாள் 'ரோ' அதிகாரிகளின் கவனம் இந்தத் திசையில் திரும்பியிருக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இன்று பிரித்தெடுக்க முடியாத அம்சமாக இருக்கின்ற புலம் பெயர்ந்த தமிழர்கள், சிறிய இனக் குழு மமாக உள்ள போதும், அவர்களது ஆதரவுத் தளம் விடுதலைப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றது. அவர்கள் மத்தியில் பிளவுகளை ஏற்படுத்தி இந்தப் பலத்தை சிதைப்பதற்கு பல சக்திகள் முனைந்து வருகின்றன.

இதன் வெளிப்பாடாக, ஏற்கனவே தமிழ் மக்களால் ஒதுக்கப்பட்டவர்களின் நாற்காலிக் கனவை மூலதனமாகக் கொண்டு, தமிழ் மக்களுக்கு ஒரு மாற்றுத் தலைமையை ஏற்படுத்தும் முயற்சி முடுக்கி விடப் பட்டுள்ளது.

கனடாவில் வாழும் டேவிட் ஜெயராஜ் போன்ற பத்திரிகையாளர்கள் இதற்கு ஏதுவாக எழுதி வருகிறார்கள். திரு. பிரபாகரன் காயப் பட்டதாக கதை புனைவதும் தலைவருக்கு அடுத்ததாக யார் தலைமைப் பொறுப்பை ஏற்கப் போகிறார்கள் என ஆய்வுநடாத்துவதும் இதன் அடிப்படையில்தான்.

இதில் வேடிக்கை என்னவென்றால் சில இந்திய ஊடகப் பண்டிதர்கள் 53 வயதான திரு. பிரபாகரன் மூப்படைந்து வருகிறார் எனவும் புதிய தலைவர் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியம் பற்றியும் எழுதுகிறார்கள். திரு. பிரபாகரனிலும் இருபது வயது மூத்தவரே இந்தியாவின் பிரதமர் என்பதை அவர்கள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

இதன் தொடர்ச்சியாக, எங்களின் நண்பர்கள் எனக் கூறிக்கொள்ளும் இங்குள்ள சிலர், இந்திய இராணுவத்தில் கடமையாற்றியவரும் தற்போது இலங்கைத் தீவு விடயத்தின் இராணுவ-அரசியல் நிலை பற்றி எழுதிக் குவிப்பவருமான கேணல் ஹரிஹரன் என்பவரை இலண்டனுக்கு அழைத்து அவருடனான கருத்தரங்குகளை ஒழுங்கு செய்துள்ளார்கள்.

கேணல் ஹரிஹரன் வடக்கு-கிழக்குப் பகுதியில் இந்திய இராணுவம் நிலை கொண்ட காலத்தில் கடமை புரிந்தவராம். அப்போது தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட போர்க் குற்றங்களில் அவருக்கு பங்கிருந்தாலும், அவரை மன்னித்து, இந்த இளித்த வாய் தமிழர்களின் உபசரிப்பினைப் பெற்றுக் கொண்டு செல்லட்டும்.

நாங்கள் தமிழ் மக்களின் தலைமையை பலப்படுத்த வேண்டிய முயற்சிகளில் சிரத்தை கொள்வோம்.

SRI SIVASAKTHI ASTROLOGICAL CENTRE

Pandit Laxmana Shastry
Specialist Astrologer

அகிலன் என்டர்பிரைசஸ்
(Near Lakshmi Jewellers)
274 High Street North,
Eastham, London, E12 6SA

Tel: 07939 095 099
07507 089 785

உலகத்தில் சூரிய, சந்திரன் நவக்கிரக மகிமையினாலே இன்பம், துன்பங்கள் நன்மை தீமைகள், பற்றிய விபரங்களைக் கூறுவார்.

இவரை ஒருமுறை சந்தியுங்கள். கைரேகை, பெயர் இராசி, லட்சுமி கட்டாட்சம், பொருள், அரசியல், உத்தியோகம், கல்வி, வியாபாரம், திருமணம், குழந்தைப் பாக்கியம், கணவன் மனைவி ஒற்றுமையின்மை காதல் கலியாணம், விசா பார்த்து சொல்லப்படும். நிலம், வீடு, யோகம் அதிஸ்ட நம்பர்கள் கோர்ட் வழக்குகள், எதிரிகளினால் மந்திரம், சூனியம், பேய், பிசாசு கண்டிட்டு, பரிகாரம் செய்வார்.

உடன் சந்தியுங்கள்.

Opening Hours: 9.30am-8.30pm-7days

He speaks English, Tamil, Telegu, Malayalam, Kannada and Hindi.

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம் நிறைந்த தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

Sinhala supremists Dream Winning the war against Tamils

We are reproducing an excerpt of an article written by Dayan Jayalilleka, a Marxist turned Sinhala supremacist. The article was published on the Sri Lankan state owned website news.lk.

We are about to step into 2008, the 60th year of Sri Lanka's Independence. It shows every sign of being a decisive year. Indeed it must be made so. Sixty years after independence is the right historical and psychological moment to resolve the major problem facing Sri Lanka. That is the reunification of this small island. Sri Lanka's natural borders must be its political boundaries. Its armed forces must enjoy the sole monopoly of violence throughout its territory. Whatever its internal arrangements, the country must be one, single, indivisible political entity.

What does this mean in concrete terms? It means that the LTTE must be eliminated as a military challenge to Sri Lanka's unity and territorial integrity. This in turn means that the Tigers must no longer be an armed force capable of rivalling Sri Lanka's armed forces. The LTTE must no longer exist as a parallel army. This entails the destruction of the LTTE as a fighting force; the elimination of its leadership, its armed cadre and military assets.

This objective is both imperative and feasible. It is imperative because any sustainable progress requires the elimination of the enemy armed force and its capacity for instant destabilisation. The varied futures envisaged for the country by leaders as diverse as Presidents Jayewardene, Premadasa and Kumaratunga were thwarted by one factor: Prabhakaran.

The war can be won. We are at a rare moment in our country's history in which we enjoy a favourable confluence of factors: a President (and Defence Secretary) with political will and determination; an experienced and respected military leadership; massive popular support; high military morale; increased recruitment; high performance on the part of all three armed services. Those who make the most facile parallels with the Bush administration, Iraq, Afghanistan and all points of geography and history would do well to ponder the statistical fact that after a quarter century of military conflict, the Sri Lankan

people are not about to throw in the towel and bring the boys back home, for the simple reason that the boys are fighting precisely for their home, and therefore a massive 84 % percent of a huge 75% of the island's people, a massive majority of the majority, support the President's war effort.

2008 must then be designated as our Year of Victory. Certainly the war cannot be won by solely military means, but let there be no illusions: a war can be won only by primarily military means. The main, central and decisive effort in the coming year must of necessity be military: in a war, the armed struggle is the main axis and 'motor force of development' of the historical process. All else is utopianism.

Prabhakaran will attempt a replay of 1987, when he successfully leveraged the external factor (at the time, sub-regional, i.e. Tamil Nadu). Today it will be pressure from those countries which have a large, electorally significant Tamil Diaspora, which plays a role more like the notorious Miami mafia than the Jewish lobby. These Western states seem determined to prevent the military victory of the Sri Lankan state over the Tigers, and seem to prefer the survival/existence of the Tigers as a military entity. Sri Lanka cannot afford to be deterred by these pressures, and sacrifice its future. Any student of the Cold War would recognise the use of the instrument of Human Rights and so-called 'dissident civil society' by the West, to penetrate and undermine regimes and states. Sri Lanka cannot make the mistakes of Gorbachev (the latter years) and Yeltsin, be tranquillised, have its sovereignty penetrated, be weakened and dismantled as countries. Sri Lanka cannot be oblivious to the use of the slogan of "humanitarian crisis" to dismantle the former Yugoslavia. Today the West stands ready to ignore the UN resolution that reiterates that Kosovo is a part of Serbia, and to recognise Kosovo as an independent state.

The anti-Sri Lanka campaign will accelerate next year as Sri Lanka makes headway in the struggle to overcome the Tigers. The West, preceded by the Western-dominated media, will howl about a "humanitarian crisis", and brandish the policy of

R2P ("Responsibility to Protect") at us as we close in on Prabhakaran's bunker. However, in our case R2P is ultimately something of a paper tiger. It works in a context such as the former Yugoslavia, a country put together in the post-war years from the most diverse components (in bold, laudable experiment by Tito). Sri Lanka is not a failed or failing state. It is a continent too far for an imposed R2P to be sustained. It is located in Asia, has a distinct cultural identity and a decisive homogeneous majority, a consciousness of a continuous existence as a state entity, an educated and militant youth population. And no part of Sri Lanka hankers after EU membership!

The coming anti-Sri Lanka campaign must be blunted by three counter-thrusts.

We must rebuild our national defences by rejuvenating our National Human Rights Commission and/or creating new and credible institutions headed by internationally respected Sri Lankans. It must be recognised however, that human rights violations will drop off drastically when the war is over, when the enemy has been defeated - just as human rights violations in the South of Sri Lanka dropped off sharply when the JVP had been militarily defeated. The re-enfranchised Tamil people will swiftly recover their rights in a peaceful environment where the highly competitive politics of Sri Lanka's proportional representation come into play.

We must devolve power to the North and East, swiftly and sustainably. This means, as a first step, reactivating the 13th amendment, as proposed by Douglas Devananda. The weight of the Indian state upon the Sri Lankan and the reluctant cooperation of a Government with a 5/6ths majority in parliament, could not secure in 1987, the "Indian Model" so beloved by certain Tamil moderates.

Mr Devananda's Tamil rivals may depict themselves as more pro-Indian than he, but it does not suit India's interest to have a pro-Indian Tamil politician who is so unacceptable to the Sinhalese that he winds up in India, a la Vardarajahperuma! Devananda is a Tamil politician who is loyal to Sri Lanka and close to India; therefore

able to act as a bridge.

Our foreign relations must be consciously reoriented, and foreign policy must turn for inspiration to "Kadirgamar Chinthanaya". Those Sri Lankans whose natural tendency is to ask "how high?" when the West says "jump", as well as those whose knees knock at the thought of Western cutbacks, neither recall the history of Sri Lanka's own foreign policy nor understand contemporary international relations. It was in the 1950s, in response to the Rubber-Rice Pact between China and Sri Lanka (under a UNP administration!) that US Congress passed the Hickenlooper Amendment cutting aid to our country - yet we did not waver, still less wilt.

As for those who would counter that the Socialist camp existed at the time as an option, it is to be recalled that the "moment of uni-polar hegemony" has passed its zenith or is in crisis, and we live in the period of the Iraqi debacle, the revitalisation of Russia, the rise of China and tendencies towards multi-polarity.

Under President Rajapakse, Sri Lanka has already embarked upon a diversification of its dependence. To avoid a tedious debate on foreign policy, for which I have no time, working as I am at one of Sri Lanka's global FDLs here in Geneva, I would only remind the incorrigibly negativist and the defeatist that Sri Lanka's late Lakshman Kadirgamar had already, in the last stage of his tenure and life, publicly signalled the geopolitical/geo-strategic reorientation of Sri Lanka's external relations. I advocate a return to that emergent thrust, within an overall Realist policy of power balancing, especially multi-polar power balancing.

Until this war is over and won, our foreign policy has to be the handmaiden of strategy, an overall strategy whose primary goal and objective must be the unification of the state through the military defeat and destruction of the secessionist-terrorist enemy, the LTTE. Foreign policy must be defence-driven, rather than the other way about. It cannot be oriented towards those states that have large Tamil lobbies and which instrumentalize human rights hypocritically to prevent our victory. It must be oriented towards precisely those states, blocs and tendencies which are uninfluenced by such lobbies, and are in favour of combating that which China refers to as "the Three Evils: Separatism, Terrorism and Extremism".

A New Year to Double Up Our Efforts

by Rev. Dr. S.J. Emmanuel

I wish you a happy, healthy and successful new year 2008.

May God, the Source and Summit of all Humanity,

bles, protect and guide us on our Journey

to win back all the Human Rights,

He gave to us as a people in Tamil Eelam.

The enemies of our Liberation are trying their best

to proclaim victories and instill fear and panic among our people.

The Sri Lankan Government and its Forces are dreaming

of victories upon victories to weaken and wipe out our struggle and leadership.

The superpowers of the international community disappoint us

and even seem to support the evil intentions of the Sri Lankan Government.

The traitors from our own community,

whose shameful goal is to slavishly serve the oppressor,

are hell bent on causing panic among our people.

In the face of all these, let us be firm,

and not fall into the evil designs of these enemies.

We have walked the long way to Freedom.

Strengthened only by our Convictions about our ideals of Truth, Justice and Freedom and by the Heroic Sacrifices of our people and warriors.

The price that we have paid is not calculable.

The God we worship is a God of Truth, Justice and Peace, and the Dedication we bring for our Cause is sacred.

Hence if God is with us, who is against us?

Let us resolve to double up our efforts during the coming Year 2008 for the Cause of our Freedom.

*Thamilarin Thaaham
Thamil Eelath Thayaham*



MOT

Lowest Prices

Free Wheel Alignment & Balancing

Free Battery Testing

நம்பிக்கைக்கும் விசுவாசத்திற்கும் நீங்கள் நாடவேண்டிய இடம்

T.A. CROYDON AUTOS

ANY MAKE OF VEHICLE

தீபன்

Van
for Hire



MOT Testing | Servicing | Repairs |
Exhausts | Brakes | Battery | MOTs
Repairs | Tuning | Audio Fitting |
AC Regasing | Tyres | Body Works

Tyres 60% Off
Services From £39
MOT & Services from £99

Contact: Mr.Theepan
Tel: 020 8680 4088
Mob: 0795 669 9519/ 07961 712 596
9A Cavendish Road, Croydon CRO 3LB

The Tamil Diaspora and Recognition of the Tamil National Problem in Sri Lanka

By Wakeley Paul

In the very early 1980's, our monumental uphill task was to have anyone outside Sri Lanka recognize that there was a grave and violent human rights problem in Sri Lanka.

This effort was begun with organizing meetings to explain the situation to the outside world. It continued with articulate public criticism of Sri Lanka's actions, notably the first diplomatic effort by the J R Jayawardena government to outshine the LTTE by having Rajiv Gandhi submit to signing the INDO CEYLON AGREEMENT, a one-sided, biased effort to quash the Tamil effort for regional power.

Thereafter, the Sangam sent me and several other significant Tamils to the Human Rights sessions in Geneva to convince the world of our existence. You can rest assured that it took constant efforts to achieve this goal. The distinguished LTTE representative Thilakar was also working in Geneva at that time. Our untiring efforts attracted international leaders to have personal sessions with us in the informal lounge outside the official speaking auditorium. Then with the incomparable help and influence of Karen Parker, our unequalled ally, I obtained the right to address the organization on our behalf. This set the pattern whereby our representatives in Geneva have made this an accomplished right.

We organized a University conference in California, the significance of which was taken so seriously by the Sri Lankan government (GoSL) that they organized Sinhala demonstrations against the event, having failed to quell the event which they tried desperately to do. The University upheld our first Amendment right to Freedom of speech. The event was covered extensively in the Sri Lankan papers. Let us never forget our local professor who made this a dazzling success and others who never allowed us to wilt from our determination to accomplish this event. Mr Satyendra's British paper had its remarkably successful articles which fanfared this event beyond expectation with the remarkable success one associates

with his achievements.

It was a mounting uphill task, which after many years we very slowly succeeded in accomplishing, an accomplishment that everyone now takes for granted.

My point is that period is over, done with and completed. The concept that the Sinhalese conviction of their destiny to be superior to us, resulting in their determination to resort even to violence to maintain this inhuman right, is over. We have convinced the world of the right of our people to more than just survive under Sinhalese rule. We have convinced them of our right, not yet to separation, [which should be our next effort] but to a substantial ability to control our own destinies.

What we have not succeeded in doing is figuring out how the international community could be persuaded to compel the Sinhalese to abide by their conviction of our right to rule ourselves, including the ultimate right to a separate state. That has to become inevitable under the present government's determination to confirm their right to treat us as bonded slaves. Yet, no government, for well-recognized diplomatic reasons, is ready to go so far as to obligate themselves to fight for our right to be treated as other humans, who have never regarded slavery as our destiny.

The international community, while sympathetic to our rights, have done nothing or even pretended to do anything to advance our rights, even to be treated as equal humans. America, while committing itself to our right to a degree of self-rule, continues to arm the Rajapakse government to quash the LTTE, who they still have the audacity to condemn as a terrorist organization. The US yet, with classic inconsistency, recognize that the LTTE has to be dealt with as a vital party to any possible peace negotiation.

What I suggest is a new, approved approach by the LTTE, the recognized leaders of the Tamils, as to how we, as effective expatriates, can accomplish the goals we seek for our people.

Our efforts to counter these dreadful consequences has been virtually minimal. Who is going to the State

Department? Who is seeking out every conceivable local politician to convince them of our rights and our shattering disappointments, before we seek recognition before the most powerful government in the world, to attack them instead of us? This Rajapakse government is odder and more awkwardly dangerous and uncertain than the ruthless J R government was. J R had the masterly ability to convince the world what a brilliant right wing democratic ally he was of the US. His brilliant right wing economic innovations, which until then had fallen into the 1950's incomprehensible concept that socialism, a very human desire but non economic solution to overcoming poverty, was every Sri Lankan government's answer to the island's economic problems. This was stunningly attractive to the U S., as it is to anyone who understands the essence of economics, as opposed to those who uplift social justice without the ability to uplift the economy as the ultimate political goal of all sane governments. Regardless of what your economic preferences are for solving the problems of a financially drowned nation, the present government has no international credibility at all. Yet, here we are, not proving to the world what a bunch of comically inconceivable bunch of jokers, whose reliability is staggeringly dangerous, that we are dealing with.

Swift, sharp, icy attacks on the pathetic plight of our abused community, exposing the GoSL's lack of comprehension and the dangers they present, not just to us, but to the rest of the world, is our new perspective. We have not capitalized on this weakness of the Sinhalese government and its warped supporters. We now need people like him to influence our future generation to recognize our new vision.

You can rest assured that age has not diminished my ability to think or require advice from those who lack the inspiring experience we have had dealing with our constantly developing problems, which are never more permanent than a swelling ocean wave.

Let us never ignore our uphill task of the time we are confronted by.

Courtesy: sangam.org

Tigers will bring clarity to Sri Lanka's conflict - K.V.Balakumaran

(English Translation of Mr. Balakumaran's interview with NTT)

NTT: Sri Lanka has taken the east, and continues attempts at capturing areas in Silaavaththurai, Mannaar. Liberation Tigers have stopped close to 60 attempts by the SLA to encroach into LTTE held territory. How do you see the military confrontation progressing?

Balakumaran: The real objective of the attacks in the West, Silaavaththurai, the East in Manalaaru and in the north Mukamaalai, are to get inside the Tiger den of Vanni, and attack the heart of the Liberation Tigers. Sri Lanka's military plan is not different to previous attempt to capture the A9 in 1999, 70 miles of which goes through Vanni.

In my view, currently Sri Lanka is trying to enter through A-32 to Pooneryn or use A-34 to advance through Oddisuddaan; One of these highways will result in being renamed as highway of death. As a precursor to the anticipated battle, the SLA is trying to chip away the strength of the LTTE, as well probing the LTTE strength through small scale skirmishes at the periphery. We understand their tactics, we haven't underestimated their strength either.

We are cognizant of the enormity of the possible disaster that can unfold, and bloodbath waiting to happen. Tamil people have no other option, except to face these possibilities. Once the fire of freedom is lit, there is no turning back; sacrifices are part of this decision, and our people fully understand this. We are confident of our strength to achieve our goals.

NTT: From 2006, the government has a prevented the visits of international diplomats to Vanni. What do you think of the International community's approach to resolve Sri Lanka's conflict?

Balakumaran: We have to have a clear view of what diplomacy means. Whether Sri Lanka allows diplomats to visit, or when Sri Lanka stops diplomats visiting Vanni, they are trying to achieve the same objective. That is to find ways to advance the self-interests of Sri Lanka and the host countries of the visiting diplomats. It is wrong to think that allowing diplomats to visit Vanni is in the interest of LTTE; we should not entertain such delusions.

In my opinion, how we are looking into this is, in 1987, there was regional intervention into the conflict from India. Leader Pirapaharan acted in accordance with the political climate of that time. In his Chuthumalai declaration, he started the speech by saying "we are friends of India." His 2007 Hero's day speech, has stated the same sentiments. We can consider it another Chuthumalai declaration. We expect diplomatic pressures in this time period.

What we are really troubled by is the indecision of the International community. India is indecisive, the international community is indecisive, they are unable to relate their interests to unfolding situation in Sri Lanka. Even Russia has shown interest, they say Iran is also interested. The diplomatic front is muddled.

Only the demonstration of military strength by the Tigers can bring clarity to the situation, for the international community to correctly relate their interests, and assertively engage. Consider the countries Somali land, Kosovo, and Montenegro. The west will intervene when their interests are impacted. But they are reluctant to enter forcefully in Sri Lanka. Sri Lanka has state power.

International Community appears to be giving a free hand to India. During the war to open A-9, up to 6000 Sri Lankan soldiers perished, and nearly 3000 Tigers sacrificed their lives. The international community accepted the results of that war, and recognized the LTTE's strength. The question is why they are not, responding the same way now. In order to change the international community's view, we are called to suffer more sacrifices of life.

We expect 2008 will be the year where we can overcome the diplomatic hurdles that confront us. In 2003, we proposed ISGA (Interim Self Governing Authority) as a framework with which will satisfy us, our minimal requirements for power-sharing. So based on this, the international community cannot call us obstinate, or terrorists. Hilary Clinton also identified us when she articulated a more nuanced definition of terrorism.

We expect in 2008, the Tigers will bring clarity to Sri Lanka's conflict.

Courtesy: TamilNet



ஸ்ரீ கணபதி ஜோதிட நிலையம்

இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள பிரபல ஜோதிட நட்சத்திரம் அர்ஜுனா ராஜலி குருஜி ஜெங்கம்மா

கைரேகை, சாமுத்திரிகா இலக்கணம், சாதகம், பிறப்பியல், நாம நட்சத்திரம் ஆகியவற்றைக் கொண்டு உங்களின் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் ஆகியவற்றை மிகவும் துல்லியமாகக் கணித்து வழங்குவார். இவரை ஒரு முறை சந்தித்துப் பாருங்கள். பெயர் வசிகம், தொழில் வசிகம், கையெழுத்து வசிகம், காதல் வசிகம், கணவன் மனைவி பிரச்சனை தீர், திருமணப் பிரச்சனை தீர், தொழில் முடக்கம், வியாபார வசிகம், உத்தியோகத்து தடை நீங்க, குழந்தை பாக்கியம் இல்லாமை, தாம்பத்தியக் கோளாறு, அனைத்து விதமான தோஷங்களுக்கும் பரிசாரம் வழங்கப்படும். ஆயுர் வேத மருந்துகள் சகல விதமான வியாதிகளுக்கும் நாடி பார்த்து மருந்து தரப்படும்.

07951 631 883 / 020 8470 5209

1st Floor, Sai Hair Dressers, 345 A High Street North, Manor Park, London E12 Open Seven days a Week



MARKANDAN & UDDIN SOLICITORS

Solicitors & Administrators for Oath

M. Markandan LLB A Uddin (Hons) MA LLB PhD-RFL

Tamil House, 720 Romford Rd, London E12 6BT

We specialise in ..

For all your needs in Immigration (All aspects upto house of lords), Commercial & Residential Conveyancing, Employment, Civil Litigation, Consumer Problems, Last will, Power of Attorney, Sponsorship Declaration, HSMP, Workpermits

விவாக விண்ணப்பம்

01028000 முதல் அமுதுக்கு வழங்கிய பிரித்தானிய அரசாங்கத்தின் சட்டத்தின் பிரகாரம் இப்படிப்பட்ட தீர்மானம் புரிவதற்கு நீங்கள் பிரித்தானிய உள்நாட்டில் அமைப்பின் முன் அனுமதி பெறலாம். வேண்டும் போட்டி விண்ணப்பங்களும் ஆலோசனைகளுக்கும் எங்கள் அலுவலகத்தின் தொடர்புபடுவோம்.

அகதி விண்ணப்பம்

14 வகுட 10 வகுட அல்லது 7 வகுட வழங்கி தரமை விண்ணப்பங்கள் பிரித்தானிய விண்ணப்பத்திற்கான ஆய்விட மற்றும் வழங்கும் முறை தேர்ச்சி செய்யும் ஆலோசனைகள்

விடத்தில் அல்லது வேலை வழங்கி காலமடைந்திருந்தால் தட்டி 70 கோடுவது வழங்கும் விடைகள் No win no fee அடிப்படையில்



tel 020 8514 8300 / 07830 285 634 | fax 020 8514 8381
 email info@msssolicitors.com
 Markandan : 07956 386 576 | Uddin : 07957 455 670

**Residential
 Mortgages &
 Commercial Loans
 for Business**

RS Finance

Loans will be arranged for lease hold and free hold businesses

Arrangements are made to meet the senior business manager from leading banks in our premises to fulfil your business loan requirements.

Contact:

Sri

297 High Street North,
 Manor Park,
 London E12 6SL

Tel: **020 8475 0755**

Fax: **020 8470 4755**

Mob: **07803 600 543**



Mortgages

Re-Mortgages
 (Raising Funds to Start Own
 Business and Other Needs)
 Secured Loans

Commercial Loans

Shops
 Petrol Stations
 Restaurants
 Care Homes Etc.

Please contact on these no's
 whatever your needs, Regarding Your Mortgages or Commercial Loans

கொசோவோ - தமிழீழம் தனியரசை உருவாக்கும் இரு வேறு தேசங்கள்



இதயச்சந்திரன் (ஒரு பேப்பருக்காக)

தனியரசு நோக்கிய பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருக்கிறது கொசோவோ.

அல்பேனியர்கள் பெரும்பான்மையாக வாழும் கொசோவோ, சேர்பியன் தென்பகுதியிலுள்ள ஒரு மாநிலமாகும்.

அணிசேராகக் கொள்கையின் மூலவர்களில் ஒருவரான டிடோவின் யுகோஸ்லாவியா விலுள்ள பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட மாநிலங்கள், இன்று அணிசேராமல் பிரிந்து நிற்கின்றன.

சோவியத்தின் உடைவின் பின்னர் அதன் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்த தேசங்களும் உடைந்து சிதறிப் போயின.

**ஈழப் போராட்டக்களம் மையப்
கொண்ட பிரதேசமானது,
அணு ஆயுத வல்லரசுகளால்
சுற்றிவளைக்கப்பட்ட, மேற்குலகோடு
ஆத்மார்த்தமாக அணிசேராத
அணிகளின் முரண்நிலைத்
தளமாகவும் விளங்குகிறது.**

இரஷ்யாவின் அண்டைய நேச நாடுகளை உடைக்கும் முயற்சியினை மேற்குலகம் மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டாலும், சோசலிச ஆட்சியின் கீழ் இருந்த தேசிய இனங்கள், பிரிந்து போகாமலாவிற்கு, போராட வேண்டிய அவசியம் குறித்து, அமெரிக்க எதிர்ப்பு வாதிகள் ஆராய முற்படவில்லை.

சோசலிசப் போர்வையில், தனித்துவ தேசிய இனங்கள், வலிந்து அவ்வரசிற்குள் இணைக்கப் பட்டிருந்ததா என்ற கேள்வியும் எழுகிறது.



பல்வேறு தேசிய இனங்கள் வாழும் மாநிலங்களில், இவ் வினாவிற்கு உரித்தான சுயாட்சியினை, சோசலிச அரசியலமைப்பு ஏற்றுக் கொண்டிருந்தால், அவை பிரிந்து செல்வதற்கு ஏதுநிலை தோன்றியிருக்காது.

பிரிந்து செல்லும் தேசிய இனங்களை, அமெரிக்கா தூண்டி விடுவதாக குற்றஞ்சாட்டுவதை விடுத்து, அதற்கான காரணிகளையும், அவை உருவான முரண்நிலைகளையும் ஆராய்வதே பொருத்தப்பாடாக அமையும்.

நீண்டகாலமாக நிலவும் இனங்களுக்கிடையிலான வெறுப்புணர்வு, சேர்பியாவிலும் நிறுபுத்த நெருப்பாக, சோசலிச ஆட்சிக் காலத்திலும் இருந்ததென்பதே உண்மையாகும்.

பெரும்பான்மை இனத்தின் சோசலிச ஆட்சியதிகாரம், ஏனைய சிறுபான்மையான தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையினை நிராகரித்ததன் விளைவையே இன்று கொசோவோவில் காண்கிறோம்.

கொசோவோ என்கிற தனித்தேச உருவாக்கம், பால்கன் பிராந்தியத்தில், இனங்களுக்கிடையே காலாதிகாலமாக நிலவும் கசப்புணர்வுகளை தூண்டிவிடுமெனவும், அதன் விளைவாக பரந்தளவில் இரத்தக் களரி ஏற்படக் கூடிய வாய்ப்புண்டென்றும், பிரிவினைக்கெதிராகக் கருத்துக் கூறுவோர் அச்சமடைகின்றனர்.

ஒடுக்கப்படும் தேசிய இனமானது, ஒடுக்கும் பெருந்தேசிய இனவாதத்துடன் சமரசம் கொண்டு, பிராந்திய நலனைக் காப்பாற்ற வேண்டுமென நிர்ப்பந்திப்பது தவறானதாகும்.

அதே போல வல்லரசுகளின் பிராந்திய ஆதிக்கப் போட்டிகளை தடுத்து நிறுத்த, இன அழிப்பிற்கெதிராகப் போராடாமல் அழிந்து போக வேண்டுமென எதிர்பார்ப்பதும் மடமைத் தன்மையும்.

98,99களில் நிகழ்ந்த யுத்தத்தில் 10,000க்கு மேற்பட்டோர் கொசோவோவில் கொல்லப்பட்டனர். சர்வதேச போர்க் குற்ற

வானியாக கருதப்பட்ட சேர்பியன் தலைவர் சொல்பொடான் மிலோசெவிச்சின் வழிநடாத்த லிலேயே இக் கொலைகள் அரங்கேறின.

கொசோவோ விடுதலை இராணுவத்தின் இரண்டு வருட ஆயுதப் போராட்டத்தோடு ஐ.நா-நேற்றோப் படைகள் அமைதிகாக்கும் படைகளாக சேர்பியாவிற்குள் உள்நுழைந்தன.

அதேவேளை கொசோவோ மாநிலத்திற்கு சுயாட்சி வழங்கப்போவதாக கூறியவாறு அதன் வடபகுதியில், அம்மாநிலத்திற்கான சேர்பிய மந்திரி சுலோபடான் சமடிச், காரியாலயங்கள் திறக்கும் காரியத்திலும் ஈடுபட்டுள்ளார்.

இதேவேளை 16,000 நேட்டோ படைகளின் பிரசன்னம், இரஷ்யாவிற்கு கல்கக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

'கொசோவோ' தனியரசுப் பிரகடனமானது செச்சினியாவிலும், ஜோர்ஜியாவிலும் பிரிவினை வாதத்தை தூண்டி விடுமென்பதால், ஐ.நா.சபையில் கொண்டுவரும் தனியரசுத் தீர்மானத்திற்கெதிராக தனது 'எர் டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தப்போவதாகவும் இரஷ்யா மிரட்டுகிறது.

தமிழீழம் பிரிந்தால் தமிழ்நாடும் பிரியுமென இந்தியா கூறும் கதை போன்றதே இரஷ்யாவின் புனைவுகளும்.

**இந்தியா ஒரு மாபெரும்
அணுஆயுத வல்லரசு அதன்
பிராந்திய நலன்களை பாதுகாப்பதே
ஈழத் தமிழர்களின் தலையாய
கடமை என்கிற ரீதியில் தற்போது
இலண்டனில் மாநாடுகள்
கூட்டப்படுவதை அவதானமாக
நோக்க வேண்டும்.**

ஆனாலும் கடந்த நான்கு மாதங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் அணுசரணை வகித்த அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், இரஷ்யாவினால் இரு தரப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடிய தீர்வொன்றினை உருவாக்க முடியவில்லை.

பேச்சுவார்த்தைகளில் இனிப் பயனெதும் இல்லையென ஐரோப்பிய யூனியன் அறிவித்து விட்டது.

இன்றைய நிலவரப்படி அமெரிக்க - ஐரோப்பிய யூனியனின் ஒருமித்த அங்கீகாரம் கிடைக்கும் வரை தனியரசுப் பிரகடனத்தை ஒத்திவைக்க கொசோவோ தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

நவம்பர் 28இல் செய்யவிருந்த பிரகடனம் பெப்ரவரி வரை பின் போடப்பட்டுள்ளது.

ஆயினும் உலக அரசியல் நகர்வுகளைத் துல்லியமாக எடைபோட்டு, வல்லரசுகளுக்கிடையே எழும் முரண்பாடுகளை, விடுதலைக்குச் சார்பாக மாற்றும் அரசியல் மேற்கொள்வதனை அவதானிக்கலாம்.

அதேவேளை, தீர்வு நோக்கி நகராத மந்த நிலையொன்று, எத்தனை காலத்திற்கு நீடிக்குமென்பது தெரியவில்லை.

ஆகவே உள்நாட்டு மோதலொன்று ஏற்பட்ட பின்னரே, அடுத்த கட்ட நிலைமாற்றம் உருவாக வாய்ப்புண்டு.

சிலவேளைகளில், அசையாநிலை கொண்ட இறுக்கச் சூழலை, இருதரப்பில் ஏற்படும் அதிகரித்த முரண்நிலை உடைத்து விடலாம்.

**பிரபாகரன், பொட்டம்மான் இல்லாத
புலித்தலைமையை இந்தியா ஏற்றுக்
கொள்ளுமாம். இந்திய நலனிற்காக
ஈழப் போராட்டம் நடத்திய
முன்னாள் அறிவுஜீவிகளின்,
பிரித்தானும் உபதேசம் இது.**

இந்தவாரம் கொசோவோவில் உள்ள சேர்பிய வங்கியொன்றில் நடைபெற்ற குண்டுவெடிப்பு, முரண்நிலை விரிவாக்கத்தின் முதல்படியாகவும் கொள்ளப்படலாம்.

இருவருட ஆயுதமோதல்கள் தணிவுற்ற பின், மறைத்து வைக்கப்பட்ட ஏராளமான உந்துகணைக் கருவிகளும், துப்பாக்கிகளும் உறக்க நிலையிலிருந்து விழிப்படையும் நிலையையும் எய்தலாம்.

ஆயினும் நேட்டோ படைகளின் பிரசன்னம், பாரிய யுத்தமொன்றிற்கான சாத்தியப் பாடுகளைத் தவிர்ந்துவிடும்.

தற்போது பரவலாகப் பேசப்படும் கொசோவோ தனியரசுப் பிரச்சினை, ஈழப் போராட்டத்தோடு இணைத்து விவாதிக்கப்படுவதை சற்று விரிவாக ஆராயலாம்.

தனியரசை நோக்கிய அரசியல் கருத்து ருவமே, இந்த இரண்டு தேசங்களின் சுயநிர்ணய உரிமைக்கான பொதுப் பண்பாக அமைகிறது.

ஆனாலும் பிராந்திய கேந்திர முக்கியத்துவத்தின் அடிப்படையில், தனியரசுப் போராட்டத்திற்கான நியாயப்பாட்டினை அங்கீகரிப்பதில், யுகோஸ்லாவியா வல்லரசுகளின் நலன்கள் இங்கு வேறுபட்டுள்ளது.

ஈழப் போராட்டக்களம் மையப் கொண்ட பிரதேசமானது, அணு ஆயுத வல்லரசுகளால் சுற்றிவளைக்கப்பட்ட, மேற்குலகோடு ஆத்மார்த்தமாக அணிசேராத அணிகளின் முரண்நிலைத் தளமாகவும் விளங்குகிறது.

மேற்குலகப் பார்வையில் பெரும்பாலான ஆசியநாடுகள், ஈழதேச உருவாக்கத்திற்கு எதிரான நிலைப்பாடுகளைக் கொண்டுள்ளன என்கிற கருத்துநிலை காணப்படுகிறது.

சீனா - இந்தியா பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்கமும், இவ்வகையான எதிர்நிலைக்கான காரணிகளாக இருக்கலாம்.

(தொடர்ச்சி 16ம் பக்கத்தில்)

அணைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம் நிறைந்த தைப்பொருக்கல் வாழ்த்துக்கள்



NAG & CO
SOLICITORS

Tel: 020 7737 1211 | Fax: 020 7737 0809
Unit 3 Holles House, Overton Road, Myattsfield Road South, London SW9 7JN
Nearest Underground - Brixton Station on Victoria Line and Oval Station on Northern Line

- ▲ CRIME
- ▲ CONVEYANCING
- ▲ MATRIMONIAL
- ▲ IMMIGRATION
- ▲ TRAFFIC MATTERS
- ▲ LANDLORD & TENANTS
- ▲ POLICE STATION MATTERS
- ▲ EMPLOYMENT MATTERS
- ▲ WORK PERMITS

கொசோவோ - தமிழீழம் ...

((15ம் பக்கத் தொடர்ச்சி))

தென்கொரியா, ஜப்பான், அவுஸ்திரேலியா போன்ற அமெரிக்க சார்பு அணிகள் ஆதிக்கமானது, வல்லரசு என்கிற நிலைசாராத தன்மையைக் கொண்டிருப்பதால், பிராந்திய அணி சேரலில் குழப்பமும் தேக்க நிலையும் காணப்படுகிறது.

அதேபோல, பூகோள சந்தை விரிவாக்கப் போட்டிகளும் இதில் பெரும் பங்கு வகிக்கிறது.

பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்ற, இறுக்கமான, அடுத்த கட்ட நகர்வினை நோக்கித் தடுமாறும் கொசோவோ போன்றுள்ளது தமிழர் விடுதலைப் போராட்டத்தின் இன்றைய நிலை.

இரண்டும், வேறுபட்ட அரசியல் பரிமாணத்தளத்தில் தரித்து நின்றாலும், வெடிப்பு நிலை யென்பதே பொதுப்பண்பாக அமைகிறது.

அதேவேளை, யுத்த முனைப்பில் முழுகியுள்ள சிங்களதேசம், சமாதானக் கதவுகளை அடைத்தவாறு, புலி அழிப்புக் கொள்கையை முன்னெடுத்துச் செல்கிறது.

அதன் முதற் கட்டமாக, மேற்குலகின் அனுசரணையால் உருவாக்கப்பட்ட சர்வதேச சமாதான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை கிழித்தெறிந்து, விடுதலைப் புலிகள் இயக்கத்தினை தடை செய்வதற்கான சகல தயாரிப்புகளிலும் தற்போது இறங்கியுள்ளது.

அதுவே இறுதிப் போரை நோக்கிய தடையரணாகவுள்ள இறுக்கமான குழலை, உடைக்கும் பணியில் சிங்களம் தன்னை ஆட்படுத்துகிறது என்று கணிப்பிடலாம்.

இதன் எதிர்வினையாக உருவாகப் போகும் புதிய களநிலை மாற்றமானது, விரிவடையும் விடுதலைப் புலிகளின் நிலமீட்புச் சமர் வெற்றிகளிலேயே தங்கியுள்ளது.

மூலோபாய இலக்கான நிலமீட்போடு, எதிரியின் பின்தள வளங்களைச் சிதைக்கும் போரியல் உத்திகளும் கலந்தே, புதியதொரு வடிவில் இறுதிப்போர் வெளிப்படும்.

வல்லரசுகளின் கழுகுப் பார்வை குவிவடையும், உணர்திறன் கூடிய தாயகப் பிரதேசத்திலுள்ள இயற்கைத் துறைமுகப் பகுதியின் மீட்பு முடிவடைந்ததும், சர்வதேச பார்வையில் பாரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கலாம்.

வல்லரசுகளின் கழுகுப் பார்வை குவிவடையும், உணர்திறன் கூடிய தாயகப் பிரதேசத்திலுள்ள இயற்கைத் துறைமுகப் பகுதியின் மீட்பு முடிவடைந்ததும், சர்வதேச பார்வையில் பாரிய மாற்றம் ஏற்படும் வாய்ப்புக்கள் அதிகரிக்கலாம்.

இறுதிப்போர் ஆரம்பித்தால், புதிய பிராந்திய வலைச் சிக்கலிற்குள் இந்தியா சிக்குண்டு போகும் துன்பியல் நிகழ்வு நடைபெறப் போகிறது.

தனது ஏகமேக உரிமையினைப் பங்கிட, சீனாவும் மேற்குலகும் மேற்கொள்ளும் காய் நகர்த்தலை, புலி எதிர்ப்புவாதத்தைக் கொண்டு முறியடிக்க இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகள் யாவும் வேறொரு தளத்தின் எல்லையை தொட்டு விடலாம்.

சீனாவை மையப்படுத்தியே பர்மாவிலும், நேபாளத்திலும் இந்தியாவின் இராஜதந்திர நகர்வுகள் திட்டமிடப்பட்டன.

இரண்டு தேசத்திலும் சீனாவின் கைகள் மேலோங்கி, இந்தியா பிராந்திய நலன்களை சீர்குலைத்தன.

சிறிலங்காவிலும் இதே வகையான சீனாவை மையப்படுத்திய இராஜதந்திர அசைவுகளையே இந்தியா முன்னெடுக்கிறது.

இலங்கையைப் பொறுத்தவரை, சீனாவின் பக்கபலம் தமிழர் போராட்டத்திற்கு இல்லை யென்ற விடயம், இந்தியாவிற்கு நிம்மதியை வழங்கினாலும், கிழக்குத் தீமோர், மொன்ரி நீக்ரோ தேச விடுதலையின் அனுபவங்கள், கலக்கத்தை அளிக்கிறதென்றே கூற வேண்டும்.

புலம்பெயர் மக்களின் தாயக விடுதலைக்கான எழுச்சிகரமான வெளிப்பாடுகள் புதிய அணி உருவாக்கத்தினை ஏற்படுத்தி விடலாமென்கிற அச்சமும் இந்தியாவிற்கு உண்டு.

இந்தியா ஒரு மாபெரும் அணு ஆயுத வல்லரசு அதன் பிராந்திய நலன்களை பாதுகாப்பதே ஈழத் தமிழர்களின் தலையாய கடமை என்கிற ரீதியில் தற்போது இலண்டனில் மாநாடுகள் கூட்டப்படுவதை அவதானமாக நோக்க வேண்டும்.

அடுத்து வரும் மாதங்களில் தாயகத்தில் ஏற்படப்போகும் மாற்றங்களுக்கு இசைவானி அரசியல் அராங்கில் சுயநிர்ணய உரிமைக் கொட்டொலிப் பாதாமைகளை உயர்த்திப் பிடிக்கப்போகும் புலம்பெயர் தமிழ் மக்களின் தேசியவாத உளஉணர்வை சிதைப்பதற்கு, இப்பொழுதே சதிவேலைகள் ஆரம்பமாகி விட்டன.

தினம் படுகொலைகளும், விமானக் குண்டு வீச்சுகளும், இயல்பாகிப்போன அகதிவாழ்வும் தாயக மக்களின் வாழ்வியல் நிரந்தரமாகும் போது, அத்துயர் சுமக்கும் மக்களின் நலன் குறித்து ஏறெடுத்துப் பார்க்காத இந்தியாவின், பிராந்திய நலன் பற்றி இலண்டனில் வசிக்கும் இந்திய விசுவாசிகள் கவலைப்படலாம்.

பிரபாகரன், பொட்டம்மான் இல்லாத புலித் தலைமையை இந்தியா ஏற்றுக் கொள்ளுமாம் இந்திய நலனிற்காக ஈழப் போராட்டம் நடாத்திய முன்னாள் அறிவுஜீவிகளின், பிரித்தானும் உபதேசம் இது.

தனது ஏகமேக உரிமையினைப் பங்கிட, சீனாவும் மேற்குலகும் மேற்கொள்ளும் காய் நகர்த்தலை, புலி எதிர்ப்பு வாதத்தைக் கொண்டு முறியடிக்க இந்தியா மேற்கொள்ளும் நகர்வுகள் யாவும் வேறொரு தளத்தின் எல்லையை தொட்டு விடலாம்.

தலைவர் இறங்குவிட்டார், நெருங்கு விட்டாரென தமிழ் மக்களின் பேராடும் மனோ பலத்தை சிதைப்பதற்கு, கடந்த ஒரு மாதகாலமாக ஆடகச் சமரொன்று நிகழ்த்தப் படுகின்றது. இவ்வகையான தாயக கோட்பாட்டு மறுப்பாளர்களின் திருவிளையாடல்கள் மென்மேலும் அதிகரிக்கும்.

ஆதலால் தேசிய விடுதலைப் போராட்டத்தின் பங்களாளர்களாக அனைவரும் அணி திரள்வதே தேச விடியலைவாசலிற்கு அன்மீழ்த்து வரும்.

வியாபாரம் பெருக விளம்பரம் வேண்டும். ஒரு பெயர் அடிக்கவும் விளம்பரம் வேண்டும்.

ஒரு பெயர்

பத்திரகாளி அம்மன் துணை

திருநெல்வேலி முத்துத்தம்பி மகாவித்தியாலயத்தினால் பராமரிக்கப்படும் எமது உடன் பிறப்புக்களின் நலன் கருதி,

திருநெல்வேலி ஸ்ரீ பத்ரகாளி அம்மன் இளங்கலைஞர் (இங்கிலாந்து வாழ்) மன்றத்தினரால் அநேகரின் வேண்டுகோளுக்கிணங்க 6 வருடங்களின் பின் இங்கிலாந்தில் 3 (மூன்றாவது) தடவையாக மேடையேற்றப்படும்

“காத்தவராயன் சிந்து நடைக் கூத்து”

ASHBURTON LEARNING VILLAGE (TAMIL SCHOOL)
SHIRLEY ROAD
CROYDON
SURREY
CR9 7AL

தொடர்புக்கு:

செந்தூரன் 07834 777 171

செல்வன் 07956 068 849 (Latha Mini Mart.)


அருள் 07743 896 913 (Party Craft)

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உண்டு நிறைந்த தைப்பொங்கல் வர்த்துக்கள்

JANUARY 05

சனிக்கிழமை
சரீயாக
மாலை 4 மணி

05.01.2008



அனுமதி சீட்டு
தனிநபர் £8
குடும்பம் £20

தமிழால் வொங்குவோம்

2008ஆம் ஆண்டு என்கின்ற இந்த புதிய ஆண்டிலிருந்து ஒன்று தொடர்பாக கொஞ்சம் தீர் யோசிக்க வேண்டும் என்று இருக்கிறேன். அது என்னவென்றால் தமிழ்த் தேசியம் தொடர்பானது.

புதிய ஆண்டிலிருந்து தமிழ், இன உணர்வு, தமிழர் பண்பாடு இவை தொடர்பாக ஆழக்கற்றலும், கற்றுப் புரிய முடிந்ததை எழுத்தில் வெளிப்படுத்தலுமாக இருக்கும். அவ்வகையில் இப்பத்தி கூட தமிழ் தேசியத்தைத் தொட்டுச் செல்லும்.

அதற்கு வாய்ப்பாக தைப்பொங்கல் என்கின்ற தைத் திருநாளும் வருகின்றது. தைப்பொங்கல் தமிழர்களின் திருநாள் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது. அப்படியென்றால் சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி, பெரிய வெள்ளி, நத்தார், ரம்ழான், ஹஜ்ஜூப் பெருநாள் ஆகியன தமிழர்களின் திருநாள் இல்லையா? என்ற கேள்வி எழுமாயின் அவர்களுக்கு என்ன பதில் கூறுவேன்.

இப்படிச் சொல்லலாமா? 'தமிழர்கள் பின்பற்றும் மதங்கள் அனுட்டிக்கும் திருநாள் தான் அவை'

இதனை இன்னும் விளக்கமாகச் சொல்வதானால் தமிழர்கள் பின்பற்றும் மதங்கள் மூன்று. இந்து, கிறிஸ்தவம், இஸ்லாம். அதில் இந்துக்கள் அனுட்டிக்கும் திருநாள் சித்திரை வருடப்பிறப்பு, தீபாவளி, கிறிஸ்தவர்கள் அனுட்டிக்கும் திருநாள் பெரிய வெள்ளி, நத்தார். இஸ்லாமியர்கள் அனுட்டிக்கும் திருநாள் ரம்ழான், ஹஜ்ஜூப் பெருநாள்.

இந்த இடத்தில் பலரிடம் இருக்கக்கூடிய மயக்கம் தைப்பொங்கல் என்பது இந்துக்களின் திருநாள் என்பது. அதனை நான் மறுத்தால் ஒப்புக்கொள்கிறார்கள் இல்லை.

ஒருவருடன் என் உரையாடல் இப்படி இருந்தது.

"தைப்பொங்கல் அன்று நாங்கள் யாரைப் பார்த்துக் கும்பிடுறம்"

அவர் கேட்டார்.

"சூரியனுக்கு நன்றி சொல்வதற்காக கொண்டாடும்"

"சூரியன் யார்? இந்துக் கடவுள்தானே? அப்ப இது இந்து சமயத் திருநாள்தானே"

"அப்ப சூரியன் வேறே மதத்தவருக்கு ஒளியையும் கொடுக்கவில்லை, ஒன்றையும் கொடுக்கவில்லை, அப்படித்தானே"

"உலகத்திற்கு முழு முதல் கடவுளாக இருப்பவரே எங்கள்னை சிவபெருமான். அப்படித்தான் எங்களை சூரியபகவான் உலகத்திற்கு ஒளியைக் குடுக்கிறார். பகவான் என்ற சொல்லு வரேக்கை விளங்க வேண்டும் சூரியன் இந்துக் கடவுள் தானெண்டு.."

அதற்கு மிஞ்சி நான் எப்படி விவாதிப்பேன்?

ஆனால் இதற்கும் அப்பால் ஆழமாகச் சென்று இது இந்துக்களின் திருநாள் என்று விவாதிப்பவர்கள் உண்டு. அவரவர் மதத்திலிருந்து இதனைப் பார்ப்பதை நாம் குறை சொல்லத் தேவையில்லை. ஆனால் கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் இதிலிருந்து புறந்தள்ளிப் போகவும் தேவையில்லை.

தைப்பொங்கல் உழவர்களின் திருநாள். எல்லா மதங்களிலும் தான் உழவர்கள் இருக்கிறார்கள். எனவே இதில்

பாகுபாடு இல்லை. ஆனால் இதில் எழுகின்ற இன்னொரு கேள்வி என்னவென்றால், உழவர்களின் திருநாளை எவ்வாறு தமிழர்களின் திருநாள் என்று அழைப்பது.

இதற்கு தமிழரின் வரலாற்றை நோக்குதல் நன்று. ஆதியில் மலையில் வாழ்ந்து (குறவர்) வேட்டையாடி தினை விதைத்து வந்தனர். அது சுகமான சீவியத்தைக் கொடுக்கவில்லை. மலையிலிருந்து இறங்கி, காட்டுப் புறமாக வாழத் தலைப்பட்டனர் (ஆயர்) மந்தை மேய்த்தல் பிரதான தொழிலாக இருந்தது. அதுவும் போதவில்லை. வளமான வயற்பிரதேசங்களை நோக்கி நகர்ந்தனர். (உழவர்) வயல் உழுதனர். இப்போது வளம் செழிக்கத் தொடங்கியது. வளம் பெருக, அதைப் பிற



தேசங்களுக்குக் கொண்டு சென்று வாணிபம் செய்ய வேண்டி இருந்தது. கடல் வழிப் பயணமே அதற்கு இலகு. கடலை நோக்கி நகர்ந்தனர். (பரதவர்) மீன்படி அங்கு பிரதான தொழிலாக இருந்தது.

இங்கு உழவுத் தொழில் செய்யப் புகுந்தபோது தமிழர் செழிப்புடன் வாழத் தலைப்பட்டனர். உழவுத் தொழிலுக்கு மழையும் வெய்யிலும் தேவையான அளவு வேண்டாமாயிருந்தது. இரண்டுக்கும் காரணம் சூரியன் என உணர்ந்தனர். கூதிர் கால மழைத்தாறுவில் நெல் விதைத்து கார்கால மழைப்பொழிவில் நெல் பொலிய விளைந்து முன்பனிக்கால குளிர்ச்சியில் அறுவடை செய்து, சூட்டித்து, நெல்லை அரிசிமணியாக்கி பொங்கலிட்டு சூரியனுக்குப் படைத்தனர். அதுவே தைப்பொங்கலாயிற்று.

இற்றைக்கு 1500 வருடங்களுக்கு முன்னர் எழுதிய சிலப்பதிகாரம் ஒரு வரி சொல்லும்.

"உழவரோதை மதகோதை உடை நீரோதை தண்பதம் கொள் விழவரோதை சிறந்தார்ப்ப நடந்தாய் வாழி காவேரி"

அதாவது உழவர்களின் ஓசையும் உடைத்துக் கொண்டு, ஓடும் நீர் மதகுகளில் அடிபடும் ஓசையும், விழாக் கொண்டாடுபவர்களின் ஓசையும் சிறந்து ஒலிக்க காவிரியே நீ நடப்பாயாக.

இங்கு விழாக் கொண்டாடுகிற உழவர்கள் பற்றிய குறிப்பு வருகின்றது. இது தைப் பொங்கலைக் குறித்து நிற்பதாகும்.

இயற்கையுடன் ஒன்றித்த வாழ்வை தமிழர்கள் கண்டனர். மிகத் தொன்மையான சமூகமாக தமிழர் சமூகம் இருந்தமையால், அது சாத்தியமாயிற்று. அச் சமூகம் கண்ட ஒரு பெருவிழாவே தைப்பொங்கல் திருநாள்.

நாகரீக உலகின் யந்திரமான வாழ்வின் காலம் சூதிகையில் உழவர் திருநாள் என ஒன்று தேவை தானா என்று கேட்டார் உண்டு. நஹது பண்பாட்டு அடையாளத்தைப் பறைசாற்ற, இது ஒரு திருநாள்தான் நமக்கு உண்டு. அதனைக் கைக்கொள்வோம். இந்து மதமுலாம் பூசாமல் அனைத்து தமிழரும் தைத்திருநாளைக் கொண்டாடுவோம். தமிழர் பண்பு உயர தமிழைப் பொங்குவோம், தமிழில் பொங்குவோம். தமிழால் பொங்குவோம்.

சோதிடர்களே எம்மைச்

சோதிக்காதீர்

மாதமொரு இராசியாக 12 இராசிகளையும் கதிரவன் வலம் வருகின்றான். சித்திரை முதலாம் திகதி மேட ராசிக்குள் நுழைகின்றான். அச் சம்பவத்தை மேட சங்கிராந்தி என்பார்கள். அதையே சித்திரை வருடப்பிறப்பு என்றும் சொல்வார்கள்.

சித்திரை முதலாம் திகதி கதிரவன் மேட ராசிக்குள் நுழைகின்றான் என்று சொல்வதிலும் பார்க்க கதிரவன் மேட ராசிக்குள் நுழையும் நாள்தான் சித்திரை வருடப் பிறப்பு என்பதுதான் சரி. இதைப் போலவே மற்றைய 11 மாதங்களின் மாதப் பிறப்புக்களும் அவற்றுள் கதிரவன் நுழையும் நாட்கள்தான்.

மகர இராசிக்குள் கதிரவன் நுழையும் நாள் தான் தை முதலாம் திகதி. இதுவே தமிழர் திருநாளாம் தைப் பொங்கல். இச் சம்பவத்தை மகர சங்கிராந்தி என்பார்கள். சங்கிராந்தி பகலில் மட்டும் தான் எப்போதுமே நிகழுவதில்லை. இரவிலும் நிகழுவதுண்டு. கதிரவன் மறைந்த பின் நிகழ்ந்தால் மறுநாளை முதலாம் திகதியாக எடுப்பது என்னும் சம்பிரதாயம் காலம் காலமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.

இப்பொழுது தமிழர்கள் உலகெங்கும் பரந்து வாழ்வதாலும், நாட்டுக்கு நாடு நேரம் வேறுபடுவதாலும் சோதிடர்கள் அநாவசியமாக தங்கள் கணிப்பீன் நுட்பத்தைக் காட்ட முயலுவதாலும் இந்தியாவிலும் இலங்கையிலும் தை முதலாம் திகதி பிறப்புதற்கு முதல் நாளே இங்கு முதலாம் திகதி பிறந்து விடுகிறது. இது தவிர்க்கப் படவேண்டியது.

இந்தக் குழப்பத்தை ஏற்படுத்தும் சோதிடக் கணிப்பாளர்கள் வாதம் இந்த அடிப்படையில்தான் உள்ளது. லண்டனில் ஐந்தரை மணிநேரம் பிந்தியே கதிரவன் மறைகிறான். எடுத்துக் காட்டிற்கு இந்தியாவில் இரவு எட்டு மணிக்கு சங்கிராந்தி நிகழ்ந்தால் மறுதினம் பொங்கல் நடக்கும். ஆனால் அப்போது இங்கு பிற்பகல் இரண்டரை மணிதானே. ஆகையால் அன்றைய தினமே இங்கு பொங்கல் கொண்டாடப்படவேண்டும் என்கிறார்கள். அதைவிட அன்று கொண்டாடப் படவேண்டிய பொங்கலை ஏன் சிலர் இந்தியாவிலும் இலங்கையிலும் உள்ளவர்களைப்போல் மறுதினம் கொண்டாடினார்கள் என்று விசனப்படவும் செய்கிறார்கள்.

இந்தக் குழப்பம் தவிர்க்கப்பட வேண்டும் என்றால் நாம் ஒன்றை மனதிற்கு கொள்ள வேண்டும். தைப்பொங்கல், தமிழரைப் பொறுத்த மட்டில் முக்கிய பெருநாள். இது மாதத்தின் முதலாம் திகதி ஆகையால் நாட்டுக்கு நாடு வேறுபட முடியாதது. இந்திய, இலங்கை நேரத்தை மையமாக வைத்து எந்த நாள் தை முதலாம் திகதி என்று அறிவிக்கப்படுகிறதோ அந்த நாளே உலகம் முழுவதும் முதலாம் திகதியாக இருக்கவேண்டும்.

பஞ்சாங்க கணிப்பாளர்களே உங்கள் கரும் போக்கை நாங்களும் சில நிகழ்வுகளில் ஏற்க வேண்டியவர்களாய் உள்ளோம். எடுத்துக் காட்டிற்கு தைப் பூசம், மறு நாள் கொண்டாடினால் அது தை மகமாக இருக்குமே அன்றி பூசமாக இருக்காது. அமவாசை மறுநாள் அமவாசை அல்ல அது பிரதமை. ஆகையால் திதி, நாள் மீன் போன்றவற்றில் உங்கள் கணிப்பு நுணுக்கங்களைக் காட்டுங்கள்.

புத்தாண்டு தைப்பொங்கல் ஆடிப்பிறப்பு ஆகிய பண்டிகைகளைப் பொறுத்த மட்டில் உங்கள் ஆலோசனையில் நாம் தங்கியுள்ளோம் என்ற ஒரே காரணத்தை வைத்து எம்மை குழப்பாதீர்கள்.

தை முதலாம் திகதியை தைப்பொங்கல் நாள் என்று உலகம் முழுவதற்கும் அறிவிப்புகள். அந்த மாதம் முடியும்வரை கதிரவன் மகரத்தில்தான் நிற்கப் போகின்றான். அத்துடன் அது எங்கள் திருநாள். கண்டத்துக்கு கண்டம் திகதி மாற்றிக் கொண்டாடப்பட வேண்டிய ஒன்றல்ல.

- சி.மாசிலாமணி

வியாபாரம் பெருக விளம்பரம் வேண்டும்.
சென்னை அடிக்கவும் விளம்பரம் வேண்டும்.

சென்னை

TRICO - The name you can trust

Door to Door Service
Western province by air & Sea
Call for details Regular Shipping service
At competitive Prices to:
Australia, Canada, Chennai, Bangalore, Cochin and Calcutta

Two more collection points:
Glasgow and South West London
Regular weekly savings means the fastest delivery to Sri Lanka.

உங்கள் வசதிக்காக Tooting இல் Collecting point!

Contact Vimal
Tel: 020 8672 5551
Fax: 020 8889 5445
Email: tricoint@btclick.com

A - Lanka
171 Tooting High Street,
London SW17

HOT NEWS
Extra Receiving depot in South - London SW17
You can collect packing cases and deliver packed goods to SW17.
Save your money on transport

Trico International Shipping Ltd.
Unit 4,
Bittern Place,
Coburg Road,
Wood Green, London N21 6TP

எளிமை சந்த நிறைவு

எண்ணெய் வகை, மின்சாரம், எரிவாயு, போக்குவரத்துக் கட்டணம்... நாளுக்கு நாள் எல்லாம் விலை உயர்வு காணும் நிலை. உச்சமட்ட வசதிகளைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளிலும் மக்களை அழுத்தும் வாழ்க்கைச் சூழல். பவுண்களும், ஈரோக்களும் ஆயிரங்களைக் களிக்கின்ற ஊர்புறத்திலும் போரின் அழுத்தம், பொருள் தட்டுப்பாடு, விலையுயர்வு என்ற அன்றாட ஏக்கங்கள். பெண்களும், சதங்களும் பெறுமதி அற்றுப் போன நிலை.

அன்றைய நாட்கள்... பணப்புழக்கம் அருகிய நாட்கள். எளிமையிலும் நிறைவைக் கண்ட ஊர்வாழ்வு. இன்று எண்ணும் போதும் நெஞ்சில் இனிமை படரும்.

'தண்ணீர், விறகு, வெளிச்சம், காற்றுக்கு தா காசு என்று எம் மண் கேட்டதுண்டோ' விண்ணாணம்'

வெள்ளையன் நாட்டில் இவைக்கெல்லாம் பில் வரும் வீட்டிற்கு மாதா மாதம் என்கிறது ஒரு கவி வரி. வசதியென்று நாட பிரச்சனைகளும் எம்மை நாடத்தான் செய்கின்றன.

கூட்டுக் குடும்பமாக ஒன்றி வாழ்ந்த அந்த நாட்கள். உணவுக்கு தன் நிறைவை ஒவ்வொரு வளவுகளும் கொண்டிருந்த ஊர்ப்புறம். தென்னை, கமுகு, வாழை, மா, பலா, ஈரப்பலா, கொய்யா, மாதுளை, முருங்கை என்ற பயன் மரங்களையும், பசளி, கறளை என்ற காய் கறிகளையும் வளவுகள் கொண்டிருந்தன. கொல்லைப்புறமாகப் பனை, வேம்பு, இலுப்பை போன்ற பயன் மரங்கள். பருவத்திற்குப் பருவம் வளவுகளில் பணம் பாத்திகளும் என்ற நிறைவு.

வளவுக்குள் மூலை ஓரமாக அகல ஆழ வெட்டிய மலகுழிகளே பல வீடுகளில் மலகூடமாகப் பயன்பட்டன. இது ஒரு காலம்.

குளிக்க, குடிக்க நீர்த் தேவைக்குக் கிணறு, அதில் நீர் அள்ளத் துலாக் கொடி.

மா இடிக்க உரல் உலக்கை, தோசை, இட்லி, வடைக்கு உழுந்து அரைக்க ஆட்டுக்கல். குரக்கள், அரிசி போன்றவற்றை மாவாக அரைக்கத் திருகை, சம்பல், கூட்டு அரைக்க அம்மி. பாக்கு வெட்டி பாக்கு வெட்டி பாக்கு இடிக்க பாக்கு உரல். வந்தாரை வரவேற்கும் வெற்றிலைத்தட்டம். பொருட்கள் காவ ஓலையில் இழைத்த குஞ்சுப் பெட்டி கடகம். பணம் புளங்கக் கொட்டப்பெட்டி. மா அரிக்க அரித்து. ஓலை கிழிக்கக் காம்புச் சத்தகம். குழை ஓடிக்க கொக்கச் சத்தகம், கொக்கத் தடி. விறகு வெட்டக் கோடரி. தண்ணீர் பாய்ச்ச மண்வெட்டி. குழி தோண்ட அலவாங்கு. அன்றாடம் குடும்பத் தேவைகளைக் கவனிக்க அத்தனை பொருட்களும் வீட்டுக்குள்ளேயே இருந்தன.

உட்கிள் உட்கிள்

சுவாசிப்பவர்: ப.வை. ஜெயபாலன்

துணி துவைப்பதற்கு கிணற்றுக் கட்டு, தையல் இயந்திரம் என்று உடுப்புத் தேவைகளும் நிறைவேறின.

முற்றத்தில் தேங்காய் சிரட்டைகளை அடுக்கி எரித்து தணல் துண்டுகளை ஸ்திரிப் பெட்டிக்குள் போட்டு சூடேற்றி, கஞ்சி போட்டு தோய்த்த உடுப்புக்கு நீர் தெளித்து, படுக்கை விரிப்பு விரித்த மேசையில் உடுப்பை அழுத்தி ஸ்திரி போடும் வழமை ஒவ்வொரு வீட்டிலும் அன்று இருந்தது.

வளவு பனைமட்டை, தென்னை மட்டை உக்கிய மரக்கொப்புகள், பன்னாடை, காவோலை என விறகால் எரியும் அடுப்புச் சமையல். முட்டைக்கும் இறைச்சிக்கும் வீட்டுக் கோழி. வளவில் விளைந்த மரக்கறிவகை. சொதிக்குள் இரும்புச்சத்தாக மிதக்கின்ற வளவு முருங்கை இலை. அன்றாடம் மா, பலா, வாழையென எங்களுடையது என்ற மன நிறைவோடு வயிற்றை நிறைக்கும் உணவு.

சந்தையில் எழுமிச்சம் பழம், காய் மிளகாய் மலிந்தால் ஊறுகாயாகவும், அவித்த மிளகாயாகவும் முற்றலில் காய்வு வழமை.

பணம்பிளாட்டு. கொட்டை நீக்கிய புளியம் பழம். என்பனவும் அம்மம்மாக்களின் கை வண்ணத்தில் பிழியப்பட்டு முற்றத்தில் காயும்.

வளவில் விளைந்த மரக்கறிவகை.

சொதிக்குள் இரும்புச்சத்தாக

மிதக்கின்ற வளவு முருங்கை

இலை. அன்றாடம் மா, பலா,

வாழையென எங்களுடையது என்ற

மன நிறைவோடு வயிற்றை

நிறைக்கும் உணவு.

பருவத்திற்குப் பருவம் வீட்டுக் கோழியை முட்டைக்குள் அடைகாக்க வைப்பதுவும் பொரித்த குஞ்சுகளுக்கு கறையான் வெட்டிப் போட்டு வளர்ப்பதுவும் அந்தக் கால நடைமுறை.

மரநாய், பிராந்து, கீரி, என்பவைவற்றில் இருந்து கோழிக் குஞ்சுகளைக் காப்பதுவும் கூட்டுக் கடமை.

வளவோரம் ஆடு மாட்டுக் கொட்டில் காலை வேளைகளில் அவற்றை மேயக் கட்டுவதும் களநீர், புண்ணாக்கு என்று குடிக்க வைப்பதும் மாலையானால் அவற்றிற்கு குழை உடைத்துப் போடுவதும் வளர்ந்த பிள்ளைகளின் வேலையாக பலா இலைகளை குத்திப் பொறுக்குவதற்கும் குத்தாசி. குந்தி இருந்து குட்டி ஆடுகளுக்கு அவற்றைத் தீத்துவதிலும் ஒரு ஆனந்தம்.

விஞ்ஞானம் தொலைபேசி சொந்த வாகனம் கணணி என வசதிகள் உயர்த்தான் செய்தன. ஆனால் அந்த நிறைவு, நிம்மதி இன்று இருக்கின்றதா?.

இன்பு அன்பு

கனியிடை ஏறிய சுவையும் - முற்றல் கழையிடை ஏறிய சாறும், பனி மலர் ஏறிய தேனும் - காய்ச்சும் பாகிடை ஏறிய சுவையும்; நனிபசு பொழியும் பாலும் - தென்னை நல்கிய குளிரின் நீரும், இனியன என்பேன் எனினும் - தமிழை என்னுயிர் என்பேன் கணைர்! பொழிலிடை வண்டின் ஓலியும் - ஓடைப் புனலிடை வாய்க்கும் கலியும், குழலிடை வாய்க்கும் இசையும் - வீணை கொட்டிடும் அமுதப் பண்ணும், குழவிகள் மழலைப் பேச்சும் - பெண்கள் கொஞ்சிடும் இதழின் வாய்ப்பும் விழைகுவ னேனும், தமிழும் - நானும் மெய்யாய் உடலுயிர் கணைர்! பயிலுறும் அண்ணன் தம்பி - அக்கம் பக்கத் துறவின் முறையார் தயையிடு உடையார் அண்ணன் - என்னைச் சந்ததம் மறவாத் தந்தை, சூயில்போற் பேசிடும் மனையார் - அன்பைக் கொட்டி வளர்க்கும் பிள்ளை, அயலவராகும் வண்ணம் - தமிழன் அறிவினில் உறைதல் கணைர்! நிலச்சுடர் மணி வானம் - ஆங்கே நிறையக் குளிர் வெண் ணிலவாரம், காலைப் பரிதியின் உதயம் - ஆங்கே கடல் மேல் எல்லாம் ஓளியாம், மாலைச் சுடரின் மூழ்கும் - நல்ல மலைகளின் இன்பக் காட்சி, மேலென எழுதும் கவிஞர் - தமிழின் விந்தையை எழுதத் தரமோ? செந்நெல் மாற்றிய சோறும் - பசுநெய் தேக்கிய கறியின் வகையும் தன்னிகர் தானியம் முதிர் - கட்டித் தயிரோடு மிளகின் சாறும், நன்மதுரஞ் செய் கிழங்கு - காணில் நாவிலி னித்திடும் அப்பம், உன்னை வளர்ப்பன தமிழா! - உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே!

- பாடித்தாசன்

மக்களின் அமோக ஆதரவைப் பெற்ற . . .

Ganesha Cash & Carry

அனைத்து தமிழ் உள்ளூர்களுக்கும் உளவு நிறைந்த
தைப்பொருட்கள் வாங்குதல்கள்



உங்களுக்குத் தேவையான Sri Lankan, Indian, English, Groceries ஆபிரிக்கன் உணவு வகைகள் Fresh meat மற்றும் Off Licence பொருட்களை. . .

ஒரே இடத்தில் . . .

ஒரே நேரத்தில். . .

பெற்றுக் கொள்ள நாட வேண்டிய இடம்.

பிரமாண்டமான Parking வசதிகள் எம்மிடம்.

Call:

Tel: 020 8597 9983

IMob: 07946 058 177

Ganesha Cash & Carry

112, Aldborough Road South, Newbury Park London 1G3 8EZ



£30மேல் மளிகைப் பொருட்கள் வாங்குவோருக்கு பொங்கல் பொதி இலவசம்

தாலியறுக்க சில ஆலோசனைகள்

சாத்திரி

(ஒரு பேப்பருக்காக)

இதென்னடா சாத்திரி ஊரிலை காணவேல் கோயில் திருவிழாக்களிலை தான் செய்ததை இஞ்சை வெளிநாட்டிலையும் செய்யச் சொல்லி ஆலோசனை சொல்லுறாரோ என்று யோசிக்காதையுங்கோ. இது கள்ளத்தாலி அறுக்க ஆலோசனை இல்லை இது கணவன்மார் இறந்தால் பிறகு மனைவிமார் அறுக்கிற சடங்குத் தாலியறுப்பு.

இது பொதுவான தமிழரின் இல்லையில்லை இந்துக் களின்ரை சே அதுவுமில்லை இந்துதமிழரின்ரை இல்லை சைவத்தமிழரின்ரை என்று சொல்லலாமோ தெரியாது எனக்கும் சரியாய்தெரியாது ஆனால் எங்கடை முன்னோர் செய்த ஒரு சடங்கு அதுமட்டும்தான் வடிவாத தெரியும்.

அது பொதுவா நடக்கிற ஒரு சடங்கு தானே அதுக்கேள் ஆலோசனை என்று யோசிக்கிறீர்கள் எனக்கு விளங்குது. ஆனால் எங்கடை பெட்டையனை வயசுக்கு வந்ததும் கலியாணத்தை கட்டிக் குடுத்து கலைச்சு விடாமல் இப்ப கால மாற்றத்திலை பள்ளிக்கூடம் போகவிட்டது பெரிய தப்பா போச்சது.

எங்களுக்கு சமமா முன்னேறிக் கொண்டு வந்தது மட்டுமில்லை எங்களை எதிர்த்து கேள்வி வேறை கேக்கினம். அதுமட்டுமில்லை அவையை ஒடுக்கி வைக்கிற துக்கு நாங்கள் கஸ்ரப்பட்டு கண்டுபிடிச்ச காலம்காலமா செய்துகொண்டு வாற சம்பிரதாயங்களையுமல்லோ செய்யக் கூடாது என்பினம்.

போன முறையான் ஒருமணியிலை படிச்சிருப்பீங்கள் யொர்மணியிலை நடந்த ஒரு தாலியறுப்பு சடங்கை செய்தது சரியில்லையெண்டு சாந்தி ரமேஸ் எண்டவா எழுதியிருந்தவா. எங்கடை சடங்கு சம்பிரதாயத்தை எதிர்த்து அதுவும் கேவலம் ஒரு பொம்பிளை எப்பிடி எதிர்த்து எழுதலாம்.

கட்டுரையை படிச்ச எனக்கு வந்த கோபத்திலை ஒருமணியிலை கக்குறா கிழிச்சு எறிஞ்சு போட்டன். கட்டுரையை எழுதினவாவின்றை நம்பரைத்தேடியெடுத்து நல்லாத்தண்ணியை போட்டிட்டு நடுச்சாமத்திலை போன டிச்சு நாலுகிழி குடுப்பம் எண்டுதான் நினைச்சனான் ஆனால் பொலிசிலை போய் வழக்கு போட்டாலும் எதுக்கு வில்லங்கத்தை எண்டு நினைச்சுப் போட்டு விட்டீட்டன்.

இந்த புலம் பெயர்ந்து வந்து வெளிநாடுகளிலை வெள்ளைக் காரனிட்டை கோட்டு போடுறது முன்னாள் கரண்டியாரலை சாப்பிடுறது வைன் கிளாசை முட்டி சியஸ் சொல்லறதெண்டு எங்களுக்கு சாதகமான பல சம்பிரதாயங்களை பழகினாலும் எங்கடை தாலியறுப்பு சம்பிரதாயத்தை காப்பாத்திறதுக்காகவும் இனிமேல் காலத்திலை இப்பிடி நாலு எழுத்து படிச்சிட்டு எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை விமர்சிக்கிற பெண்களிட்டை இருந்து எதிர்ப்பு வராமல் காப்பாத்தவும் சில ஆலோசனையனை எழுதலாம் என்று நினைக்கிறன்.

ஒரு பெண்ணின் கணவன் இறந்து விட்டால் மரண விட்டுடன் சேர்த்து தாலியறுப்பு நிகழவை செய்யாமல் அதற்கு தனியாக ஒருநாள் பெரிய மண்டபம் எடுத்து காட் அடிச்ச ஆக்களை கூப்பிட்டு செய்யலாம்.

பொதுவாக இந்த தாலியறுப்பு நிகழ்வனை எங்கள் சம்பிரதாயப்படி பல விதைவைப்பெண்கள் சேர்ந்து செய்வதுதான் வழமை எனவே நீங்கள் வசிக்கின்ற நகரத்தில் தமிழ் விதைவைப்பெண்கள் கிடைக்காவிட்டால் ஏதாவது ஒருமணியிலை 'தாலியறுப்பு நிகழ்வு நடாத்த விதைவைப்பெண்கள் தேவை அவர்களிற்கான போக்கு வரத்து செலவு தங்குமிட வசதிகள் செய்து கொடுக்கப்படும்' என்று ஒரு விளம்பரத்தை போடலாம்.

இந்த நிகழ்வனை ஒப்பாரிப் பாடலுடன் செய்தால் அதற்கென ஒரு தனி மவுசு கிடைக்கும். புலம்பெயர் நாடுகளிலை உள்ள பெண்களிற்கு தாலாட்டு பாட்டே தெரியாது இதுக்கை எப்பிடி ஒப்பாரி தெரியப்போகுது. அதாவது ஊரிலை அல்லது இந்தியாவிலை இருந்து ஒப்பாரி தெரிந்த கிழவிகளை அழைத்து வரலாம். அவருக்கு வெளிநாட்டுக்கு கூப்பிடுற விசா எடுக்கிறதற்கு, எங்கள் கலாச்சார நிகழ்விற்கான விசேட பாடகர் என்று கேட்டால் கட்டாயம் வெளிநாட்டு தூதரகம் விசா தரும். ஆனால் இப்பிடி வருகிற ஒப்பாடி பாடகர்கள் பிறகு காலப்போக்கிலை கோயில் பூசைக்கு முன்னர் கூட்டிக் கொண்டு வந்த குருக்கள்மார் மாதிரி உங்கடை செலவிலை வெளிநாட்டுக்கு வந்திட்டு தனியா அசேலம் அடிச்சு இல்லாட்டி இமிகிரன் விசா எடுத்து சொந்தமா தொழில் செய்யத் தொடங்கிவிடுவினம்.

அதாவது முன்னெச்சரிக்கையையாய் அவையை கூட்டியந்த உடைனையே பாஸ்போட்டை பிடுங்கி வைச்சுக் கொண்டு நாலு இடம் சுத்திக்காட்டி நாலு பேரோடை பழக விடாமல் வந்த காரியம் முடிஞ்சதும் நேரை ஏயாப்போட்டிற்கு கொண்டு திருப்பி ஏத்தி விடுங்கோ.

இந்த மூன்றாவது யோசனை கொஞ்சம் சிக்கலானதாகவோ செலவானதாகவோ தோன்றினால். இன்றைய விஞ்ஞானத்தை எங்கடை சம்பிரதாயங்களிலை புகுத்தலாம்.

அதாவது இப்ப வெளிநாடுகளிலை கன கலியாண விட்டிலை ஏன் கோயில்களிலையும் மேளச்சத்தம் சிடியிலைதான் போகுது. அதுமாதிரி இந்த ஒப்பாரியையும் சிடியிலை அடிச்ச விட்டால் பிரச்சனை முடிஞ்சது. சிடி வெளியிடுற நிறுவனக்காரர் இதை கவனத்தில் எடுக்கவும் உங்களிற்கும் ஒரு வியாபாரம் நடந்தமாதிரி இருக்கும்.

இந்த தாலியறுப்பு நிகழ்வைப் போல உடன்கட்டை ஏறுகிறது அதாவது கணவன் இறந்து போனால் கணவனை எரிக்கிற நெருப்பிலேயே மனைவியும் குதிச்சு இறந்து போறதும் எங்கடை முன்னோர்கள் செய்து சம்பிரதாயம் என்று புத்தகங்களிலை படிச்சு அறிஞ்சிருக்கிறன்.

ஆனால் எங்கடை சடங்கு சம்பிரதாயங்களை அழிக்க வேணுமெண்டே சிலர் சதிசெய்து சட்டங்களை போட்டு அதை இல்லாமல் செய்து போட்டினம். ஆனாலும் இந்தியாவிலை சிலர் இடைக்கிடை செய்யினம். அழிஞ்சுபோன அந்த சம்பிரதாயத்தை திருப்பவும் நாங்கள் தொடங்க வேணும் ஆனால் வெளிநாட்டிலை அதுக்கு சட்டம் இடங்குடுக்காது. அதுக்கான அனுமதியை தரச் சொல்லி வழக்கு போடலாம்.

சரி இனிமேல் காலங்களிலை நடக்க இருக்கிற தாலியறுப்பு விழாவிற்கு எனக்கும் மறக்காமல் கட்டாயம் அழைப்பிதழ் அனுப்புங்கோ. நேரிலை வந்தும் சில ஆலோசனையன் சொல்லுறன்

Jision
"Building your business dream"
T: 020 8772 7991
020 8772 7992
F: 020 8772 7993
890 Garratt Lane
London SW17 0NR

Buying or Selling your Business?
Business Transfer & Commercial Financial Specialists
Finance arranged for any type of business

NAFCF

தமிழில் பேசி தலைமுடி அலங்கரிக்க அழையுங்கள் ரவி 07903 726 856

Croydon இல் இன்ஜெயர் பதிப உதயம்

FAIRCUT 3 BARBERS
Tel: 020 8684 1103
379, Mitcham Road, Croydon
CR0 3HP

Opening Hours:
Mon-Thurs 10am - 7pm
Fri-Sat 10am - 8pm
Sundays 10am - 5pm

PERMA INTERNATIONAL SHIPPING LTD

உங்கள் தனிப்பட்ட பாவனைப்பொருட்கள், வாகனங்கள், வீட்டுப் பாவனைப்பொருட்கள், இயந்திர உபகரணங்கள், போன்றவற்றை தாயகத்திற்கோ பிற நாடுகளுக்கோ அனுப்ப விரும்புகிறீர்களா? இங்கிலாந்தின் எப்பகுதியாயினும் உங்கள் பொருட்களை எம்மால் சேகரித்து பாதுகாப்புடன் வைத்திருந்து அனுப்ப முடியும். தரமான பிரத்தியேக சேவைக்கு நாடவேண்டிய இடம்

தொடர்புகளுக்கு: சிவம்
45C Crusoe Road, Mitcham, Surrey CR4 3AL
Tel: 020 8646 5222, Mobile: 07939 550397

உற்சாகமான உஷ்ஷை பயனத்திற்கு நாங்கள்

BLUE MOON CARS

Anywhere - Any location
AIR PORT Pickup & Drop

Call us on
020 8903 1111,
020 8903 2222,
020 8902 1999
Mob.
07932 856 893

விசேட வைபவங்களா?
கவலையை விடுங்கள்
நாங்கள் இருக்கிறோம்
அழைத்துச் செல்ல

A complete fast and reliable car service

ஒரு பேப்பர்
ORU PAPER

உங்கள் வாசல் தேடி வர. ஒரு வருடத்திற்கு £30 மட்டுமே!

SUBSCRIPTION FORM

Name: _____
Address: _____
Postcode: _____
Telephone: _____
Email: _____

மேலுள்ள விண்ணப்ப படிவத்துடன், £30 க்கு "Oru Paper Ltd." ன் பெயரில் காசோலையினையும், Oru Paper, 45'B' Crusoe Road, Mitcham, Surrey CR4 3L, என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.



அவசரத்தைத் தேடிச் செல்லும் அவலம்



ரமா
(தாயகப் பறவைகளில்)

வெகு வேகமாக சுழன்று கொண்டிருக்கும் பூமி. அதையும் தாண்டி வேகமாக சுழல எத்தனிக்கும் மனிதர்கள். ஓட்டங்கள் நிறைந்த வாழ்க்கை. சூரியன் உதிக்கும் முன் விழித்து அவன் அஸ்தமித்த பின்பும் இருளின் பிடியில் படும் படாமலும் ஓடுகின்றோம்.

சுழலும் பூமியின் வேகத்திற்கு போட்டி போடும் நாங்கள் அடைய வேண்டிய இலக்கை அடைந்து விடுகின்றோமா, அல்லது அந்த ஓட்டங்களால் எமது தேவைகள் பூரணமாக நிறைவேற்றப்படுகின்றதா, இந்த ஓட்டங்கள் எல்லாம் எதற்காக? 'பணம்' என்கின்ற அந்த வர்ணம் பூசிய கடதாசிக்குத்தான்.

மெஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு மேலாக விஞ்ஞான வளர்ச்சியும் முன்னேற எமது தேவைகளும் கூடிக் கொண்டே போகின்றது. அத்தியாவசிய தேவைகள் ஒருபுறமும் அநாவசிய தேவைகள் என்று மறுபுறமும் ஒன்றை ஒன்று போட்டி போட்டுக் கொண்டு ஓடுகின்றது.

ஒரு வேலை செய்து வரும் வருவாய் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாத போது 2, 3 வேலைகள் என சாப்பாடு இன்றி நித்திரை இன்றி எம்மவர்கள் படும் இன்னல்கள் சர்வ சாதாரணமாக புலத்தில் காணக்கூடியாத இருக்கின்றது.

தாயகத்தில் இருக்கும்போது முப்பொழுதுகளிலும் ஆற அமர உணவு சமைத்து கூடியிருந்து சுவைத்து உண்டு உண்டகளையாற இளைப்பாறி கருமங்களைப் பார்த்த எம்மவர்கள் இன்று ஒருவேளைச்

சாப்பாட்டைக் கூட ஆற அமர்ந்து உண்ண முடியாத நிலை.

தாயகத்தில் இருக்கும்போது குடும்பத்தின் வறுமை நிலையால் பசி பட்டினியை அனுபவித்தவர்கள் இன்று குளிர்சாதனப் பெட்டியில் நிறைந்து இருக்கும் உணவுகளை கூட எடுத்து உண்ண நேரமில்லாமல் அலைவதை காணும் போது இது நமது சமுதாயத்திற்கு மட்டும் கிடைத்த சாபமோ என்றே எண்ணத் தோன்றுகின்றது.

எமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொண்டு மகிழ்ச்சியாக வாழ்வதற்குப் பதிலாக அடுத்தவரைப் பார்த்து அவர்களுடன் ஒப்பீடு செய்து அவர்கள் போல நாமும் வாழ வேண்டும் என்ற எண்ணமே பலரும் சக்கரங்களைப் பூட்டிக் கொண்டு பணம் தேடி அலைவதற்கான பிரதான காரணமாகும்.

இதனை நாமே எம்மைச் சுற்றிப் பூட்டிக் கொண்ட சிலந்தி வலை என்றே சொல்ல வேண்டும்.

இத்தகைய சாபக்கேடான வாழ்விற்கு பல காரணங்களை சுட்டிக் காட்டலாம். நம்மவர்கள் பொதுவாக இன்னல்படுவதற்கு முக்கிய காரணம் பிற சமூகத்தின் கலாசார விழுமியங்களையும் அவர்களின் பண்பாடுகளையும் இழுத்து எடுத்து எமது கலாசாரத்தில் புகுத்தி அதற்கு ஒரு புதுவித பரிமாணத்தை அமைத்து கொள்கின்றார்கள்.

அதுமட்டுமல்லாது எமது கலாசார பெருமைகளை எடுத்து வியம்புகின்ற விழாக்கள், கொண்டாட்டங்கள் என்பன நவீனம் என்ற பெயரில் இப்போ மழுங்கடிக்கப்படுகின்றது. சிறிது சிறிதாக பழமைகள் மறைக்கப்பட்டு புதுமைகள் ஆட்கொள்கின்றது.

தமிழ்கலைகளுடன் கலக்கப்பட்ட கலவைகள் (remix) இங்கே அரங்கேற்றப்படுகின்றன. இரண்டு நேரம் வேலை மூன்றாம் வேலையை பிள்ளைகள் மீது மேலதிக திணிப்புக்கள் என்று இந்த வாழ்வு எதை நோக்கிப் பயணிக்கின்றது என்றே தெரியாமல் இவர்கள் அனைவரும் பயணிக்கின்றனர்.

இவற்றிற்கு எல்லாம் மூல காரணம் பணம் என்றால் அதை ஏற்றுக்கொண்டாலும் எம் தமிழர்களுக்கிடையே சிறந்த திட்டமிடல் இல்லை என்பதே முதற்காரணம்.

மற்றும் ஒப்பீட்டு வாழ்க்கை புலம் பெயர்ந்த தேசங்களிலும் அரங்கேற்ற நினைப்பது மடமை என்பதை அவர்கள் அறியவில்லை. பிறந்த நாட்கள், பூப்புனித நீராட்டு விழா, ஏன் திருமணங்கள் கூட அளவுக்கதிகமான ஆடம்பரமாகவே செய்யப்படுகின்றது.

எமது கலாச்சார பெருமைகளை எடுத்து இயம்புகின்ற விழாக்கள், கொண்டாட்டங்கள் என்பன நவீனம் என்ற பெயரில் இப்பொழுது மழுங்கடிக்கப்படுகின்றது.

40,42 வயதில் பிறந்த நாளைக் கொண்டாடும் பெரியவர்களும் இங்கே இருக்கத் தான் செய்கின்றனர். இன்னும் 5 நாட்கள் காலை மாலை நிற்க நேரமின்றி உழைத்து சனி, ஞாயிறில் முழுவதையும் செலவு செய்பவர்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஒரு முறை அணிந்த சேலையை மறுமுறை அணிவதில்லை என்று கூறிக் கொண்டு புதிது புதிதாகச் சேலைகளை வாங்கிக் குவிப்பதும் நாகரீக மாற்றங்கள் என்ற போர்வையில் நகையை அழித்து அழித்து புதிய வடிவங்களுக்கு மாற்றிக் கொள்வதும் சிரமப்பட்டு உழைக்கும் பணத்தை செலவளிப்பதற்கு உகந்த மார்க்கங்கள் தரலா என்று சிந்திக்க வேண்டும்.

இயந்திர வாழ்வில் தம்மைப்பற்றி சிந்திக்காது இப்படிப் பறந்து திரிபவர்கள் இறுதியில் உண்மையை உணரும் காலம் மிக மிகப் பிந்திய அறிவே. தங்களை தமது வாழ்வை, தங்கள் பிள்ளைகளின் வாழ்வைப்பற்றி இவர்கள் சிந்திக்கும் வரை இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி என்பதே இல்லை.



- ✓ Immigration & Nationality
- ✓ Conveyancing
(Both residential and commercial)
- ✓ Civil Litigation
- ✓ Criminal litigation
- ✓ Housing
- ✓ Land Lord and Tenants
- ✓ Employment Law
- ✓ Judicial Review
- ✓ Injunction

Friendly Solicitors firm, local to you,
delivering your legal matters in a
efficient and cost effective means.

Lexis
Law Solicitors

Solicitors and commissioners for Oath

Tel/Fax **020 8543 7745**

52, High street
Collierswood, SW 19 2BY

KIDS' WORLD

Fable is a legendary tale intended to convey a moral.

The Father and His Sons

A father had a family of sons who were always quarrelling and fighting among themselves. He was a worried man. He loved his sons so much, and he wanted to make them understand what they were doing was wrong and not at all acceptable in good and decent families.

When he failed to heal their disputes by his exhortations, he determined to give them a practical illustration of the evils of disunion.

One day he told them to bring him a bundle of sticks. When they had done so, he placed the bundle into the hands of each of them in succession, and ordered them to break it in pieces. They tried with all their strength, and were not able to do it. He next opened the bundle, took the sticks separately, one by one, and again put them into his sons' hands, upon which they broke them easily.

He then addressed them in these words: "My sons, if you are of one mind, and unite to assist each other, you will be as this faggot, uninjured by all the attempts of your enemies; but if you are divided among yourselves, you will be broken as easily as these sticks."

Moral: "United we stand, we attain strength".

The Man and the Lion

Once upon a time, a man and a lion travelled together through the forest.

They soon began to boast of their respective superiority to each other in strength and prowess. As they were disputing, they passed a statue carved in stone, which represented "a Lion strangled by a Man."

The traveller pointed to it and said: "See there! How strong we are, and how we prevail over even the king of beasts." The Lion replied: "This statue was made by one of you men. If we Lions knew how to erect statues, you would see the man placed under the paw of the lion."

Moral: "One story is good, till another is told".

The Kingdom of the Lion

Once upon a time the beasts of the field and forest had a lion as their king. He was neither cruel, nor oppressive, but just and gentle as a king could be. During his reign he made a royal proclamation for a general assembly of all the birds and beasts.

In the assembly, the lion was full of charm and drew up conditions for a universal league, in which the wolf and the lamb, the panther and the kid, the tiger and the stag, the dog and the hare, should live together in perfect peace and amity.

The hare said, "Oh, how I have longed to see this day, in which the weak shall take their place with impunity by the side of the strong." And after the hare said this, he ran for his life.

Moral: "Life is too precious to take unnecessary risk".

The Boy Who Became a Robin



Once upon a time there was an old Indian who had an only son, whose name was Opeechee.

Now, the old man was very proud, and he wished his son to fast longer than other boys, and to become a greater warrior than all others. So he directed him to prepare with solemn ceremonies for the fast.

"My son," said he, "endure your

hunger like a man, and at the end of TWELVE DAYS, you shall receive food and a blessing from my hands."

The boy carefully did all that his father commanded. "My son," replied the old man again, "you know not what you ask. Wait patiently a little longer. You have but one more day to fast. Tomorrow I will myself prepare a meal and bring it to you."

The boy remained silent, beneath his covering, and motionless except for the gentle heaving of his breast.

Early the next morning his father, overjoyed at having gained his end, prepared some food. He took it and hastened to the lodge intending to set it before his son.

"My father has destroyed my fortune as a man. My guardian Spirit has given me a new form, and now I must go!"

At this his father rushed into the lodge, crying,

"My son! my son! I pray you leave me not!"

JOKES

Q. What did the elf use to make him taller?

A. He used elf raising flour.

Q. What did the traffic light say to the car?

A. Don't look, I'm changing.

Q. How do you catch a squirrel?

A. Climb up a tree and act like a nut.

Teacher: Give me a sentence with the word 'analyze' in it.

Pupil: My sister Anna lies in bed until nine o'clock.

Q. Which soldiers smell of salt and pepper?

A. Seasoned troopers.

Who was the first underwater spy?

James Pond.

What dog smells of onions?

A hot dog.

Japanese Proverbs.

Let sleeping dogs lie.

Once a fool, always a fool.

Even a fool has one talent.

Don't offer things to a person incapable of appreciating them.

Good medicine tastes bitter in the mouth.

Two heads are better than one.

A wise person keeps some talents in reserve; the person who knows most often says least.

Don't count your chickens before they've hatched.

Misfortunes seldom come alone.

No use shutting the stable door after the horse has bolted.

Silly Questions and Silly Answers.

Why did the farmer bury all his money in his fields?

He wanted rich soil.

What should never be eaten after it's served?

Tennis ball

What did the tie say to the hat?
You go on the head, I will just hang around.

Which side of a duck has the most feathers?

Out-side.

What did the ghost say to the invisible man?

Long time no see!

What did the math book say to the history book?

Boy! Do I have problems?

How do you make seven even?

Take away the s.

What do snakes do after they have a fight?

They hiss and make up.

Colouring



Why not enter our colouring competition? Simply colour me in and send it to ORU PAPER and you could be the lucky winner of a water colouring kit.

The winner will be published in the next issue.

Last week's winner: *Jamuna Nithiyananthan (Age 6), Harrow.*

Last week's runners up -

Kavijan Vigneswaran (Age 8)

Maidstone, Kent.

Thavinan Thanasingam (Age 5)

New Malden, Surrey

Raevathy Satgunam (Age 6)

Mile End.

Sinduja Parthasarathy (Age 7)

Eastham

Rupen Christopher (Age 6)

Sutton

Gajanan Atputharajah (Age 5)

Luton

The Adventures of Pinocchio

Once upon a time there was a piece of wood. It was not an expensive piece of wood. Far from it. Just a common block of firewood, one of those thick, solid logs that are put on the fire in winter to make cold rooms cozy and warm.

One fine day this piece of wood found itself in the shop of an old carpenter. His real name was Mastro Antonio, but everyone called him Mastro Cherry, for the tip of his nose was so round and red and shiny that it looked like a ripe cherry.

As soon as he saw that piece of wood, Mastro Cherry was filled with joy.

"This has come in the nick of time. I shall use it to make the leg of a table."

He grasped the hatchet quickly to peel off the bark and shape the wood. But as he was about to give it the first blow, he stood still with arm uplifted, for he had heard a wee, little voice say in a beseeching tone: "Please be careful! Do not hit me so hard!"

He struck a most solemn blow upon the piece of wood.

"Oh, oh! You hurt!" cried the same far-away little voice.

"Where did that voice come from, when there is no one around?"

This time it giggled as it spoke:

"Stop it! Oh, stop it! Ha, ha, ha! You tickle my stomach."

Word Search

U	O	P	C	X	T	U	K	A	R
S	P	L	I	E	R	S	O	P	C
C	W	R	E	N	C	H	X	T	U
H	K	L	M	K	N	I	F	E	R
I	D	V	F	C	T	N	G	U	F
S	U	N	C	U	B	R	A	I	N
E	W	S	L	T	O	H	I	Q	Y
L	Z	A	A	T	I	B	I	L	M
A	D	P	M	E	E	O	E	N	I
L	M	A	P	R	P	O	D	E	L

Hidden Words:

Subject: Organs

WRENCH, PLIERS, KNIFE, CHISEL, CUTTER, CLAMP

Submitted by: *By: Haran Kanagasabai (Age 8), Edmonton.*

We are very lucky and we need to use our opportunity wisely!

Hmm... Firstly, I would like to say hello to all the teenz out there. We are very lucky; very lucky to be educated in this democracy. Not many of our brothers and sisters back in Sri Lanka have this opportunity. Instead, some of them have to leave their friends, family and their dreams and ambitions, and go to fight in an endless war. I know that many of them wish to be in our place, safe and secure. I am not saying it is bad for them to go to war. Obviously, we want our Eelam and we have no other choice than to fight.


Like I said before, many of us are lucky to be here in a foreign country, where we get free education, free health care, and of course safety. However, not many of us are using this opportunity wisely. When I walk down the high street, I see many young Tamils forming gangs and being involved in all sorts of crimes. Even, worse they call themselves Tamil Tigers. Once, my friends came up to me and asked, "Why are Tamil Tigers so bad?" When I ask them what they meant, this is what they said, "well, we saw the Tamil tiger gang breaking the bench at the park, the other day." What a disgrace to Tamil Tigers, back at home. This is purely what I seen and heard, and I am shamed.

My point is that, we, young Tamils, are fortunate enough to get this opportunity. In addition, education is the most powerful weapon to change the world. If we all study well, and get a good job with a good salary, we can then help so many Tamils back at home, and also other people who are in need. By forming gang, you don't achieve as much you can actually achieve and you may also spoil your parents' dreams. Think about it, your parents must have worked so hard to bring you up in this foreign country, so we need to prove to them that it is all worth doing.

We are also the next Tamil generation. Because some groups of Tamil people, who do bad things, it gives a bad name to the whole of Tamil race. Few years ago, Ajith's new film was out, and many Tamils went to see the first show. A group youngsters set fireworks on to the screen. It cost a lot for the cinema owners, and guess what? Ever since then, they did not put a single Tamil film.


It is really up to you to choose which path you want to take, but remember every action has an equal and opposite reaction!

- Sangary Varathan
varathan3101@hotmail.co.uk



By: Ayshvaan Thevaraja (Age 6) (Kenton)

Dot to Dot



From this NEW YEAR I'll speak Tamil!

HOW A BULLY BECOMES A BULLY:

- He (or she) is angry. Someone might have bullied him in the past.
- He has a low self-esteem. He thinks controlling you will help him feel better about himself.
- He might have been exposed to a lot of violence in the media. (TV, books...) A lot of movies make violence look cool. But if you look closer, the "good guy" is always cooler!
- His (or her) friends, or peers, could be a "bad" influence, talking him into doing things he may, or may not, understand are wrong.
- His caretakers might have lacked in supervision. They might have been too busy to teach him how wrong it is to hurt others. Or maybe they spoiled him, making him think he

can do anything he wants, including bullying!

WHAT TO DO ABOUT BULLIES:

- Inform your teachers & parents. If his bullying is physical or violent, tell them not to give your name. That could make the bully more angry, and then he'll come after you harder.
- Travel to school or social events in groups. Don't walk alone.
- Avoid the bully at all costs.
- Ignore him. That will take away his power he "thinks" he has over you. He'll get bored, and go look for someone else to pick on.
- Confront him with the problem. Do this only if the bullying is mental, not physical. Maybe you can explain how it makes you feel. If he doesn't

care, and continues to bully you, report him, and avoid him.

- Take a safety training workshop. This should only be used as a last resort (in self defense). Using this to show off for your friends, or simply because someone made you angry, could lead to law suits, and YOU becoming a bully!



கலைக்கிளப்பின் மிடுகைக் குழந்தைகள்

மழலைக்கடமகள் உங்கள் குழந்தைகள் தமிழ் எழுத்தறிவையும் எண்கணித அறிவையும் விளையாட்டு மூலம் பருவத்திலிருந்து வளர்க்க உதவும்.

இணையத் தளம் ஊடாக கொள்வனவு செய்ய www.eyagolingokid.com

தமிழ் கடைகளில் கொள்வனவு செய்ய

Edmonton: New Kannan Stores
Eastham: Seelans Super Store
Station Super Stores
Harrow: South Harrow Food & Wine
Shankar Super Stores, Best Foods

A Product by Eyago Lingo Kid

முதியோர் பராமரிப்பு நிலையம்

தமிழ்நாடு திருச்சியில் பாதுகாப்பான சூழலில் சகல வசதிகளுடனும் ஓர் தரமான முதியோர் இல்லம்.

மேலதிக விபரங்களுக்கு அழையுங்கள் **07990 555 838**

SYDENHAM Costcutter

Everything's in one place, efficient and friendly service.

Complete Super Market with Off Licence and Grocery

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம் குறைந்த கைப்பொருட்கள் வாங்குங்கள்

Services: Bill payments (Gas, Electricity, Local Council and more), Bakery, Congestion Charge, Top-Ups & ATM.

Opening Times: Mon - Sat 8.30 am - 11.30 pm
Sun 10.00 am - 10.30 pm

Tel. **020 8291 9401**

102-108 Kirkdale, Sydenham, London. SW 26 4BG

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம் குறைந்த கைப்பொருட்கள் வாங்குங்கள்

B & K Low Cost Mini-Mart

Groceries & Off-Licence
Tel: **020 8464 9365**
6 Bromley Hill, Bromley, Kent. BR1 4JX



Computer-Based Education Centres

ஒவ்வொரு சிறார்களுக்கும் தனித்துவம் தானே!
அவர்தம் ஆற்றலும் தனித்துவம் தானே!!
உங்கள் சிறார்களுக்கும் கல்வியில் ஒல்கவும்...
நாளைய உலகின் சவால்களை வெல்லவும்...

For your children to excel at school...
For them to meet tomorrow's challenges...

Give your child the Learna Advantage. Today.

- Maths & English for KS1, KS2 & KS3
- Product of years of advanced research
- Challenging Individualised learning path
- Focus on problem solving, reading and writing
- Improve child's self-confidence and concentration skills
- Thousands of computer activities & printed worksheets
- Monthly progress tests and instant reports

- Individualised
- Interactive
- Inspiring



Let your child have the Learna experience.
Call us or visit us on the web.
> www.learna.com <



Call 0845 094 0061

INDIA 500 MINUTES FROM YOUR MOBILE



உங்கள் கைத்தொலைபேசியூடாக இன்றே ஒரு தொலைபேசி அட்டையை வாங்குங்கள்.

SIMPLY DIAL 0151 265 3676

இலக்கம் 1 டி அடித்தி £5 அடல் உங்கள் வையிட்டடைக் கட்டிடக் கெண்டைடன் முடிவான உங்களுக்குத் தேவையான சர்வதேச தொலைபேசி இலக்கத்தை அடித்தி அழைப்பை ஏற்படுத்துங்கள்.

- 150 min
- 1200 min
- 1200 min
- 1000 min

£5

NO PIN
NO ACCOUNT
GENEROUS MINUTES

www.supereardworld.co.uk

It's Cheap & Convenient...Call Now!



T&Cs: Ask call payer's permission. Charges apply from the moment of connection. After pressing '1' an SMS will be sent to confirm the £5 charge. Calls to the 0154 number cost regular standard rate to a single call may be used as part of inclusive minutes. Check with your network operator. Minutes quoted are based on the first call made to the landline destination, unless otherwise stated. A 4p/minute fee of 9p per call applies. On every call 5p will be deducted from your credit balance every 60 seconds. Credit expires after 90 days. Prices are subject to change without prior notice. See website for minutes to other destinations. To stop auto recharge when credit is low, text STOP to 65656 (standard SMS rate). This service is provided by Anacall Ltd. Agents required, call 084 454 3788. Helpline: 084 454 3842.

MAKKAL KADAI

274 Mitcham Road, Tooting SW17 9NT

Tel: 020 8682 3138

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம்
பிறைந்த அதற்பொருள்கள் வளமுத்துக்கள்


**மக்கள்
கடை**

உங்களின்
ஏண்ணங்களுக்கேற்ப
கிலங்கை கிந்தியாவுலருந்து
நேரடியாக கிறக்குமத்
செய்யப்பட்ட கடல்
உணவுகள் மலவு ஷலையல்
வெட்டியும் சுத்தம் செய்தும்
கொடுக்கப்படும்.

மரக்கந்
பழலகைகள்
மற்றுல் பலசரக்குப்
பொருட்களும்
பெற்றுக்
கொள்ளலாம்.

ஏலது கின்றுபொரு க்களையாக...

**ASIAN FRESH
FROZEN FISH**



கடல் உணவுகளின் பொத்த உற்பனையாளர்கள்
A6,7,8 Billings Gate Market,
15, "Asian Fresh" Frozen Fish
Trafalgar Way, London E14 5ST
Mob: 07946 674 378 07904 844 164

அகதிகள் தஞ்சம் கோரி நிராகரிக்கப்பட்ட நிலையில் நீங்கள் தாயகம் திரும்ப விரும்புகிறீர்களா?

உடன் IOM இன் இலவச தொலைபேசியுடன்
தொடர்பு கொள்ளுங்கள்.

0800 783 2332

விமானச் சீட்டு

பயண ஒழுங்குகள்

சிறு வியாபாரம் ஆரம்பிக்க

குறுகிய கால தங்குமிட வசதி

மேலதிக பொதிக் கட்டணம்

மீளக்குடியேற பண உத்வி

தொழில்சார் பயிற்சிகள்

தொழில் வாய்ப்புகள்

கல்வி

போன்ற வசதிகளை

நாம் செய்து

கொடுப்போம்.



IOM International Organization for Migration

21 Westminster Palace Gardens, Artillery Row, London SW1P 1RR

Liverpool office: 5th Floor, Corn Exchange, Fenwick Street, Liverpool. L2 7QL. Tel: 0151 225 0142

Glasgow office, 38 Queen Street, Glasgow G1 3DX. Tel: 0141 548 8116

Bristol office: Park House Business Centre, 10 Park Street, Bristol BS1 5HX. Tel: 0117 907 4777

www.iomlondon.org



Actions co-financed
by Community Funds

IOM is an independent, international organization. It is **not** part of the UK Government.
We will help you to return home only if you wish to do so.

BRAND
Niru



நீரு
பிராண்ட்

'நீரு' வின் பொங்கல் புதினம்
இப்போது புதுப்பொலிவுடன், வண்ணமயமான

PONGAL SPECIAL OFFER



Contents of the package / உள்ளிருப்பவை



தரத்திலும் **No.1**
ஆரோக்கியத்திலும் **No.1**
இப்போது புதுமையிலும் **No.1**

HURRY WHILE STOCKS LAST.

விரையுங்கள் இச்சலுகை கையிருப்பு உள்ளவரை மட்டும்.

A FANTASTIC OFFER


Herbal Ayur Massage
 Centre for Pure Ayurvedic
 Massage Therapy

BUY 2 MESSAGES

GET 3RD MESSAGE ABSOLUTELY

FREE

(Offer for a limited period only)

What is on offer:

- ❖ FREE CONSULTATION WITH OUR DOCTOR
- ❖ MASSAGE BY HIGHLY QUALIFIED THERAPISTS
- ❖ BOOK EARLY TO AVOID DISAPPOINTMENT

TO MAKE AN APPOINTMENT

Call us on
01895 622336

Farnborough Centre
 Farnborough Leisure Centre
 Westmead, Farnborough,
 Hampshire GU14 7LD
 Tel: 01252 523 222

Harrow Branch:
 84 Victoria Road
 Ruislip Manor,
 Middlesex, HA4 0AL,
 Telephone: 01895 622336

Email: info@herbalayur.com
 Website: www.herbalayur-massages.com

Please bring this leaflet to the store to qualify for this offer ♦ Terms and conditions apply



Peri Pizza

Fully Licensed Restaurant

Some of the Popular Choices!

	(Medium 9")	(Large 11")	(Super 15")
Chicken Special	£6.25	£7.25	£11.25
BBQ Chicken, tandoori chicken, onions, green pepper & mozzarella			
Sea Farer	£5.95	£6.95	£10.95
Prawns, tuna, anchovies, onions, olives, spiced cadju, & mozzarella			
Lamb Special	£5.95	£6.95	£10.95
Minced lamb, grilled veg., spicy peri peri source, onions, garlic & mozzarella			
Diavola Hot	£4.95	£5.95	£9.45
Spicy beef, pepperoni, onions, green peppers, jalapenos, and mozzarella			

BUY ONE PIZZA GET ONE FREE

Buy any Large or Super-size Pizza and get a second up to the same size Free (collection only)

A Pizza Joint with a difference, you will remember and tell others.

Salads Grilled Chicken
 Caesar, Chicken & Goat Cheese, Peri, all
 under **£5.95.**

Lunch Time Deals
 1/2 peri peri chicken, Coleslaw, spicy
 rice, chips & a can of soft Drink
£4.95

Tel: 020 8688 7125

Visit us with your friends and family for a change, for a novel meal of quality.

Lunchtime Meals available
 from 12.00 am to 4.00 pm,
 7 days a week.
 Tea & coffee served.

Prompt and Friendly service is our
 way..!
 See our menu for details and your
 choice.

FREE DELIVERY on orders over £7.00
 Open 7 days a week 11.30am till late

202 London Road, Croydon

TEENS & YOUTH



FORUM



New Years Resolutions

During the start of the New Year most people make resolutions about lifestyle changes - mainly covering smoking cessation, exercise, eating habits, coping with stress at work etc.

However, still filled with good intentions, by January 3rd these resolutions either fail or falter. This article aims to add support to your New Year or not-so-New Year's resolutions.

What the experts say

Experts have shown that designing a detailed plan you will dramatically increase your success rate. For example, a crew cannot construct a building without a detailed plan. Why should you view your health program any differently?

Recording your personal baseline

A baseline is a measurement of the existing behaviour and noting when and how often that behaviour occurs before treatment. Examples include, how often and when a person uses tobacco, or eats high calorie foods, or displays outbursts of anger. The baseline measurement of the behaviour, will help you set realistic goals and identify future improvement levels.

Triggers

A trigger is simply anything that causes or increases the likelihood of behaviour. Therefore, if we know when and what is motivating behaviour, we can create future interventions by planning alternative coping mechanisms.

Learn by looking at your past

If you have attempted to change your behaviour in the past but have not succeeded, what exactly went wrong? What will be different this time? Therefore, when you previ-

ously tried to reach a goal, you should have learned something about yourself and the behaviour, which can be applied, to your new attempt.

Plan specifically for stress management

Two of the most frequently cited reasons for personal failure are inadequate time management and/or increased levels of stress. Changing behaviour is hard enough without the additional difficulty of trying to balance out work, interpersonal relationships, family, and everyday life situations. Unfortunately, when things get stressful, people often relapse back to their old unhealthy behaviours. Knowing this ahead of time, you must plan and prepare strategies for such future events.

Develop a support system for your resolution

Research concludes that the people who succeed at making lifestyle changes typically have exceptional support systems. Consequently, telling others about your goals and objective increases your accountability to the behaviour.

As part of the strategy explained above, initiate ways to increase the involvement of others in your efforts. For example, you could always lure a friend into joining and committing to behaviour with you. Having someone to workout with or quit chewing tobacco can drastically boost your success rate. No matter if it a spouse, boyfriend/girlfriend, roommate, co-worker, or even an acquaintance, being accountable to someone other than yourself will help to keep you on track.

The program for success and maintenance

With any new venture or attempt it

is imperative to have the right mental attitude. For instance, winners always have the mindset that their goals are possible and within reach. Not everyone has this positive outlook, but it can be improved through both positive self-talk and visualization. Thus, you must visualize yourself already achieving your new lifestyle. You must develop a mental image of who you want to become and then act as if you are that person. See yourself as a nonsmoker, as a fit - healthy person, as an emotionally pleased human being.

Reward yourself frequently

Starting an exercise regimen can be physically and mentally draining, with few immediate results. An effective coping method would be to link an alternate activity that you find personally rewarding with your exercises. Therefore, you should find something to look forward to that can be combined or achieved with your exercise program. Choose something that makes you feel intrinsically great about your exercise commitment and you will increase your chances of success. Whether it is a deserving massage, hot tub, or a satisfying healthy meal, your behaviour needs reinforcement so you can feel good about your effort.

Provide a Visual Record

Another way to increase your success and motivation is to keep a visual record of your accomplishments. This can be done by simply writing on a calendar or using a daily progress chart. Although, most people today choose to track their achievements and setbacks by writing in a daily journal. The journal works because it further holds you accountable to your daily behaviours. Therefore, if you write about your efforts, then you are more likely to follow through on your goals.

Courtesy : The Guardian

A path to successful NEW YEAR

Tharmila Shabanathan
ORU PAPER

The New Year not only puts all the bad things behind but also starts a whole new year to look forward to. What ever has happened good or bad; it's time to put all that behind and to think about the year forward. For the year 2008, I would like to wish everyone a very happy new year and wish everyone all the success.

This is my first article for the New Year and so I want this article to not only be extra special but also to be a useful read for all of you. Firstly about my New Year's Day; I started my new year by going to the temple (Muthumari Amman Temple to be precise) at midnight just before the New Year was born. I wore my new saree (which I didn't really like, but it's irrelevant) and went with my family to the temple. When we got there the temple was half full and as time went by people started arriving and the time was here for 2007 to finish and 2008 to be born. We sat down and waited for the pooja to start. When the clock stroke 12 the curtains opened with bells and 'pooja villaku' and everyone raised their hands to pray and so did I. I don't know what everyone else prayed for but I only wanted us to get our Eelam and to know that no more tamils would be killed brutally (well I also prayed for god to help me with my studies and for my parents to live forever) but that was it. I did feel very calm and relaxed after I prayed; and that's when I say my great friend (Miss.Dhini) that I have not talked to for a long time which just made the beginning of 2008 a remarkable one. By the time we got home and prayed at home and sleep it was almost 3am. I did sleep till long after the sun raised but I knew it was going to be a good new year's day.

Having done my daily deeds I sat down and thought. I knew that I wanted to make many new years resolutions and so I thought and thought. Having lost 2007 and gained 2008 I knew I wanted to correct my mistakes that I made in 2007 and do something bigger and better in 2008, but being my own self I was too hungry to think so I munched away and then I was back to my thinking spot. I thought wise and hard and then came up with a few things I definitely need to do this year; and one of them being that I had to read through my Oru paper articles not

once but twice before sending them off to be published. You must have noticed that I do make many silly mistakes that can easily be corrected if I only I read through several times. The second resolution was to help more around the house and ease the work loads for my mummy (I love her). And the final two which are to study more hard at university and to achieve something to make my parents proud of me.

I don't know what everyone else prayed for but I only wanted us to get our Eelam and to know that no more tamils would be killed brutally

Well there you go that's all my resolutions. I really don't know if I would continue to keep sticking to these resolutions, but I know one thing I will try. You might think what's this got to do with you; well it does. I fully believe that all of you should start resolutions and it's not too late. I mean time goes very quickly and before you know it, it will be 2009 and then I would regret it if you think back and think "What have I done or achieved in the last year" and to avoid that you must set your self goals. We are all running towards something in life, but for many of us our path is not a straight line and as we turn on bends and go to roundabouts it's good to have a good idea of what you want to do which will help you recover quickly.

Looking back at the year 2007; I know that I could do better and greater things and so can you. All you have to do is to look back and then look forward and keep your mind set on your goal and soon in time you will achieve your goal. Once again I wish everyone all the best and pray to god for you all. I don't know how many of us will be alive tomorrow (please forgive me if I am being negative but I'm telling the fact of life) so let us be happy today and try our best to do everything we can for our Tamil Eelam.

Success is the ability to go from one failure to another with no less enthusiasm

- Sir Winston Churchill

சிறிய வைபவங்களுக்கு ஏற்ற 40 இருக்கைகள் கொண்ட வசதிகளுடன் கூடிய உணவகம்... குடும்பத்துடன் வந்து சுடச்சுட உணவுகளைச் சுவைத்து மகிழுங்கள்.....

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம் நிறைந்த
கைப்பாடல் வர்த்தகர்கள்

Open Daily:

Monday-Thursday 12pm to 11.30pm
Friday to Sunday 12pm to 12am

Spend £25...Then, a
'Free Bottle of Wine'

Free
Delivery*

Tel: **020 8695 8625**

* Orders over £12 within 3 miles 6-10pm
1 Sandhurst Market, Sandhurst Road, Catford, London SE6 1DL

**20%
Discount**
on all cost of take away



BIRAVENAAS
South Indian & Sri Lankan Restaurant and Bar

Cultural Diplomacy



The problem is culture and politics are never completely separate. Misunderstandings and divisive claims about cultural and political values are the oxygen that extreme minorities use to fan the flames of conflict.

The UK must not underestimate the value of culture as a positive force in international relations.

The phrase "cultural diplomacy" conjures up images of ambassadorial dinner parties and the elite pastimes of the Ferrero Rocher set.

But it stands for something much more important: a web of informal connections and relationships between the UK and other countries, grounded in the exchange of cultural values, that can not only complement, but enable traditional diplomatic channels.

Much of this happens through cultural institutions themselves: educational exchanges, jointly curated exhibitions and intense scientific collaboration underpin the work of our museums, galleries and performing arts.

Cultural bridges

Some of it is happening through everyday interactions. Mass communication and cheap travel make different cultures and ideas more accessible than ever. In the past foreigners saw an image of the UK only as it was projected to them

through the BBC. Increasingly they can learn about it through direct encounters with Brits abroad, or through virtual encounters on websites like MySpace and YouTube. We are all diplomats now.

The Demos report argues cultural diplomacy matters for two reasons. The first is that cultural links can keep a line of communication open when formal diplomatic ties are strained or impossible.

Cultural institutions like the British Museum enjoy a good relationship with Iranian counterparts, for example. Their 2005 Forgotten Empire exhibition about the world of ancient Persia saw the then foreign secretary, Jack Straw, share a stage with the vice president of Iran. Cultural spaces can literally provide forums for a different kind of political debate away from official negotiating tables.

Cultural creep

The second is because of the importance of what some have termed "soft power". The ongoing difficulties of the United States in achieving its goals in relation to members of the "axis of evil" - Iran, Iraq and North Korea - have forced even the world's last remaining superpower to recognise the limits of traditional military and economic might.

Many within the US are urging its government to remember the

lesson of the Cold War, which was won by investing in culture and ideas as much as weapons systems. Interestingly China and India seem to be devoting considerable resources to their cultural diplomacy efforts as they come to terms with "rising superpower" status.

With its rich cultural resources, the UK is well equipped for cultural diplomacy. But in the report I've co-authored for Demos, we've found that too often these resources are poorly coordinated in their international efforts. The contribution of the international activities of cultural organisations, institutions and the World Service and British Council should be much more than the sum of their parts.

The British Council - one of the UK's two official institutions of cultural diplomacy - is reportedly planning to cull a number of its European offices in order to redirect £7.5m to increasing its activity in the Muslim world. The aim of this new strategy is to contribute to the fight against global terrorism and strengthen relations between the UK and the Muslim world, according to The Times.

The paradox is that the more valuable culture is to political relationships, the more independent of politics it must be. The British Council is most effective where it is seen as an independent force for creating cultural bridges.

Risk being perceived as an undercover embassy and any good work will lose its value. And as an organisation that spends £186 million of tax payers' money a year, value is a big issue for the British Council.

Cultural misunderstanding and ignorance are a breeding ground for extremists. Critics may charge that trying to fight global terrorism with culture is like spitting on a forest fire to put it out, but the best way to put out a fire is to take away its fuel.

<http://news.bbc.co.uk/1/hi/>

Differences between friends and best friends

Flora Stanislaus
FOR ORUPAPER

Happy new year to all the oru paper readers. Hope you all enjoyed new year, and had great fun.

In life, a friend just says hi..hello..bye and walks away. But a best friend takes time, stops by your side, and asks how you are doing. This is because, the best friend cares and wants to make sure your fine.

A friend has never seen you cry, whereas a best friend would have its shoulders soggy from your tears. A best friend will never mind you crying out.

A friend thinks the friendship is over due to an argument. However, a best friend will still value your friendship after an argument. A best friend can only show their anger towards a person they really value in life.

A friend gets so annoyed, when you call late night. A best friend will ask why you took so long to call. A best

friend will always pick up your call.

A friend acts like a guest while visiting. A best friend, opens your refrigerator, and helps himself. A best friend treats your house, as his home.

A friend gets jealous of your love history. A best friend wonders about your love history.

A friend expects you to always be there for any help. A best friend is always there, whenever you need any help. A best friend will do anything to make you happy.

A friend doesn't have time in his busy schedule, but a best friend always has time no matter how busy he is. A best friend will always listen to you, no matter how busy he is.

A friend only calls whenever there's some work. A best friend calls you just to hear your voice. A best friend will call regularly, to check that you're well.

A friend doesn't have anything to talk to on the phone. A best friend can't stop talking on the phone. A best friend talks about anything and everything.

Hinduism

Hinduism believes that a person's life is actually the journey of the soul. The Hindu goes through a series of reincarnations that eventually lead to 'moksha', or salvation, freeing the body from the cycle of rebirths (after reaching spiritual perfection). Purity of mind and action is essential, as 'karma' or actions in life determine your reincarnation. Bad 'karma' leads to being born into a lower reincarnation. 'Dharma' on the other hand controls the laws of the social, ethical and the spiritual.

The most interesting fact about the religion is the number of Gods worshipped. The three main manifestations of the omnipresent God-are: Brahma, the creator of the universe, Vishnu the protector and Shiva the destroyer. Wars between the Asuras (demons) and the Devas (Gods) are a common part of the Hindu mythology. The Asuras wanted to conquer the territory of the Devas.

Hindus follow the principle of ahimsa, non-injury to living creatures. This principle especially applies to cows, which Hindus believe are sacred animals. As a result, hardly any Hindus eat beef, and many do not eat any kind of meat.

Nanny Needed

Nanny needed to live in Manchester to look after a baby for more than a year. Please contact **Dr K Sivanesan** on **07867973327**.

Wanted - Live-in Child Minder

Need a female, age 40 to 55, who could also speak English, to work for a family in Birmingham as a live-in child minder and domestic assistant. Job includes general household duties and taking care of 2 children, aged 2 years, and 8 months. Benefits include separate room, meals and enough rest; work to start on 1st of May, 2008. Call **Suresh Ganta** on **07703 175 776** or **01214272465**

Chemistry Tuition for GCSE, AIL (AS & A2) Students

All exam boards, Exam past paper classes.

Dr.A. Mohan (PhD), Hillingdon, Tel. **07970 834 282**

Restaurant & Take away for sale

Indian Restaurant in Epsom, Upper High Street with 40 covers, 25 years new lease, rent 30,000 including 4 bed rooms kitchen downstairs with 2 store rooms. Price Negotiable.

Call **Syed Qudus** **0794 3948070** or **01372723316**

Room to Let (Epsom)

Room (13'5" x 10'7") available in Epsom, 15 minutes walk from Epsom Station. Bills inclusive (except tel.). Non smoking professionals preferred. Ample parking. Please call **07990 532 151**.

வேலைக்கு ஆள் தேவை

ஊடக நிறுவனம் ஒன்றிற்கு நிர்வாகப் பகுதியில் பணி புரிய பெண் ஒருவர் தேவை. விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும்.
தொடர்புகளுக்கு: **020 7043 4310**

Web developer

We are looking for Web Developer to join a small dynamic team to speed head web development projects. You will need demonstrable skill and experience of web development.

Essential skills:

- **XHTML, CSS, Dreamweaver, Flash**
- **Graphic design packages like Adobe photoshop**
Knowledge of scripting language is highly desirable.

Please forward your CV to info@orupaper.com

அனைத்து தமிழ்
உள்ளகங்களுக்கும் உளம்
குறைந்த தைர்ப்பார்கல்
வர்த்துக்கள்

Collier Row News
Off licence & News agent

**Bus pass
Stationeries
opening hours
Monday to Saturday 8am to 10pm**
Tel: 01708 742 9299
**106 Collier Row Rd,
Essex RM5 2BA**

தஞ்சைக்கு குடியிருந்தாலும்.....

வெள்ளையன் சுப்பிரமணியத்துடனான சந்தியு



தார். அவரது மனைவி திருமதி. மங்கள ராணி (கிறிஸ்தோபர்) சுப்பிரமணியம் பிறப்பிலிருந்தே விழிப்புலன்றவர். யாழ் பல்கலைக் கழக பட்டதாரியான மங்களராணி சில வருடங்களுக்கு முன்னர் காலமாகி விட்டார்.

இரண்டு பிள்ளைகளுக்கு தந்தையான அவர் தனது இழப்புக்களையிட்டு சோர்வடைந்து போகாமல், முழுநேர ஆசிரியர்பணி, குடும்பச் சமை இவற்றுக்கு மத்தியில், விழிப்புலன்ற வர்கள், செவிப்புலன்றவர்கள், அங்கவீ னர்கள், மனவளர்ச்சி குறைந்தோர் என வலு வற்றவர்கள் அனைவருக்கும் ORHAN அமைப் பின்மூலம் சிறப்பான சேவையாற்றுகிறார். திரு. சுப்பிரமணியம் அவர்களுடன் நான் பேசிக் கொண்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

- கோபி (பொறுப்பாசிரியர்)

நாம் வதியும் மேலை நாடுகளில் வலுவிழந் தோருக்கு கிடைக்கும் வசதி வாய்ப்புக்கள் போன்று நமது தாயகத்தில் உள்ள வலுவிழந் தோருக்கு கிட்டுவதில்லை. தமது தேவை களை தாமே நிறைவேற்றிக் கொள்வதில் அவர்கள் மிகுந்த சிரமங்களை அனுபவிக்கின்றனர்.

போர்க்கால சூழ்நிலையில் வலுவிழந் தோருடைய பிரச்சினையானது இன்னமும் மோசமடைந்து காணப்படுகிறது. பிறப்பால் எவ்வித குறையுமின்றி பிறப்பவர்கள் கூட, எதிர்பாராத விதத்தில் வலுவிழந்தோராக மாறும் நிலையிருக்கிறது. போர்ச்சூழலில் மக்கள் அவயவங்களை இழப்பதும், மன நிலை பாதிக்கப்படுவதும் பன்மடங்காக அதிகரித்துள்ளது.

போரின் பாதிப்பினால் அங்கு பிறக்கும் குழந்தைகள் கூட மனவளர்ச்சி குன்றியவர்களாகவும், வளர்ந்த சிறுவர்களின் மனநிலை பாதிப்பிற்குள்ளாவதும் தொடர்கின்ற அவலங்களாக இருக்கிறது.

இந்நிலையில் வலுவிழந்தோருக்கு உதவுவ தற்கென உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு அமைப்பு தான் ORHAN (Organisation for rehabilitation of the handicapped) என அழைக்கப்படும் வலுவிழந்தோர் புனர்வாழ்வு நிலையம். சிறிவங்கா அரசபடைகளின் ஆக்கிர மியப்பில் இருக்கும் எல்லைப்புற நகரான வவுனியாவில் இந்த நிறுவனம் செயற்படுகிறது. இந்நிறுவனத்தின் மேம்பாட்டுக்கான வேலைத் திட்டங்களுக்கு ஆதரவு வேண்டி லண்டனுக்கு வந்திருக்கும் அதன் தலைவர் திரு. வெள்ளையன் சுப்பிரமணியம் அவர்களை கடந்தவாரம் ORHAN UK அமைப்பைச் சேர்ந்த சட்டத்தரணி திரு. சிறிகாந்தலிங்கம் அவர்களது இல்லத்தில் சந்தித்தேன்.

திரு. சுப்பிரமணியம் அவர்கள் விழிப் புலன்றவர். பிறப்பில் இயல்பாகப் பிறந்த அவர் பேராசனப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் காலத்தில் அவர்மீது நடாத்தப்பட்ட தாக்குதலில் விழிப்புலனை முற்றாக இழந்

உங்களது நிறுவனம் பற்றி சொல்லுங்கள்

வவுனியா மாவட்ட வலுவிழந்தோர் புனர் வாழ்வு நிறுவனம் என்பது 1999ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. விழிப்புலன்றவர்கள், செவிப்புலன் அற்றவர்கள், மனவளர்ச்சியற்ற வர்கள் எனச் சமூகத்தில் உள்ள வலுவிழந் தவர்களுக்கு உதவுவதற்காகவே இந்நிறுவனம் அமைக்கப்பட்டது.

எமது பயனாளிகள் தத்தமது இருப்பிடங்களில் இருக்க நாங்கள் தேடிச்சென்று அவர்களுக்கு சேவை வழங்குகிறோம். இதன் மூலம் அவர்கள் சமூகத்திலிருந்து பிரிக்கப்படா மலிருக்கிறார்கள். இப்பயனாளிகளில் பெரும் பகுதியினர் மிகவும் வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருப்பதனால் அவர்கள் குடும்பங்களிலிருந்து பிரிந்து வாழும் போது நிரந்தரமாகவே அவர்கள் தமது குடும்பங் களினால் கைவிடப்படும் அபாயம் உள்ள தையும் நாம் கவனத்தில் கொண்டு செயற்படுகிறோம்.

இது போன்ற பணிகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் உதவுவதில்லையா?

உதவுவதில்லை என்று கூறுமுடியாது ஆனால் அவர்களது உதவிகள் எமது தேவையை நிவர்த்தி செய்யப் போதுமானதாக இல்லை. சர்வதேச அரசு-சாரா நிறுவனங்கள், சர்வதேச அபிவிருத்தி அமைப்புகளின் உதவிப்புட னையே எமது வேலைத் திட்டங்களை மேற்கொள்கிறோம். மனவளர்ச்சியற் வர்களுக்கு பயிற்சியளிக்கும் 'புதுவாழ்வுப் புங்கா' திட்டத்திற்கு ஐக்கிய இராச்சியத்தில் இயங் கும் எமது ஆதரவு அமைப்பான ORHAN UK அமைப்பே முதன்மையான உதவிகளை வழங்கிவருகிறது. SCOT, MIOT போன்ற தமிழர் அமைப்புகளும் சிறியளவில் உதவுகின்றன.

தாயகத்தில் இயங்கும் பல நிறுவனங்களும் புலம்பெயர்ந்து வாழும் மக்களிடம் உதவி கோரி நிற்கின்றன.. இந்நிலையில் அவர்கள்

யாருக்கு உதவுவது? யாருக்கு முன்னுரிமை கொடுப்பது?

ஆம், உதவ வேண்டும் என்ற விருப்பத்துடன் யாருக்கு உதவுவது எப்படி உதவுவது என்று சிலரும், முன்பு வேறு திட்டங்களுக்கு உதவி அவை சிறப்பாக இயங்காமல் அல்லது வெற்றியளிக்காமல் போனமையினால் மனம் சோர்ந்து போனவர்களும் இருப்பதாக அறிகிறேன்.

எமது ORHAN நிறுவனத்திற்கு உதவுவதற்கு முன்பதாக அதுபற்றி நன்கு ஆராய்ந்துவிட்டு உதவலாம். எமது இணையத்தளத்தில் (www.orhanlk.org) எமது நிறுவனம் பற்றிய முழு விவரங்களும் உள்ளன. எமது ஆதரவு அமைப்பான ORHAN UK யை தொடர்பு கொண்டும் எங்களுடைய வேலைத்திட்டங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம். எங்களை நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம். வவுனியா மாவட்டத்தைப் பொறுத்தவரை, சாதா ரண கூலித் தொழிலாளியிலிருந்து அரசு ஊழியர்கள் வரை எங்களுடைய நிறுவனத்தைப் பற்றி அறிந்து வைத்துள்ளார்கள்.

வாழ்க்கையை நடாத்த வேண்டும்.

இதற்கு எனது வாழ்க்கை நல்ல உதாரணம். எனக்கு 24 வயதில் வலுவிழப்பு ஏற்பட்டது இப்போது 53 வயதாகிறது.

வலுவிழப்பு ஏற்பட்ட போது மூன்று மாதம் மருத்துவ சிகிச்சை பெற்றேன். பின்னர் கைதடி நபீல்ட் பாடசாலையில் பிரெயில் முறையை கற்றுக் கொண்டு, யாழ் பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பை தொடர்ந்தேன்.

அதன் பின்னர் பரியோவான் கல்லூரியில் ஆசிரியாக இணைந்து கொண்டேன். பிறப் பிலேயே விழிப்புலன்ற எனது மனைவியும் மிகுந்த திறமைசாலி. அவர் சிறந்த இலக்கிய படைப்பாளியாகவும் இருந்தார். கவிதைப் புத்தங்களை எழுதி வெளியிட் டிருக்கிறார்.

விழிப்புலன்றவர்களாக குடும்ப வாழ்க் கையில் இணைந்தவர்கள் என்ற வகையிலும் நாம் சாதித்துக்காட்டியிருக்கிறோம். எங்களது இரண்டு பிள்ளைகளும் இப்போது வளர்ந்து உயர்கல்வி கற்கிறார்கள்.



எங்கள் நிறுவனத்திற்கு உதவ விரும்புவர்கள் எங்களது வேலைத்திட்டங்களுக்கோ அல்லது எங்களது நிறுவனத்தைப் பலப்படுத்தவோ உதவலாம்.

நீங்கள் வளர்ந்து இளைஞராக இருந்த போது, விழிப்புலனை இழந்திருக்கிறீர்கள். மிகவும் சிரமப்பட்டத்தான் உங்களால் முன்னேற முடிந்திருக்கும். அந்த அனுபவங்களிலிருந்து மற்றவர்களுக்கு என்ன கற விரும்புகிறீர்கள்?

எங்களுடைய நிறுவனத்தின் மொகு வாசகத் தினை குறிப்பிடுகிறேன். 'அங்கக் குறைவு ஆற்றல் குறைவு அல்ல'. ஒருவருக்கு வலு விழப்பு ஏற்பட்டால் அத்துடன் எல்லாம் முடிந்து விட்டது என்று எடுக்கக் கூடாது. வலுவிழப்பு என்பது எந்த நேரத்திலும் யாருக்கும் வரலாம் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

வலுவிழப்பு வந்தாலும் அதை தாங்கிக் கொள்ள வேண்டும் அதை எதிர்த்து நாம்

வலுவிழந்தோருக்கு நான் சொல்வதெல்லாம் இதுதான். வலுவிழப்பு ஏற்பட்டுவிட்டால் சோர்ந்துபோய் விடாதீர்கள்.

வலுவிழந்தவர்களுக்கு அலுதாபம் காட்டாதீர்கள் அவர்களுக்கு உணர்வுகலந்த ஆதரவை வழங்குங்கள் என எனது சமூகத்தைக் கேட்டுக் கொள்கிறேன். வலுவிழந்தவர்களுக்கு வாய்ப் புக்களை கொடுங்கள் அவர்கள் சாதித்துக் காட்டுவார்கள்.

Organisation for Rehabilitation of the Handicapped

No: 95/34 - F, 1st Lane,

Soosaiyappar Road, Veppankulam, Vavuniya, Sri Lanka.

Telephone / Fax : +94-24-5670088

Email: info@orhanlk.org

அதைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம் நிறைந்து, தைப்படுபுர்கல் வந்தித்துக்கள்

இலங்கை இந்திய உணவுப் பொருட்கள், கடலுணவு வகைகள், பசுமையான மரக்கறி வகைகள், வீட்டுப் பாவனைப் பொருட்கள், பாத்திர வகைகள், தமிழ், இந்தி சினிமா DVD, CD, VHS போன்றவற்றை பெறுவது மாத்திரமன்றி

கடல் கடந்து வாழ்கின்ற உங்கள் உறவுகளுக்கு, பணம் அனுப்புவதற்கும் அழையங்கள்... 020 8905 7765

MARUTHI CASH & CARRY



15-17 Queensbury Station Parade Queensbury H.A. SINK

Tel: 020 8952 66 55

020 8381 3442

Fax: 020 8905 7546

சுவமாகி சாம்யாகி...

அந்தவொரு இரவு அதிர்ந்த வேட்டுக்கள், ஆட்களைத் தின்ற எறிகணைகள் எல்லாமே அடுத்தநாள் சமாதி கோவிலடி, குரும்பசிட்டி, கட்டுவன் பகுதிகளையும் இராணுவம் ஆக்கிரமித்துக் கொள்ள எங்கள் ஊரில் வடக்குப் பகுதியும் வெறிச்சோடியது.

புதுமைகளையெல்லாம் அள்ளித்தந்த சிவ காமியம்மனும், வயிரவரும், நாகபூசணியம்மனும் தனித்து நிற்க நாங்கள் பிரிந்து தூரமாகிப்போனோம்.

அன்று காலையே வசாவிலானிலிருந்து எறிகணைகள் ஏவப்பட்டுக் கொண்டிருந்தது. அம்மா கடையைத் திறந்தபடியேயிருந்தாள். நாங்கள் தட்டுக்குக் கீழ் குந்தியிருந்தோம்.

எறிகணை ஏவும் சத்தம் சக்கென முன்னம் அடுத்த சத்தம் எந்த உயிரையாவது அல்லது ஏதாவது ஒரு வீட்டில் அல்லது எங்காவது ஒரு நிலத்தில் வீழ்ந்து வெடிக்கும்.

முத்தர்வளவு, காளிகோவிலடியெல்லாம் எறிகணைகள் விழுவதாக அந்தப்பக்கத்து மக்கள் தயிலங் கடவைக்கும், கொலனி, சுன்னாகம், இணுவில், உடுவில் என ஓடிக்கொண்டிருந்தார்கள்.

ஓவ்வொரு எறிகணையின் சத்தமும் எம் இதயத்தில் விழுவது போலான தவிப்பும் அச்சமும்.....காலைசாப்பிட்ட பாணைத்தவிர வேறு ஏதுவும் இல்லை. மதியம் தாண்டி மாலை நேரம் கொஞ்சம் சத்தங்கள் ஓய்வு காணத்தொடங்கியது. வியர்வையில் குளித்து பயத்தில் பிதுங்கிய விழிகளும் கொஞ்சம் சிரிக்க வீதி ஆட்களால் ஆரவாரித்துக் கொண்டிருந்தது.

இளையதம்பியும், இளையதம்பியின்ரை முத்த பெட்டையும் செல் விழுந்து செத்துப் போட்டுகொளும்.....!

அந்தச்செய்தி என் செவிகளிலும் வந்து விழுந்தது.

புன்னாலைக்கட்டுவன் நாச்சிமார் கோவிலடிக்குச் சற்றுத் தள்ளியிருக்கும் அந்த ஒழுங்கையும் பதுமநிதியும் அவள் அக்காவும் என் கண்ணில் வந்து நின்றார்கள்.

என்தோழி பதுமநிதியின் வீட்டிலும் இடி விழுந்து அவள் அக்காவும், அப்பாவும் செல்லடியில் செத்துப்போனார்கள். பதும நிதியும் அவள் குடும்பமும் இந்நேரம் செத்தவீடு கொண்டாடிக் கொண்டிருக்கும்.

அந்தச் சாவுச்செய்தியிலிருந்து மீண்டென முன்னம் அடுத்தொரு துயர் எங்களைக் காவுகொண்டது.



அதுவொரு மதியம் வானவெளியை உலங்கு வானூர்தியொன்று உழுது கொண்டிருந்தது. அழகிய நீலவானம் அந்த வானூர்தியின் இரைச்சலால் அமைதியிழந்து கொண்டிருந்தது.

வானையழுத உலங்கு வானூர்தி தான் சுமந்து வந்த துப்பாக்கிகளால் வானைச் சல்லடை போட்டுக்கொண்டிருந்தது. இடையிடையே டொம்.....டொம்.....என்ற பெரு வெடியோசைச் சத்தமும் கேட்டுக் கொண்டிருந்தது.

வழமைபோல் அம்மா எங்களை தட்டுக்குக் கீழ் இருத்தி விட்டாள். தயிலங்கடவைப்பக்கமாக உலங்குவானூர்தி பதிந்து வேட்டுக்களைத் தீர்த்துக் கொண்டிருந்தது. வானூர்தி தயிலங் கடவைத் தோட்ட வெளியில் இறங்கிறதோ என்றுசூட எண்ணத் தோன்றியது. அந்த அளவுக்கு உலங்குவானூர்தியின் இரைச்சல் கேட்டுக்கொண்டிருந்தது.

கடவுளே..... எங்களைக் காப்பாற்று.... கடவுளே... கேணியடிவயிரவா.....எங்களைக் காப்பாற்று.... உதடுகளிலிருந்து எழுந்த அந்த வேண்டுகல் பொய்க்காது உயிர்தப்ப வேண்டு

மென்ற அந்த நேரத்து அந்திப்பு எந்தக்கணங் களாலும் உணரப்படாத தவிப்பு அது.

வான் அமைதியையும் குலைத்து எங்கள் இதயங்களையும் கலங்கவைத்த உலங்கு வானூர்தி பலாவி நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தது. வெறிச்சுக்கிடந்தவீதி உயிர்த்துக் கொண்டது. தயிலங்கடவை நோக்கி ஆட்கள் ஆரவாரித்து ஓடுவது தெரிந்தது.

கடைக்கு வந்த முத்தனின் மனைவி சொன்னாள். மனோன்மணியும் பின்னையளும் கேலிக்குண்டு போட்டுச் செத்துப்போச்சுதாம். ஏன்.....? என்னன்னு.....? கேட்ட அம்மாவுக்கு அவள் சொன்னாள்.

என்தோழி பதுமநிதியின் வீட்டிலும் இடி விழுந்து அவள் அக்காவும், அப்பாவும் செல்லடியில் செத்துப்போனார்கள். பதுமநிதியும் அவள் குடும்பமும் இந்நேரம் செத்தவீடு கொண்டாடிக் கொண்டிருக்கும்.

தோட்ட வேலைக்குப்போன மனோன் மத்தியானம் பின்னையளக்குச் சாப்பாடு குடுக்க வந்து சமைச்சுக் கொண்டிருந்ததாம் இளைய பொடியன் கெலியைக் கண்டவுடனும் உலக்கையைத் தூக்கிக் காட்டினவனாம். அதைக் கண்ட கெலிக்காரன் சுத்தியடிச்சுச் சுட்டுக்குண்டு போட்டிட்டான். தனக்குத் தெரிந்த தகவலை அவள் சொன்னாள்.

மனோன்....! அந்தப் பெயரின் பின்னாலும் அந்தப் பெயருக்குரிய மனோனன்றியின் இதய ஆளத்தின் கீழ் உறைந்திருக்கும் துயரும் வலியும் அழுதவிழியோடு துயர்களையும் துணிந்து சுமந்து தன் பிள்ளைகளையும் இயலாத கணவனையும் தன்தோழிலேற்றி வாழ்ந்த அவரது வாழ்வு, ஈழத்துப்பெண்கள்

பலரது வாழ்விலிருந்து ஒருதுளிதான். ஆனால் அந்த வாழ்வுடன் போராடிய மனோ அன்றியின் வேகமும் சறுசறுப்பும் என்னையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மனோனன்றியின் கணவர் பரஞ்சோதி. குடிக்கே அடிமையானவர். அந்தக் குடியே அந்தப் பரஞ்சோதி மாமாவின் ஈரலைத்தின்று வயிறும் வீங்கி நோயாளியாகி மனோன ன்ரிக்குச் சமையைக் கொடுத்து இயந்திரமாய் மனோனன்றியின் சிலமணித்தியால் ஓய்வையும் வாங்கிவிட்டது.

மனோனன்றியின் மூத்தவள் நாகேஸ்வரி என்பவரது. என்னுடன்தான் குப்பிளான் விக்னேஸ்வராவில் படிக்கிறாள். அம்மாவிடம் கடனுக்குச் சாமான் வாங்கும் மனோனன்றியில் அம்மாவுக்கு நல்ல விருப்பம். கடன்வாங்கினாலும் சொன்ன திகதிக்குத் தந்துவிடும் நாவ மனோனன்றியினது.

சொல்லில் நாணயம் செயலில் துணிவு என எல்லாம் சேர்ந்த மனோனன்றியின் குடும்பம் சிதைக்கப்பட்டு மனோனன்றியும் அவரது இளைய மகனும் செத்துவிட்டார்கள்.

ஐயோ என்ற பிள்ளையன்.....என்ற பிள்ளையனைக் காப்பாற்றுங்கோ.....! தன் காயத்தின் வலியையும் மறந்து தன் பிள்ளைகளையே காக்க நினைத்த அந்தத்தாயுள்ளம். ஊர் அவர்களைத் தெல்லிப்பழை மருத்துவமனைக்குக் கொண்டு போன வழியில்.....

மனோனன்றியின் கடைசி மகன் கண்களை மூடி இவ்வுலகிலிருந்து நிரந்தரமாய் பிரிந்து....

மனோனன்றியும் மருத்துவமனையில் தன்னுயிர்த்துளியை விடுவித்து விழிமுட.... ஒருவீட்டில் இருசாவு....மகன் நாகேஸ்வரி தன் காலொன்றையும் இழந்து.....அம்மாவையும் இழந்து நாகேஸ்வரியும் அவள் தம்பியும்....

உறவுகள் எனச்சொல்ல எத்தனையோ பேர் இருந்தும் மனோனன்றியும் அவரது கடைசி மகனும் வீட்டுக்குக் கொண்டுவரப்பட்டு கிரியைகள் செய்யப்படாது நேரே கொலிச்சு கடலையில் தீயோடு எரிந்து சாம்பராகி....

January 2008 முதல் **TRTEC** இன் Alperton, Gants Hill, Tooting கிளைகளில் அனைவருக்கும் ஏற்ற வகையில் தரமானதும் நிறைவானதுமான பயிற்சி வகுப்புகள்

பாடசாலை மாணவர்கட்கான வகுப்புகளில்
**Evening / Week End Classes - By
experience Teachers**
Limited Students in a class

- 11+ Exam Preparation
- Maths & ICT Classes for- Key Stage 2, Key Stage 3, GCSE O/L, AS Level & A Level
- Accounts Classes for AS Level & A Level

Arrangements will be made for other Subjects depending on the need and the number of students

**அடிப்படை பயிற்சி வகுப்புகள்
(Basic Skills Training)**

- ESOL English with life in the U.K
- Basic Computers & Computing



TRTEC
Tel: **020 8554 2963**
(Head Office, Mon-Fri 9.30 - 3.30)
e-mail: admin@trtec.org

பல்கலைக்கழக அனுமதிக்கும்
வேலைவாய்ப்பிற்கும்
**AAT - Association of Accounting
Technician (NVQ Pathway /
Diploma Pathway)**

- Fast Track AAT Accountancy - Foundation, Intermediate, Technician level
- Exemption in Many Universities 1st year Degree, ACCA, ICAEW, CIMA, ICAS or CIPFA

Trainees Profiles

■ TRTEC trained me for my AAT and I got university admission to 2nd year at London South Bank University. I am exploring my AAT knowledge at University for my accounting and finance degree.

- **Nadarajah Pirabakaran**
Accounting & Finance Degree - L5BU

வகுப்புகளில் குறிப்பிட்டளவு இடங்களே இருப்பதால் அனுமதிக்கு முந்திக்கொள்ளவும்.

Please enrol As Soon As Possible

TRTEC-West London Branch Alperton House Bridgewater Road Alperton, Middlesex HA0 1EH	TRTEC-East London Branch Commercial House 406-410 Eastern Avenue Gants Hill, Essex IG2 6NQ	TRTEC-South London Branch Trident Business Centre 89 Bickersteth Road Tooting, London SW17 9SH
---	---	---

TRTEC பயிற்சித்துறையில் 17 ஆண்டுகள் அனுபவமிக்க தமிழர் நிறுவனம்

சீன பாரம்பரிய மருத்துவம்



சிந்துஜா

எமது மனதில் தோன்றும் உணர்ச்சிகள் பகிரப்பட வேண்டும் அல்லது அவற்றை வெளிப்படுத்துவதற்கான வடிவம் ஒன்று இருக்க வேண்டும்.

மாறாக இந்த உணர்வுகளை அது கோபமாக இருந்தாலென்ன அழகையாக இருந்தாலென்ன சிரிப்பாக இருந்தாலென்ன அவற்றை எமக்குள்ளேயே பூட்டி வைப்பது உசிதமானதல்ல. இவ்வாறு அடக்கி வைப்பதால் மன உளைச்சலும் உளரீதியான சிக்கல்களும் ஏற்படக் கூடும்.

சரி, உடலுக்கும், மனதிற்கும், அதாவது உடல் மற்றும் உளம் இரண்டுக்கும் தொடர்பு உண்டு என்பதையும், நமது உணர்ச்சிகள் உடலுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவை என்பதையும், உடல் நலத்திற்கு சிறப்பு மருத்துவர்களும் உளநலத்திற்கு சிறப்பு மருத்துவர்களும் இருப்பதையும் நாம் அறிவோம் ஆனால் பாரம்

பரிய மருத்துவத்தில் உளவியலை புகுத்தி உடல் உள நலனை ஒன்றாக கையாளும் மருத்துவ முறையை அறிந்ததுண்டா?

இதில் என்ன வித்தியாசம் இருக்கிறது மருத்துவம் என்றால் எல்லாம் ஒன்றுதானே என்று கேட்பவர்கள் இனி நான் சொல்லப் போவதை கூர்ந்து கவனியுங்கள்.

சைக்கோலஜி, மனோதத்துவம் அல்லது உளவியல் என்பது ஒரு தனிப்பட்ட அறிவியல் என்று ஐரோப்பிய தத்துவ அறிஞர்கள் வகுத்தனர்.

ஆனால் உடலுக்கும் உளத்திற்கும் உள்ள நெருங்கிய தொடர்பு நாளடைவில் உளவியல் தனி அறிவியலாக இருந்தபோதும் மருத்துவ இயலின் அங்கமாக கருதப்படத் தொடங்கியது. ஆனால் இன்றைக்கும் உளவியல் ரீதியிலான சிகிச்சை என்பது உளவியல் நிபுணர், ஆற்றுப்படுத்துனர் ஆகியோரால் மேற்கொள்ளப்படுகிறது, உடல் ரீதியிலான சிகிச்சை

மற்ற மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகிறது என்பது உலகறிந்த உண்மை.

இந்த இரண்டு வகை நிபுணர்களும் பல வேளைகளில் ஒருவர் மற்றவரோடு கலந்தாலோசித்து சிகிச்சையளிக்கும் வழக்கமும் உண்டு. இதில் பாரம்பரிய மருத்துவத்தையும், உளவியலையும் ஒன்றிணைத்து மருத்துவம் செய்வது என்பது புதிய விடயம்தான்.

1985ல் பாரம்பரிய சீன மருத்துவத்துறையினர் உளவியலை தங்கள் மருத்துவத்தில் உள்ளடக்கி பாரம்பரிய சீன மருத்துவ உளவியல் என்பதை அறிமுகப்படுத்தினர்.

அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளின் சீன பாரம்பரிய மருத்துவர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் கடந்த பல ஆண்டுகளில் சீன பாரம்பரிய மருத்துவ கருத்துக்களையும் மேற்கத்திய உளவியல் கருத்துக்களையும் ஒன்று சேர்த்துள்ளனர்.

சீன பாரம்பரிய மருத்துவ பழமைவாய்ந்த குறிப்புகள், ஏடுகளில் உளவியல் என்ற வார்த்தையன்பாடுகாணப்படவில்லை என்றாலும், உளவியலரீதியிலான சிக்கல்களை, பிரச்சனைகளை தீர்ப்பதில் சீன மருத்துவர்கள் நிறைய செல்வாக்கு பெற்றிருந்தனர் என்று இவர்கள் நம்புகின்றனர்.

மனித உடலின் பல்வேறு உறுப்புகள் மீதும், நோய்களின் உருவாக்கம் மற்றும் வளர்ச்சி மீதும் மனித உணர்ச்சிகளின் செல்வாக்கை சீன பாரம்பரிய மருத்துவம் வலியுறுத்துகிறது. ஹவாங் தி நேய் சிங் எனப்படும் மருத்துவத் திரட்டில் காணப்படும் விடயங்கள் இன்றைய மேற்கத்திய உளவியல் தொடர்பான கருத்துக்களும், அறிகுறிகளும் 2000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்ததை உணர்த்துகின்றன.

சீன பாரம்பரிய மருத்துவத்தின்படி மற்ற மனிதர்களை எதிர்கொள்ளும்போது உடலுக்குள் உண்டாகும் 'ச்சி' எனும் அசைவுகளே உணர்ச்சிகளாகும். இந்த 'ச்சி' அசைவுகள்

அல்லது இயக்கங்கள் மனித உடலின் உறுப்புகளுக்கு ஆக்கப்பூர்வமான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம் அல்லது அழிவுப்பூர்வமான பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

மனிதர்களுக்கு ஏற்படும் அனைத்து உடல் சார் நோய்களுக்கும் 7 முக்கிய உணர்ச்சிகளே காரணம் என சீன பாரம்பரிய மருத்துவம் கருதுகிறது. கோபம், அதிர்ச்சி, மகிழ்ச்சி, பயம், ஏக்கம், ஆவல் அல்லது எதிர்பார்ப்பு, துக்கம் ஆகிய உணர்ச்சிகள் ஒவ்வொன்றும் அதை ஒத்த நல்ல பண்பையும் தீய பண்பையும் கொண்டுள்ளன. சீன பாரம்பரிய மருத்துவர்களின் பணி நோயாளியின் நோயோடு தொடர்புடைய தீய பண்புடைய உணர்ச்சியை அதன் நற்பண்புடைய உணர்ச்சியாக மாற்றுவதாகும்.

உடலுக்குள் உண்டாகும் 'ச்சி' அசைவுகளை கட்டுப்படுத்தி, சீராக்கி, இசைவடைச் செய்யும் பல சீன பாரம்பரிய மருத்துவ சிகிச்சை முறைகள் இன்றளவும் பயன்படுத்தப்படுகின்றன. மூலிகை மருத்துவம் ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, அக்குப்பஞ்சர், இசை சிகிச்சை ஆகியவை இதில் அடங்கும்.


மன அழுத்தம் அல்லது மனநிலை அடிக்கடி மாற்றம் ஆகியவை பொதுவாக கல்லீரலிலான 'ச்சி' அசைவின் தேக்கத்தை ஏற்படுத்துகின்றன, இது நெஞ்சில் பாரமாக அல்லது கடினமான ஒரு உணர்வை ஏற்படுத்தும். இந்த கல்லீரல் 'ச்சி' அசைவை சீர்படுத்த உரிய மூலிகை மருத்து உட்கொண்டால் நெஞ்சில் பாரமாக உணர்வதை சரிசெய்யலாம்.

அதேபோல இறுக்கத்தை தளர்த்தல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்கொள்ளல் ஆகியவற்றில் சீகாங் எனப்படும் ஆழ்ந்த சுவாசப்பயிற்சி பரவலாக பயன்படுத்தப்படுகிறது. பதட்டம், மன அழுத்தம், போபியா எனப்படும் அச்ச உணர்வு நோய் ஆகியவற்றை குணப்படுத்த இந்த சுவாசப்பயிற்சி முறை நல்ல பலனளிக்கிறதாகக் கூறப்படுகிறது.

நன்றி : மகியின். உலகம்

Kerala Ayurvedic Health Clinic (Near Wembley)

1 Odean Parade, Sudbury Heights Avenue, Greenford, Middlesex UB6 0NA
5 mins walk from Sudbury Town - Piccadly Line



- ▲ Massage Therapies by experienced and highly skilled therapists
- ▲ Treatment is designed around your individual health needs
- ▲ Safe and effective Ayurveda supplements/ medicines for your needs
- ▲ Only natural medicines are used
- ▲ No side effects at all
- ▲ Wide range of therapies

- | | |
|---------------------------|-----------------------|
| ▲ Arthritis | ▲ Back Pain |
| ▲ Frozen Shoulder | ▲ Whiplash |
| ▲ High Blood Pressure | ▲ Obesity |
| ▲ Pulled Muscles | ▲ Joint Pain |
| ▲ High Cholesterol | ▲ Digestive Disorders |
| ▲ Trapped Nerve | ▲ Diabetes |
| ▲ Paralytic Conditions | ▲ Sleeplessness |
| ▲ Certain Skin Conditions | ▲ Stiffness |
| ▲ Stress and Strain | ▲ Migraine |

FREE Consultation

Authentic and Effective Kerala Ayurvedic Treatments

Qualified and Registered Ayurvedic Physicians


Affordable Prices

* Providing Free Steam Bath, Shower, Towels, Shampoo etc.,

* Male and Female therapists available

* Can speak in Hindi Tamil or English & Malayalam

* Free Parking



உங்கள் நோய்க்கு ஏற்ப அனுபவம் மிக்க பிரத்தியேக ஆலோசனைகளுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் கேரளா ஆயுர்வேத மூலிகை மருத்துவரை நாடுங்கள்.....

20%
Discount
as
Summer Special

Call 020 8902 1104 / 020 8902 1707

தமிழர் திருமணத்தில் தாலி



மான முடநம்பிக்கைகள் அதோடு இணைக்கப் பட்டு விட்டன.

தாலியில் போடப்படும் மூன்று முடிச்சுக் களானது முதல் முடிச்சு கணவனுக்கு அடங்கியவள் என்றும் இரண்டாம் முடிச்சு கணவனின் பெற்றோருக்கு அடங்கியவள் என்றும் மூன்றாம் முடிச்சு கடவுளுக்கு அடங்கியவள் என்றும் விளக்கமளிக்கப்படுகிறது.

நம்மவர் திருமணங்களிலோ முடிச்சு நடடாக மாறிவிட்டதால் முதல் திருகல் கணவனுக்கு அடங்கியவள் என்றும் இரண்டாம் திருகல் கணவனின் பெற்றோருக்கு அடங்கியவள் என்றும் மூன்றாம் திருகல் கடவுளுக்கு அடங்கியவள் என்றும் ஏதாவது விளக்கம் வைத்திருக்கிறார்களோ தெரியவில்லை.

எல்லாம் சரி தாலி ஓர் அடையாளச் சின்னம் என்றால் ஆண்களுக்கு என்ன அடையாளம் இருக்கிறது?

சாய்ந்த கோபுரங்கள்

எழுதுவது: இளங்கோ

தாலி கட்டாமல் இறுதிவரைக்கும் ஒழுக்கத்துடனும் கட்டுப்பாட்டுடனும் வாழும் தம்பதிகள் இருக்கின்றனர். ஒழுக்கமும் கட்டுப்பாடும் உண்மையான அன்பிலும் நேர்மையிலும்தான் தங்கியிருக்கிறதே தவிர தாலியில் அல்ல.

இவ்வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் அறங்கள் எவ்வளவோ இருக்க வெறும் மஞ்சளும் தங்கமும் தான் ஆணையும் பெண்ணையும் பிணைத்து வைத்திருக்கிறது என்பது பகுத்தறிவுற்ற சாத்திர விதிகளையன்றி வேறல்ல.

தவிரவும் தற்போதெல்லாம் விழாக்களுக்கு செல்வதற்குத்தான் பெண்கள் அடைபட்டுக் கிடக்கும் தாலிக்கு விடுதலை அளிக்கிறார்கள். தாலிதான் பெண்களுக்கு வேலி என்பார்கள் ஆனால் அதை அணிந்து கொண்டு வெளியில் செல்லும் பெண்கள் நெஞ்சில் கையை வைத்துக் கொண்டே செல்ல வேண்டியிருக்கிறது. யாராவது கொள்ளையடித்துக் கொண்டு போய்விடுவார்களா என்ற அச்சம் தான் அடிநிலைக் காரணம். இங்கு தாலி பெண்களுக்கு வேலி என்பது போய் பெண்கள்தான் தாலிக்கு வேலியாக மாறுகிறார்கள்.

இந்தளவு தூரம் தமிழர் வாழ்வில் ஐக்கியமாகிவிட்டாலும்கூட தமிழர் திருமணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சங்க இலக்கியங்களை ஆராயும்பொழுதுதாலி என்ற சொல் பெண்ணுக்கு அணிவிக்கும் ஒன்றாக எந்த இடத்திலும் குறிப்பிடப் படவில்லை.

சங்க இலக்கியங்களில் ஒன்றான அகநானூற்றில் தமிழர் திருமணத்திற்குச் சான்றாக இரண்டு படல்கள் உள்ளன.

‘உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி

மிதவை’ என்று தொடங்கும் 86 ஆவது பாடலும் ‘மைப்புறப் புழுக்கி நெய்க்கனி வெண்சோறு’ எனத் தொடங்கும் 136 ஆவது பாடலும் எது தமிழர் திருமணம் என்பதை நமக்கு தெரியப் படுத்துகின்றன.

நான் அறிந்தவரை ஒளிப்பதிவாளர் ஏ.வின்சன்ட் இயக்கிய ‘துலாபாரம்’ என்ற திரைப் படத்தில்தான் தாலியில்லாமல் தமிழ் மறையான திருக்குறளை ஒதி மாலை மாற்றி நடைபெறும் திருமணம் காட்டப்படுகிறது.

இவ்விரு பாடல்களையும் ஆராயுங்கால், தற்போது தமிழர் விட்டுத் திருமணங்களில் நடைபெறும் மூடச்சடங்குகள் எதுவும் இல்லை. பெண்களை இழிவு படுத்தும் மந்திரங்களோ, கன்னிகாதானம் என்ற பெயரில் பெண்களை தாரைவார்க்கும் காட்சிகளோ இல்லை. குறிப்பாகத் தாலி என்ற பேச்சுக்கே அங்கு இடமில்லை. மாறாக அன்பும் அறமும் உற்றார் பெற்றாரின் நல்வாழ்த்தும் இயற்கை அழகும் தான் அங்கு அங்கம் வகிக்கின்றன.

தாலி என்ற சொல் பழந் தமிழர் இலக்கியங்களில் வருகிறது ஆனால் அவை திருமணத்தோடு தொடர்புபடுத்தி வரவில்லை. தவிரவும் அது பெண்கள் அணியும் ஒன்றாக எந்த இடத்திலும் குறிப்பிடப் படவில்லை.

‘முகிழ்நிலாத் திகழ்தரும் முவாத் திங்கள்! பொன்னுடைத் தாலி என்மகன் ஒற்றி, (அகநானூறு 54)’

‘அவன் கண்ணி! தார்புண்டு, தாலி களைந்தன்றும் இலவே (புறநானூறு 77)’

போன்ற பாடல்களில், தாலி என்ற சொல் ஆண்குழந்தைக்கு அணிவிக்கும் ஒன்றாகவே கூறப்பட்டிருக்கிறது. இதனை ஐம்படைத்தாலி என்று இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.

சங்க இலக்கியங்களை மேலும் ஆராயும் பொழுது

‘புலிப்பல் கோத்த புலம்பு மணித்தாலி (அகநானூறு 54)’

‘புலிப்பல் தாலிப் புந்தலைச் சிறார் (புறநானூறு 374)’

போன்ற பாடல்களில் தாலியானது ஆண் அணியும் ஒன்றாகவே குறிப்பிடப் பட்டிருக்கிறது.

தாலி இடம்பெற்ற சங்கப் பாடல்களை உற்று நோக்கும்போது தாலி என்ற சொல்லானது போர்க்களக் காட்சிகளை விளக்கும் போது பயன்படுத்தப் பட்டிருக்கின்றனவே தவிர திருமணக் காட்சிகளில் அல்ல.

குறிப்பாக புறநானூற்றின் 77 ஆவது பாடல், பாண்டியன் துலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் பகையரை விடுத்தி விட்டு நின்ற கவுட்சியை விடக்கும் போது பாடப்பட்ட பாடலாகும். சிறுவயதில்

கட்டிய ஐம்படைத்தாலியை இன்னும் களையாமல் இருக்கிறானே என்பது போல் அமைகின்றது அந்தப் பாடலின் வரி.

12 ஆம் நூற்றாண்டில் சேக்கிழார் எழுதப்பட்ட பெரிய புராணத்திலும்

‘இரும்புலி எயிற்றுத் தாலி இடையிடையே மனவு கோத்து’

என்ற பாடல் வரியில் தாலி என்பது ஆண் இடுப்பில் அணியும் ஒன்றாகவே கூறப் பட்டுள்ளது.

கி.பி. 7 ஆம் நூற்றாண்டில் திருமணச் சடங்குகள் ஒவ்வொன்றாகப் பாடும் ஆண்டாளின் பாடல்களில் கூட தாலியைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

இன்னும் ஒரு வியப்பிற்குரிய செய்தி என்ன வென்றால் தமிழர்கள் மத்தியில் பிராமணர்களால் நடத்தி வைக்கப்படும் புரோகித் திருமணம் வழக்கத்தில் வந்த பின்பும் தாலி முறை வரவில்லை.

தமிழர் முறைக்கு யாராக பார்ப்பனரின் நால் வருண முறைப்படி செய்யப் படும் புரோகித் திருமண முறை முதன் முதலாக சிலப்பதிகாரக் காப்பியத்தில் தான் குறிப்பிடப் படுகிறது. ஆனால் அதில் கூட தாலி என்ற சொல் இடம் பெறவில்லை. தாலி கட்டும் பழக்கம் இளங்கோவடிகள் காலத்திலும் இருந்ததில்லை என்பது தெளிவாகிறது.

சிலப்பதிகாரத்தைத் தொடர்ந்து ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சீவக சிந்தாமணியிலும் ஐந் சிறுங்காப்பியங்களில் ஒன்றான குளாமணியிலும் தமிழர் திருமண முறைக்கு மாறான வைக்கத் திருமண மரபுகள் சொல்லப் படுகின்றன ஆனால் தாலியைப் பற்றி எங்கும் சொல்லப்படவில்லை.

1954 ஆம் ஆண்டு கவியரசர் கண்ணதாசன் அவர்கள் தனது தென்றல் இதழில் தமிழர் திருமணத்தில் தாலி உண்டா இல்லையா என்ற கருத்துப் போரைத் தொடக்கினார். பல தமிழறிஞர்கள் அதில் கலந்து கொண்டனர். பன்மொழிப் புலவர் அப்பாத்தாரையார், பெரும் புலவர் மதுரை முதலியார், ஆய்விஞர் இராச மாணிக்கசாமி போன்றவர்கள் பழந் தமிழர் திருமணத்தில் தாலி கட்டும் பழக்கம் இல்லை என அடித்துக் கூறினர்.

கி.பி. 15 ஆம் நூற்றாண்டளவில் மொகாலயர்களின் படை எடுப்பு நடைபெற்ற பொழுது அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்ளும் பொருட்டு பெண்கள் தாலி அணியத் தொடங்கினார்கள் என்று ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன.

ஒருவேளை திருமணமாகாத பெண்கள் கூட தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அப்படி ஒரு கவியை வெளியில் தெரியும் விதமாக போட்டிருக்கலாம் என்ற ஐயமும் இங்கு எழுகிறது.

எதுஎப்படி இருப்பினும் திருமணத்தின்போது பெண் கழுத்தில் தாலி கட்டுவது என்பது மிக பிற்பட்ட காலத்தில் புத்தப்பட்ட ஒரு அடையாளமே. அதற்கும் தமிழர் திருமணத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.



SATHY ESTATES LTD.

‘To Buy or Sell your Home’

‘To Rent or Let your Home’

Residential Sales and Lettings.

In London Boroughs of Brent, Harrow, Ealing, Barnet, Hammersmith, Fulham & Westminster.

‘We always have a large selection of houses & flats to choose from, to meet your needs!’

www.sathy.com

<p>Harlesden Office 220 High Street Harlesden, London NW10 4SY Tel: 020 8961 9613 Fax: 020 8961 9614</p>	<p>Stanmore Office 300 Honey Pot Lane Stanmore, Middx. HA7 7LY Tel: 020 8204 9444 Fax: 020 8204 2666</p>	<p>Harrow Office 117 Headstone Road Harrow, Middx. HA1 1PG Tel: 020 8661 1110 Fax: 020 8661 1011</p>
---	---	---

அழிந்து போகும் பாரம்பரியக் கலைகள்



வசந்தன் வசந்தனின் பக்கத்தில்

சின்ன வயசில கூத்துப் பாத்திருந்தாலும் அதிர் நிறைய விசயங்கள் பிறகுதான் எனக்கு விளங்க்ச்ச. இடம் பெயர்ந்து மானிப்பாயில் இருக்கேக்க, நாங்கள் ஒரு வீட்டில் வாடகைக்கு இருந்தோம். எங்கட ஊர்ச்சனம் நிறையப்பேர் பக்கத்திலயே அகதி முகாமொண்டில் இருந்தீச்சினம். அவயள் மானிப்பாய் இந்துக் கல்லூரியில் பெரியளவில் கூத்து ஒண்டு போட வெளிக்கிட்ச்சினம்.

பிறகென்ன எனக்குக் கொண்டாட்டம் தான். ஒவ்வொருநாள் இரவும் பாக்கப் போயிடுவன். ஆனா அது ஆரோ ஒரு புனிதரினர் கூத்து எண்டடிடயா நான் எதிர்பாத்த அளவுக்கு அது

எனக்கு விறுவிறுப்பா இருக்கேல. எண்டாலும் பாத்தன்.

அப்பதான் ஒருவிசயம் விளங்கினது. அது என்னெண்டா, கூத்து நடிக்கிற ஆக்களெல் லாரும் காசு கட்ட வேணுமாம்.

ஒரு பெடியன் தான் கூத்து நடிக்க வேணு மெண்டு அடம்பிடிக்க தாய்க்காறி தன்னட்டக் காசில்லயெண்டு சொல்ல அவள் இன்னும் அடம் பிடிக்க பொறுக்கேலாத அந்த விதவைத் தாய் அவனுக்கு அடியடியெண்டு அடிச்சா. பிறகு அத்தான்காரன் தான் தான் காசு கட்டுறன் எண்டு சொல்லி அந்தப் பெடியன் கூத்து நடிச்சான்.

இவ்வளவுக்கும் அந்தச் சனத்துக்கு இருக்க ஒழுங்கான கொட்டிலில். நிவாரணத்த

நம்பித்தான் பெரும்பாலான சனம். ஊரில் கடற்கொழில் செய்ததால் மானிப்பாயில் தொழில் வாய்ப்புக்களும் குறைவு. சிலர் பருத்தித்துறை, மணற்காடு எண்டு வேற இடங்களுக்குப் போய் தொழில் செய்தினம். இந்தக் கஸ்டத்துக்கையும் காசு கட்டி கூத்துப் பழகுதுகள் சனம். அப்ப தான் எனக்கு அந்த விசயம் விளங்க்ச்ச.

ஏன் கூத்து நடிக்கிற ஆக்கள் காசு கட்ட வேணுமெண்டு கேட்டா, நாடகச் சோடின மேடச் செலவு, லைற் செலவு, எண்டு எல்லாம் அந்தக் காசில்தான் செய்யோணுமாம். ஆக மொத்தம் தாங்களே காசு போட்டு முழுச் செலவையும் ஏற்றுக்கொண்டு மக்களுக்கு இலவசமாகக் கூத்துக் காட்டுறதுதான் நடக்குது.

'அப்ப எங்கட ஊரில் முந்தி சங்கிலியன் கூத்து எண்டெல்லாம் போட்டனியளெல்லோ. அதுக்கும் நடிக்கிற ஆக்களெதான் காசு போட்டுச் செய்தனியனோ?

'பின்ன? வேற ஆர் காசு தாறது. நாங்கள் தானே போட்டுச் செய்ய வேணும்?' இதுதான் நிலை.

யாழ். திருமறைக் கலாமன்றம் போன்றன ஒரு நிறுவனமாகவும் மத அனுசரணையும் இருப்பவை. அவை தப்பித்துக் கொள்ளும். ஆனால் தனிமனிதர்களின் இப்படியான முயற்சிகளை நினைத்து என்ன சொல்வது? ஒரு மக்கள் கலையின் நிலை இதுதான்.

பெரிய சங்கீத சபாக்களுக்கு (அதில் அரவாசிப் பாட்டுக்கள் விளங்காது) கொட்டும் பணங்களில் சிறிதளவாவது சிந்தினாலே பரவாயில்லை. உண்மையில் கலைகளிலும் பணக்கார - ஏழை, மேற்தட்டு - அடித்தட்டு என வித்தியாசங்களுண்டு போலும்.

வன்னியில் 'வெற்றி உறுதி' என்று ஆரம்பிக் கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் பின் ஒரு கலை மிக வேகமாகவும் அற்புதமாகவும் வளர்ச்சியடைந்தது. அதுதான் தெருக் கூத்து என்று நாமழைக்கும் வீதி நாடகம். மைக் செற் கூட இல்லாது எந்த இலத்திரனியற் கருவிகளும் இல்லாது

ஓர் ஆர்மோனியப் பெட்டியும் மேளமடிக்க ஏதாவதொன்றும் கொண்டுவரும் இக்குழு போடும் நாடகங்கள்தான் அந்த நேரத்தில் போராட்டத்தின் முக்கிய பாத்திரம்.


வன்னியின் மூலை முடுக்கெல்லாம் திரியும் அக்குழு பாவிப்பது துவிற்சக்கர வண்டிகள் தான். அதிலேயே அவர்களின் வாழ்க்கை போகும். வீடு திரும்ப எத்தனை கிழமை எடுக்குமோ தெரியாது. கிடைத்த இடத்தில் உண்பார்கள். பொதுமக்கள் தான் அவர்க ளுக்கு உணவு கொடுப்பார்கள். எங்காவது பாடசாலையில் பொது மண்டபங்களில் படுப் பார்கள். ஓயாத அவர்களின் பணி முக்கிய மானது.

மக்களுக்குக் கருத்தைச் சொல்வதில் அவர்களின் பங்கு முக்கியமானது. படைக்கான ஆட்சேர்ப்பில் மிகமிக முக்கிய பங்காற்றியது அந்த வீதிநாடகங்களே. மக்களுக்கு ஒரு பொழுதுபோக்கும்கூட. வீதி நாடகக் காரரின் மேளச்சத்தம் கேட்டாலே அனைத்தையும் போட்டுவிட்டு ஓடிவரும் சனம்.

என்னைப் பொறுத்தவரை இந்த வீதி நாடகத்துக்கு இணையாக கருத்தாட்டத்துக்கு மிகச்சிறந்த கலை ஊடகம் என்று ஒன்றைச் சொல்ல முடியாது. சினிமா கூட இதன் பின்னேதான். அந்தக் கலைவடிவத்தையும் கலைஞர்களையும் நான் வாழ்த்துகிறேன். அவர்கள் தான் கலைப் போராளிகள். அதுதான் மக்கள் கலை. தம்மை வருத்திக் கலை தந்த வர்கள். எந்த எதிர்பார்ப்புமின்றி கலைஞர் களாகவே வாழ்ந்தவர்கள்.

இன்று அந்தக் கலையும் என்ன பாடோ தெரியாது. சரியான ஊட்டமில்லாவிட்டால் அதுவும் அழிந்துவிடும். இவற்றையெல்லாம் ஒரு கலையாக கலையுலக மேதாவிடிகள் பார்ப்பார்களோ தெரியாது. ஆராய்ச்சிகள் செய் வார்களோ தெரியாது. புத்தகங்கள் எழுதுவார் களோ தெரியாது. ஆனால் ஒரு காலத்தில் மிகமிகச் சக்தி மிக்கவையாக இருந்தவைதாம் இக்கலைகள்.

புலத்திலும் இன்று இந்தக் கலைகள் அருகி வருவது பெரும் வேதனையைத் தருகிறது.



JSN Plumbing and Electricals

This is a wonderful opportunity to give your home those final finishing touches of real quality.

We make it a point make to stock many exciting new additions to our always popular range with many new styles and finishes appealing.

For modern life style we stock superb collection of your requirement.

We have excellent suppliers and are ensuring the best possible quality and price for you.

Our aim is, "Total customer satisfaction" and our commitment is, "Providing quality service".

எமது தமிழ் மக்களின் நலன் கருதி. தமிழர்களால் நிர்வாகிக்கப்படும் எமது விற்பனை நிலையத்தில் அனைத்து வகையான பாய்லர்கள் (BOILERS) தரமான மெகா புளோ (Mega Flo) மற்றும் சிலிண்டர்கள், ரேடிபேட்டர்கள், விதவிதமாக பாத்திரம் வகைகள், Rosa, Armittage, Ideal Std, Bristol, Grohe, தயாரிப்புகளும், பின்சார சம்பந்தப்பட்ட எல்லா வகையான பொருட்களும் Triton, Mira போன்ற தயாரிப்புகள் யாவும் மிகவும் மலிவான விலையில் கிடைக்கும். நீங்கள் தமிழிலேயே உரையாடி எங்களிடம் விவரங்களையும் பெறலாம்.

Show Room Open
Mon-Sat 7:30am - 6pm
Sun 10am - 2pm

JSN

Plumbing and Electricals Ltd.

162 Pinner Road
Harrow, Middlesex, HA1 4J1

Tel : 0208 427 0553

Fax : 0208 427 0550

Email : info@jsnharrow.co.uk

கைக்கெட்டாத கைம்மாத்துகள்

1989ம் ஆண்டு.

அங்கம் 6

சிவராசன் ஜேர்மனிக்கு வந்து ஐந்து வருடங்கள் இருக்கும். சோசலிஸ்தான் இருந்தான். களவாக ஒரு சீனா ரெஸ்ரோரண்டில் வேலை. காலை ஐந்துமணி தீயாலம். பின்னர் மாலை ஐந்து மணித்தியாலம். கிழமையில் ஒரு நாள் தான் விடுமுறை. பாவித்து அசத்தமான உடைகளைத் தோய்த்து, அறையைச் சுத்தமாக்கி, சமைத்துச் சாப்பிட்டு விடியோவில் விஜயகாந்தையோ அல்லது ரஜினியையோ பார்த்தவாறு கண்ணையர், அந்த ஒரு நாளும் பறந்து போய்விடும். மீண்டும் ரெஸ்ரோரண்ட். மீண்டும் கோப்பைகளுடன் சல்லாபம். 'ஏய்... ஊய்...' என்ற சமையல்காரனின் விரட்டல்கள். இப்படியே நாட்கள் நகர்ந்தன.

ஒரு நாள் ஊரில் இருந்து நமசிவாயகத்தின் கடிதம் வந்தது.

'தம்பி சிவா!'

நாங்கள் சுகம். உன்னுடைய சுகங்களுக்கும் இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். சின்னத் தம்பி உனக்குத் தன்னை இளையவனைச் சம்பந்தம் கேட்டுவந்தவர். பெயர் சுகுணாவாம். உனக்கும் அந்தப் பிள்ளையைத் தெரியும் என்று நினைக்கிறேன். சின்னத்தம்பி எனக்கும் ஒரு வழிக்கு மச்சான் முறை. பிள்ளையையும் எனக்குப் பிடிச்சுப்போச்சு. எதுக்கும் உனது சம்மதத்தையும் செலவுக்குக் கொஞ்சம் பண உதவியையும் எதிர்பார்க்கிறேன்.

அன்புடன், உனது ஐயா.

இரு குமர்கள் கரையேறாமல் வீட்டில் இருக்க, எனக்குத் திருமணம் செய்ய ஆசைப்படும் ஐயாவை நினைக்க ஆச்சரியமாக இருந்தது. பொடியன் வெளிநாட்டில் வெள்ளைக்காரிகளோடே சேர்ந்து கெட்டுப்போய் விடுவான் என்ற கவலையாக இருக்கலாம். அல்லது சின்னத் தம்பியிடம் வாங்கும் சீதனத்தில் ஒருத்தியைக் கரையேற்றலாம் என்ற திட்டமாகக் கூட இருக்கலாம். எனினும் ஐயாவுக்கு என்றை வாய்க்கையைப் பற்றிய அக்கறை உள்ளது. என்னுடைய வாழ்க்கையைப் பற்றிச் சிந்திக்கிறார். அதுவே போதும்.

எனக்காக அக்கறைப்பட தாயகத்தில் மனிதர்கள் உண்டு. அவர்கள் என் அடி அஸ்திவாரங்களாக அமைகிற பொழுதில் என் சோம்பல்களும் தளர்வுகளும் தள்ளி விடுகின்றன. உற்சாகம் உற்பத்தியாகி என்னைத் தெம்புள்ளவனாக்குகிறது.

சுகுணா.....

நினைத்துப் பார்த்தான். மனத்திரையில் கலங்கலாக ஒரு உருவம் வந்து நின்றது. பொது நிறம். நல்ல முகவெட்டு. ஒடிச்சல் என்று கூற முடியாத உடலமைப்பு. மொத்தத்தில் அழகான பெட்டை. அன்று பார்த்தது. இந்த ஐந்து வருடத்தில்

அவளிடம் எத்தனையோ மாறுதல்கள் வளர்ச்சிகள் ஏற்பட்டிருக்கும். அவைகூட அவளின் இளமையைச் செழுமையாக்கி அழகை மேம்படுத்தும்.

சிவராசன் தன் மனதுள் அவளை அழகியாக்கினான். தூங்கி எழுந்த உணர்வுகளில் உற்பத்தியான கற்பனை வர்ணங்களால் சித்திரமாக அவளைக் கண்டான். கரும்பு தின்னக் கசக்கவா செய்யும்?!

'ஏதோ உங்களுக்கு எது சரியோ, அப்படியே செய்யவும்' என்று தனது உணர்வுகளை அடக்கி, அடக்கமானவனாய் சம்மதத்தைத் தெரிவித்தான் சிவராசன்.

சம்மதம் தெரிவித்து நாட்கள் பல மறைந்தும் ஊரில் இருந்துபதிலைக் காணவில்லை. ஆவலுடன் தினமும் தபால்பெட்டியைப் பார்த்து, அதன் வெறுமையில் ஏமாற்றம் அடைந்து நிம்மதியற்றுத் தவித்தான்.

சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்து விட்டார்களோ? வேலையும் வீடும் என்று இருந்த வனின் இதயத்தில் சுருணா என்ற விதையை

கற்பனைத் தொடர்

எழுதுவது: சோழியான்

ஊன்றி மௌனமாக உள்ள தந்தையின்மேல் கோபமாக வந்தது. கோபம் நீண்டநாள் நிலைக்கவில்லை.

சுகுணாவும் தந்தை சின்னத்தம்பியும் கொழும்புக்கு வந்தார்கள். மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான் சிவராசன். ஏஜென்சியிடம் காசு கட்டியாகி விட்டது. விரைவில் வந்து விடுவான். அவளின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். சிவராசன் தனது நண்பர்களுடன் மகிழ்ச்சியைப் பங்கு போட்டான். நண்பர்கள் விருந்து என்ற பெயரில் குடித்துக் கும்மாளமிட்டார்கள்.

சிவராசனுக்கு உறவென்று சொல்லிக் கொள்ள ஜேர்மனியில் ஒரு பொருவன்தான் இருந்தான். அதுவும் நூறு கிலோ மீற்றர் தூரத்திலுள்ள நகரமொன்றில். அவனை நாடி ஒருநாள் சென்றான்.

'அட்டே சிவா. என்ன கனநாளைக்குப் பிறகு இந்தப் பக்கம். இப்பதான் என்றை ரூபகம் வந்த தாக்கும்!' என்று வரவேற்றான் சண்முகநாதன். 'எப்பிடி இருக்கிறாய்? வீட்டுக்குக் காசு அனுப்புறனியே?' என்று விசாரித்தான் சிவராசன்.

'ஆ ஏதோ அனுப்புறன். அதுகளுக்கு எவ்வளவு தான் அனுப்பினாலும் காணாது. எல்லாதையும் அனுப்பிப்போட்டு நாளைக்கு நாள் என்ன நடுத்தெருவிலையே நிக்கிறது?' எரிச்சலுடன் கூறினான் சண்முகநாதன்.

'சண்.. ஊரிலை சாமான்கள் எல்லாம் நெருப்பு விலை. சனங்கள் நாளைக்கு வாழ்வோமோ எண்ட நம்பிக்கை இல்லாமை உயிரைக் கையில் பிடிச்சுக்கொண்டு வாழுதுகள். அதுகளின்றை வாழ்க்கைக்கு ஒரேயொரு ஊன்றுகோல் நாங்கள்தான். நாங்களும் ஏமாத்தினால் அதுகள் எங்கை போறது?'

'தனக்கில்லாத தானம் தன் பிடரிக்குச் சேதம்!'

'இது தானமில்லையடா... கடமை!'

'அதுக்காக நாளைக்கு எனக்கு மொரு குடும்பம் என்று வரேக்கை வெறுங்கையோடையே நிக்க முடியும்? அதுக்கும் நேரகாலத்தோடே கொஞ்சம் சேர்த்து வைச்சிருக்கவேணும்.'

சண்முகநாதனின் பேச்சில் சுயநலம் தொனித்ததைக் கவனித்த சிவராசன் மௌனமானான். அவனுடன் வாதிடுவதில் பலனில்லை என்ற எண்ணமே காரணம்.

'சிவராசன்! விசேசம் இல்லாமல் இவ்வளவு தூரம் வந்திருக்கமாட்டாய்...'

'ஓமோம்... விசேசம்தான். எனக்குக் கல்யாணம் நிச்சயமாக இருக்கு.'

'சந்தோசமான செய்தி... எப்ப கல்யாணம்?'

'பெட்டை கொழும்பிலை... வந்தவுடனை கல்யாணம் தான்.'

'ஆர் பொம்பிளை?'

'சுகுணா... எங்கடைய ஊர்தான்...'

சிறிது யோசித்தான் சண்முகநாதன்.

'அட்டே... சின்னத்தம்பி மாமான்ரை மேள்...' என்றவன்,

'டேய் சிவா... உண்மையிலேயே நீ கொடுத்த வசைசுவன்தான். உன்றை அப்பா நேரகாலம் அறிஞ்சு கல்யாணம் செய்துவைக்கிறார். அவரை நீ எவ்வளவு போற்றினாலும் தகும். எனக்கும் இருக்குதுகளை ஊரிலை அதுகளுக்குக் காசைப்பற்றித்தான் கவலை. ஒருத்தன் வெளிநாட்டிலை கஸ்ட்படுகிறானே, அவனுக்கும் வயசாகிக் கொண்டு போகுதே... கல்யாணம் கட்டிவைக்க வேணும் எண்ட எண்ணம் இல்லை!' என்றவாறு சிவராசனைப் பார்த்தான். அந்தப் பார்வையில் பொறாமை கலந்திருந்தது.

குழந்தைக்குப் பிறந்த நாள் என நண்பன் அழைத்திருந்தான். சரியாக மாலை ஆறு மணிக்கு ஆரம்பம் என்று மண்டப முகவரியையும் தெரிவித்தான். அவனுது நகரத்திலே மாதத்தில் எப்படியும் மூன்று நாலு பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்குக் குறைவில்லை. போயே தீரவேண்டும். இல்லாவிட்டால் கண்டால் கதைக்கமாட்டார்கள். வந்த நாட்டில் ஏன் வீணான பகைமைகளை வளர்ப்பான்? ரெஸ்ரோரண்டில் முதலாளியிடம் கெஞ்சி மாலை வேலைக்கு விடுமுறை எடுத்துக் கொண்டான் சிவராசன்.

கடை கடையாக ஏறி ஒரு விளையாட்டுப் பொருளை வாங்கினான். பளபளப்பான கடதாசியில் சுற்றிக் கொண்டு மண்டபத்துக்குச் சென்றான்.

அப்பொழுது மாலை ஏழு மணியிருக்கும். பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பமாகி விடுமோ என்று பரபரப்பாக விரைந்தான். ஏமாந்து போனான். அப்போதுதான் வீடியோக் கமராக்காரர்கள் கமராவைப் பொருத்திக் கொண்டிருந்தார்கள். மேசையில் 'கேக்' கைக் காணவில்லை. அதுகூட இனித்தான் வரும் போலும்.

நேரம் மெதுவாக ஊர்ந்தது. ஒவ்வொருவராக மண்டபத்துள் நுழைந்தார்கள். குறித்த நேரத்தில் குறித்தவாறு செய்யமாட்டார்கள். தாமதம் தமிழர்கள் பண்பாடோ?!

எட்டு மணிகுத்தான் பெற்றோர்கள் குழந்தையுடன் நுழைந்தார்கள். அந்த ஒருவயதுக் குழந்தை அரைத் தூக்கத்துடன் துவண்டு விழுந்து கொண்டிருந்தது. அப்பா கேக்கில் மெழுகுதிரி ஒன்றை நாட்டி எரிய வைத்தார்.

சுற்றி நின்றவர்கள் 'ஹப்பி பேர்த டே ' என்று கேரலாக முழங்க, குழந்தை கண்களைச் செம்மியவாறு அப்பாவின் உதவியுடன் கேக்கிற்குக் கத்தியைச் செருகியது. பக்கத்தில் தயாராக இருந்த 'கனோன்' கமராக்கள் ஓடியாடிப் 'பளிச் பளிச்' எனக் கண்சுமீட்டின. குறுக்கும் நெடுக்குமாக நடப்பவர்கள் மீது எரிந்து விழுந்தார்கள் வீடியோக் கமராக்காரர்கள்.

பிறந்த நாள் விழாவில் குடிக்காவிட்டாலும் கோபிப்பார்கள்.

அப்படி ஒரு பண்பு நம்மவர்களுக்கு.

சிற்றுண்டிவகைகள் பரிமாறப்பட்டன. பிறந்த நாளுக்கு வந்திருந்த ஒரு சில 'டொசு' காரர்கள் கூட தமிழ்ப்பெண்களின் உடுப்புக்களையும் கழுத்துக் கொள்ளாத தங்க நகைகளையும் பரிமாறப்பட்ட உணவு வகைகளையும் பார்த்து ஆச்சரியமானார்கள்.

மண்டபத்தின் ஒருபுறத்தே விஸ்கி, பியர் போத்தல்கள் பிறிம்பாக அடுக்கப்பட்டிருந்தன. அந்தப் பகுதிக்கு சிவராசனையும் யாரோ இழுத்துப் போனார்கள். இப்பொழுது எல்லாம் சிவராசனுக்குக் குடிவகைகளில் நாட்டமே இல்லை. குடிக்கப் போகிறோம் என்று நினைத்தாலே வயிற்றைப் பிரட்டுவதுபோன்ற உணர்வு ஏற்படுகின்றது. ஆனால் சிகரட்டைத் தான் விடமுடியவில்லை. ஒவ்வொரு முயற்சியின்போதும் சிகரட்டுக்களின் எண்ணிக்கை தான் அதிகரித்ததே தவிர முயற்சி பலிதமாகவில்லை.


பிறந்த நாள் விழாவில் குடிக்காவிட்டாலும் கோபிப்பார்கள். அப்படி ஒரு பண்பு நம்மவர்களுக்கு. பூனைக்குட்டி 'லேபல்' பொறித்த போத்தலொன்றைத் திருகிவார்த்துக் கோலாவைக் கலந்து நீட்டினார்கள். ஒரே மிடறில் கவிழ்த்து வாய்க்குள் ஊற்றியதுதான் தாமதம். வயிற்றை பிறாண்டிக்கொண்டு ஏதோ ஒன்று தொண்டைக்குழியால் வெளிவரப் போவது போன்ற உணர்வு தாக்க, மலசல கூடத்தை நோக்கி ஓடினான் சிவராசன்.

வாந்தி அணையுடைத்த வெள்ளமாகியது. வாந்தி சிவப்புத் திரவமாகத் தொட்டியை நிறைத்தபோது... பக்கத்தில் வந்து எட்டிப் பார்த்த சோதி திகிலுடன் அலறினான்.

'சிவா... என்னடா என்னடா... உது... ரத்தம் போகுது... கொஞ்சம் பொறு. அம்புலன்சுக்குப் போன் செய்துபோட்டு வாறன்...'

'வேண்டாம் சோதி. இது சும்மா சூடாயிருக்கும்' என்று சிவராசன் தடுப்பதையும் பொருட்படுத்தாமல் விரைந்தோடிச் சென்று அம்புலன்னை அழைத்தான் சோதி.

தொடரும்!



Engine Tec Motors

We Offer Facilities For:

- ✓ Servicing
- ✓ Clutches
- ✓ Brakes
- ✓ Overhauls
- ✓ Car Electricals
- ✓ Pre-MOT Checks
- ✓ All types of Repair & Body Work
- ✓ Insurance Work Undertaken

உங்கள் கார் திருத்த வேலைகளுக்கு நம்பிக்கையான நிறுவனம்.

Ask for **Vel** or **Rajan**
Tel: 020 8640 8000 / 020 8640 1230
Mob: 07860 226 476 / 07860 770 945

அனைத்து தமிழ் உள்ளகங்களுக்கும் உளும் நிறைந்த சேவைகளை வழங்குவோம்

Engine Tec Motors
Unit 5, 339 London Road,
Mitcham, Surrey CR4 4BE
Email: vel@etmluk.com
Web:www.etmluk.com

சுகமடைந்து தொடர்ந்தும் சுகமாகவே வாழ விரும்புகிறீர்களா?

நீங்கள் ஒரு நோயிலிருந்து குணமடையும் போது இன்னொரு நோய் ஏற்படுவதை விரும்புகிறீர்களா? அல்லது நிரந்தரமாகவே நலமாக வாழ வழிவகை தேடுவதை விரும்புகிறீர்களா? கேரளா ஆயர்வேத நிலையம் இதற்கான விடையை உங்களுக்கு வழங்குகிறது.

மேலைத்தேச வைத்திய முறையில் நோய்க்குரிய குணங்களுக்கான அடையாளங் காணப்பட்டு குணப்படுத்துகிறது. கேரள ஆயர்வேத முறையோ நோயாளியை முழுமையாக பரிசீலித்து நோய்க்குரிய மூலக்காரணிகளை கண்டறிந்து குணப்படுத்துகிறது.

நோயாளியை குணப்படுத்துவதோடு நின்றுவிடாது தொடர்ந்து நலமாக வழிசமைத்துத் தருகிறது.

ஆயர்வேதம் என்பது இந்தியாவின் பழமை வாய்ந்த மருத்துவ விஞ்ஞானம். அது முழுமையான அணுகுமுறையைக் கொண்டது. நலமான வாழ்வு என்பது திடகாத்திரமான உடலைக் கட்டுமல்லாது மனநலத்தையும், ஆத்ம சுகத்தையும் குறித்து என்ற அடிப்படையில் அமைந்தது. இம்மூன்று விடயங்களிலும் அமைதி ஏற்படும்போதே மனிதர்களால் மகிழ்ச்சியான வாழ்வை எதிர்கொள்ள முடியும்.

நோய்க்கு மருத்துவம் செய்வதைக் காட்டிலும் நோய் வராமல் காப்பாற்றிக் கொள்வதே சிறப்பானது என்ற தத்துவத்திலேயே ஆயர்வேதம் இயங்குவதால் தற்கால வாழ்வியலில் ஏற்படும் மனவழுத்தங்களிலிருந்தும், மாசாடைந்த சுற்றாடலால் ஏற்படும் அபாயங்களிலிருந்தும் உங்களை காக்க ஆயர்வேத வைத்தியர்களால் முடிகிறது.

மேற்கு லண்டனில் இரண்டு கேரள சிகிச்சை மையங்கள் சுவத்தோலிலும் வெம்பிளியில் அமைந்திருக்கின்றன. தெற்கு லண்டனில் தோன்றன் கீத் பகுதியில் அண்மையில் கேரள சிகிச்சை மையம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவை அனைத்துமே தேர்ச்சி பெற்ற ஆயர்வேத மருத்துவர்களால் நடாத்தப்படுகின்றன.

இங்குள்ள மருத்துவர்கள் உங்கள் தேவைகளை பரிசீலித்து அதற்கேற்ப பொருத்தமான சிகிச்சையினை வழங்குவார்கள். இவை கேரள ஆயர்வேத முறையிலான உடல்நல சிகிச்சைகளாகவும் அமையலாம்.

இம்முறையில் எண்ணை மசாஜ், மருத்துவ நீராவி குளியல் முறைகள் முறையில் உடலிலுள்ள தொற்றுக் காரணிகள் அகற்றப்பட்டு மனதையும் உடலையும் சுத்தம் செய்யப்படுகிறது. இச்சிகிச்சை உடல் பருமனைக் குறைக்கவும் வழிசெய்கிறது.



**10% to 20%
discount
on all treatment.**



இயற்கை முறையிலான இச்சிகிச்சைகள் எந்தவிதமான பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.

மூட்டுவாதம், தோள்மூட்டு வலி, தசைப்பிடிப்பு, ஆஸ்துமா, மனவழுத்தம், விரக்தி, நீரிழிவு, மூல வறுத்தம், தோல் வியாதிகள், உடல் பருமனடைதல் போன்றவற்றிற்கு ஆயர்வேத மருத்துவம் மூலம் திறம்பட சிகிச்சையளிக்க முடியும்.

ஒரு முறை கேரள மையத்திற்கு வந்து இந்த சிகிச்சை முறை எவ்வளவு அற்புதமாக நோயாளிகளைக் குணப்படுத்துகிறது என்பதை நேரில் பார்த்து அறிந்து கொள்ளுங்கள்.



ஆரம்பகட்ட மருத்துவ ஆலோசனை இலவசமாக வழங்கப்படும். ஆகவே இங்கு ஒருமுறை வருவதால் நீங்கள் எதையும் இழக்கப் போவதில்லை.

மருத்துவ சிகிச்சைகளும் மிகவும் குறைந்த கட்டணத்தில் வழங்கப்படுகிறது. பெண்களுக்கு தனித்து அறைகளும் அவர்களை பரிசீலிக்க பெண் ஊழியர்களும் உள்ளனர்.

வாரத்தின் 7 நாட்களும் காலை 9 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரை எங்கள் சிகிச்சை நிலையங்கள் திறந்திருக்கும்

KERALA AYURVEDA

In its purest form now at London Wembley - Southall and
NOW OPEN at CROYDON (Surrey)



Are you suffering from any of the following Chronic/Acute Disease?

**ARTHRITIS
SPONDYLITIS
FROZEN SHOULDER
SLIP DISC
RHEUMATISM**

**MUSCLE PAINS
JOINT PAINS
DEPRESSION
PSORIASIS
MIGRAINE**

**STRESS & STRAIN
PILES
OBESITY
SINUSITIS
ECZEMA
INSOMNIA**



Kerala's age-old Ayurvedic Panchakarma treatments are very effective for treating such diseases. We have established an Ayurvedic Centre in Kerala's traditional way at the following address to undertake these treatments for the suffering people in London and are manned by well qualified and experienced Ayurvedic Doctors and Ayurvedic Panchakarma technicians from Kerala, India.

Also we: Provide Ayurvedic Health Rejuvenation treatments through traditional medicated oil massages, steam bath etc. & Beauty therapies using herbal mixtures
Call For An Appointment And Free Consultation • Experienced Team of Doctors

8 Grand Parade, Forty Ave, Wembley, HA9 9JS
T: 020 8908 4666

505 London Road, Thornton
Heath, Croydon, Surrey
CR7 6AR

T: 0844 7780052/020 86847513
F: 0844 7780053
E: croydon@keralaayurvedadam.co.uk

60 King Street, Southall, Middlesex UB2 4DB
T:(+44) 20 857 19111/07958 539658

Website: www.keralaayurvedam.co.uk • E-mail: nacsayurveda@lycos.co.uk

NACS Kerala Ayurveda
A DIVISION OF NACS AYURYEDIC CENTRE. (LTD.)

Direct Property Services

Residential Sales, Lettings & Management

சுயிலினிது மயிலினிது என்பர்தம்
சொந்த மனை இன்றி வாழ்தேங்குவர்.

Landlords

- Free valuations – No obligations
- Guaranteed Rent Scheme available for Short term & long term
- Efficient and Prompt Landlord Settlements
- Best Possible Rent Achieved
- Professional and Friendly, Advice & Guidance, from our Enthusiastic and Experienced Team of Representatives.

Call us now for Sales,
Lettings, Renting, Finance, also
for Business Loans.

020 8472 4447

Tenants

- Looking to Rent
- Make the Right Move & Avoid disappointments
- Remember... We always have a large selection of properties available for you to rent.



Please call us whatever your requirement may be!



Direct Property Services

Residential Sales, Lettings & Management

Tel: 020 8472 4447 Fax: 020 8471 8126

212 A High Street North, Eastham, London. E6 2JA

சென்னையில் ஒரு வருசம் பிறப்பு

எங்கேயோ இருந்து மெலிதாக சுப்பாபாதம் என் காதுகளிற்கு கேட்கத் தொடங்கும் போதுதான் நான் இதை எழுதத் தொடங்கினேன். எந்த ஆண்டும் நான் இப்படி உணர்ந்ததில்லை எல்லாம் மாறிப்போயிருந்தது. தமிழர்கள் எல்லோரும் இந்தப்புத்தாண்டை இத்தனை ஆரவாரத்துடன் வரவேற்பார்களா என்பதை என்னால் இன்னமும் நம்பமுடியவில்லை.

சென்னை ரொம்ப சூப்பரா இருக்கும் நீங்க பார்க்கணும் அகிலன் என்று சோமி மிகுந்த அக்கறையுடன் வர்ச்சொன்னார். வெடி வெடிப்பாங்க பசங்களும் பொண்ணுகளும் சும்மா அப்பிடயே ஜாலியா ஒரு ரவுண்டு போவாங்க அங்கங்க கிளப் விருந்து அப்பிட இப்படி என்று பின்னிரவு வரையும் நிகழ்ச்சிகள் இருக்கும் மெரினாவில் செம கூட்டம் இருக்கும் என்று சொல்லிக்கொண்டே போனார். ம் பார்க்கலாம் என்று அவரது மோட்டார் வண்டியின் பின்னால் ஏறினேன்.

எனக்கு தெருக்கள் அதன் பெயர்கள் வளைவுகள் திருப்பங்கள் எதுவுமே தெரிவ தில்லை ரூபகம் இருப்பதுமில்லை சோமி இங்க 3 வருசமா இருக்கிறார் அதால் தான் பாதைகள் ரூபகமிருக்கு என்று சமாதானம் செய்து கொள்வதுண்டு.

அடடா என்றார் சோமி திடீரென்று என்ன என்கிறேன் பெற்றோல் போட மறந்திட்டேனே என்றார். 1லீஇற்கு 100கி.மி கனவுகள் சிதறிப் போக அந்த பெரிய வண்டிக் கம்பனியை கொஞ் சும் இரக்கமின்றி எவ்வளவு திட்டினாலும் ஆத்திரம் தீராதது என்கிற மாதிரி சிக்கனில் கரெக்டாக நின்று வண்டி.

எதிரே போலீஸ். ஒரு கதையும் கிடையாது டபார் என்று வண்டிச்சாவியை கையில் எடுத்தார் என்னபண்ணா ட்ராபிக்கில் நின்னுட்டு லைசன்ஸ் எடு? லைசன்சா அப்படி எண்டா? என்கிறமாதிரி சோமி முழிக்க போலீஸ் முகத்தில் அப்படி ஒரு பிரகாசம் ஓரங்கட்டு ஓரங்கட்டு என்றார் போலீஸ்காரர் நான் நேரத்தை பார்த்தேன் 11.45 என்று அலைபேசி.


சார் பெட்ரோல் தீர்ந்து போய்ச்சு சார் அப்படி என்று சோமி சமாளிக்க பார்க்க அவரது பேச்சுத்திறமைக்கு மதிப்புக்கொடுத்தும் ஓடுவதற்கும் வசதியாகவும் நான் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டேன்

என்ன இங்கண்ணா 50 இல்லைன்னா 550 என்று பகிரங்கமாக வியாபாரத்தில் இறங்கி னார் பொலீஸ்காரர்.

அங்க போறியா அப்படி என்று கைகாட்டிய திசையில் ஜீப்பில் இன்ஸ்பெக்டர் ஆக இருக்கலாம் இன்னொரு போலீஸ்காரர் இருந்தார். சோமி 50 பதிற்கே விசயத்தை முடித்துக் கொள்ளலாம் எனத்தீர்மானித்த போது நான் பேசைத் திறந்து பார்த்தேன்

சனியன் வருசத்தின் கடைசிக் கணங்களிலும் கூட வருவது மாதிரி ஆகக்குறைந்த பெறுமதி தானே 100 ரூபாய் தான் தான் இருந்தது. (ஆகக்கூடிய பெறுமதியும் அதுதான் சும்மா

பில்லட் தெரியம்தானே) சரி கதைமுடிஞ்சது 100 ரூபாய்க்கு ஆப்புத்தான் என்று நினை ச்சுக் கொண்டு எடுத்து நீட்டினேன். எனக்கு அப்பதான் புரிஞ்சது தமிழ்நாட்டு போலீசின் சிறப்பு அவர் மிகவும் நேர்மையாக(?) 50 ரூபாய் மிச்சக் காசை சோமியின் கையில் கொடுக்கவும் நான் அப்படியே உறைந்து



போய்விட்டேன் அட இவ்வளவு நேர்மையான போலீஸ்காரரா? லஞ்சத்துக்கே மிச்சக்காசு கொடுக்கிறாரே என்று.

அவரது நேர்மையை வியந்தபடி வண்டியை உருட்டிக்கொண்டு பெட்ரோல் போட்டுக் கொண்டு சோமியின் பின்னால் ஏறி இருந்தால் அவர் சொன்னார் இண்டைக்கு மட்டும் சென்னை மாநகர காவலுக்காக 7000 போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருக்கிறார்கள் என்று.

50 ரூபாய் மிச்சக் காசை கையில் கொடுக்கவும் நான் அப்படியே உறைந்து போய்விட்டேன் அட இவ்வளவு நேர்மையான போலீஸ்காரரா? லஞ்சத்துக்கே மிச்சக்காசு கொடுக்கிறாரே என்று வியந்து போனேன்.

உங்களிடம் பத்து இருபது ரூபாயாக சில்லறைகள் இருந்தால் பத்து ரூபாய்க்கே பேரத்தை முடிக்கலாம் என்றார் எங்கே அவர் தமிழ்நாடு போலீசின் மரியாதையை மேலும் உயர்த்தி விடுவாரோ என்கிற பயத்தில் போகலாம் என்றேன்.

சோமிகேட்டுது என்னமாதிரி வீட்டோவமோ இல்லாட்டி சென்னை மாநகரின் லஞ்ச லாவண்யங்களை சீச்சி ரம்மியமான அழகை காண்போறியளோ என்று நான் சொன்னன் போவம் வீட்டை என்று. சோமி மனம் மாறி நீங்கள் கட்டாயம் பார்க்கவேண்டும் போவம் மெரினாவுக்கு என்று சொன்னார் வண்டி மெரினாவை நோக்கி போகத் தொடங்கியது.

எனக்கு தீரென்று குமார் வாத்தியின் ரூபகம் வந்தது. குமார் வாத்தி கணிதம் தான் படிப்பிக்கிறது ஆனாலும் ஒரு மார்க்கமாக கணிதத்தை படிப்பிக்கும் சினிமா பொது அறிவு அப்படி கணிதம் மட்டுமில்லாம எல்லாத்தையும் வகுப்பில் சொல்லும் நான் அஞ்சாம் ஆண்டு படிக்கேக்க எனக்கு தெரிஞ்ச ஜனவரி முதல்தேதியை புத்தாண்டாக கொண்டாடுகிற சைவக்காரர் அவர்தான்.

அங்க இந்த விழா மதத்தின் பின்னணியில் தான் கொண்டாடப்பட்டது பெரும்பாலும். கிறிஸ்தவர்கள் தான் இந்தப்புத்தாண்டை கொண்டாடுவார்கள் பொதுவாக கிறிஸ்தவ மதத்தை சேராத தமிழர்கள் சித்திரைப் புத்தாண்டைத் தான் புத்தாண்டாகக் கொண்டா டுவார்கள். குமார் வாத்தியின் அக்கா ஒரு வேதக்காரரை கலியாணம் முடிச்சதால்தான் அவர் அப்படி கொண்டாடுகிறார் என்று நினைப்பன்.

சித்திரை மாதம் தமிழர்களுக்கு ஏன் புது வருசம் தமிழர்களிற்கு தை முதல் தேதி எது தைப்பொங்கல் பண்டிகைதானே அதை யெல்லோ தமிழ் வருசப்பிறப்பு என்று கொண்டாட வேணும் என்று நான் நினைத்திருக்கிறேன்.

அப்ப வகுப்பில் ஒருநாள் குமார் வாத்தி மெரினா எண்டா என்ன இடம் அப்படி என்று ஒரு பொது அறிவுக்கேள்வியை தூக்கி போட்டிச்சு வகுப்பில் எல்லோரும் முழுசுகினம்.

அப்பவே தமிழக நண்பர்களான கோகுலம், அம்புலிமாமா, பாலமித்ரா, ராணிகாமி க்ஸ், போன்றவர்களோடு எனது பரிச்சயம் இருந்ததால் நான் சொன்னன் பீச் என்று. குமார் வாத்திக்கு குண்டியில் அடிச்ச புழுக்கம் அப்பிடயே எனக்கு கைதந்து நீ ஒரு உலக அறிவு படைச்ச சிங்கம் அப்படி இப்படி என்று பாராட்டிச்சு?.

ஹோ என்கிற பெரிய சத்தம் என் நினைவுகளைக் கலைத்தது. இளைஞர்கள் அப்படி கத்திக்கொண்டே மிகவேகமாக போனார்கள் எனக்கு மெரினா கடற்கரைக்கு போகிறோம் என்பது மகிழ்ச்சியாகத் தான் இருந்தது. வழியெல்லாம் போற வர்கள் வாறவர்கள் எல்லாரும் புத்தாண்டு வாழ்த்துக்கள் சொல்லியபடியே போய்க்கொண்டிருந்தார்கள்.

ஆனையிறவிலிருந்து 98 99 கனில் டிசம்பர் 31 இரவு பன்னிரண்டு அடிக்க ஆட்டிலெறிகள் தமிழர் பிரதேசங்களை நோக்கி வீசப்படும். புத்தாண்டு பிறக்கும் போதே யுத்தத்தின் கறைகளோடு பிறக்கும்.

எனக்கு இது ஒரு புதிய அனுபவம் தான் இரவு பன்னிரண்டு மணிக்கு வெடிகொழுத்தி ஹோ..... ஹாப்பி நியூ இயர் அப்படி என்று கத்துகிற வாய்ப்பு எனக்கு இதுவரை கிடைக்கவேயில்லை.

அநேகமாக யுத்த காலங்களில் இரண்டு தரப்படும் புத்தாண்டு பிறக்கும் போது துவக்கு களை வெடித்தோ அல்லது ஆட்டிலெறிகளை வீசியோ கொண்டாடுவார்கள்.

எனக்கு நன்றாக ஞாபமிருக்கிறது ஆனையிறவிலிருந்து 98 99 கனில் டிசம்பர் 31 இரவு பன்னிரண்டு அடிக்க ஆட்டிலெறிகள் தமிழர் பிரதேசங்களை நோக்கி வீசப்படும். புத்தாண்டு பிறக்கும் போதே யுத்தத்தின் கறை களோடு பிறக்கும்.

அது தவிரவும் மிக முக்கியமானது என்ன வென்றால் அங்கே மதரீதியாக இது புத்தாண்டல்ல எனவே இதை அங்கே இருக்கிற கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள். அவர்களது பக்கத்து வீடுகளாக இருக்கும் சைவக்காரர்களிற்கு கேக் கொடுத்திருப் பார்கள் அவ்வளவுதான்.

சித்திரை மாதம் தமிழர்களுக்கு ஏன் புது வருசம் தமிழர்களிற்கு தை முதல் தேதி எது தைப்பொங்கல் பண்டிகைதானே அதை யெல்லோ தமிழ் வருசப்பிறப்பு என்று கொண்டாட வேணும்

ஆனால் இங்கே சகலரும் இந்த புத்தாண்டை வரவேற்கிறார்கள் வீட்டின் முன்பாக கோலம் போட்டு Happy New year என்று எழுதுகிறார்கள்.

உலகமயமாதலின் ஒழுங்கிற்குள் நாங்கள் நுழைந்து கொண்டிருப்பதை இது காட்டு கிறதா? அல்லது எங்கள் மத ஒற்றுமையை இது காட்டுகிறதா. அந்நிய முதலீடுகள் பெருகியிருக்கும் சூழலில் தாங்கள் வேலைசெய்கிற பல்தேசிய கம்பனிகளின் முதலாளிகளால் கொண்டாடப்படுகிறதால் இதை நாங்களும் கொண்டாட ஆரம்பித்து விட்டோமா? முதலாளிகளைத் திருப்தி படுத்து வதற்காக அல்லது நாங்களும் இந்த கலண்டரை தானே பயன்படுத்துகிறோம் அதனால் பொதுவாக இதனைக் கொண்டாடுகிறோமா? என்கிற கேள்விகள் எழுகின்றன.

அலைகள் தெறித்துக் கொண்டிருந்த மெரினாவில் கூட்டம் குறைந்த ஒரு ஓரத்தில் திருவிழாவை வேடிக்கை பார்க்கும் ஒரு மன நிலையோடு நின்று கொண்டிருந்தேன். முகம் தெரியாதவர்கள் வாழ்த்துக்களோடு கைகுலுக்க ஏற்றுக்கொண்டேன பதிலுக்கு வாழ்த்தினேன். ஆட்டம் பாட்டு வெடி என்று அமீர்கள் களங்களுக்குள் முழுகிப்போனது அலைகளின் சத்தம்.

வெறித்த படிகொஞ்ச நேரம் தின்றோம். போள் வேலைசெய்யவில்லை அத்தனை பிசி எல்லா சேவைகளும் பயங்கர பிசி. அகிலன் தண்ணி அடிப்பீங்களா? என்று சோமி கேட்க.....

மறுபடியும் கட்டுரையின் தொடக்கத்துக்கு போனால் நான் இந்தக்க கட்டுரையை எழுதத் தொடங்குகையில் நேரம் 5.30 நண்பர்கள் ரோட்டில் நின்று உற்சாகமாக வருபவர் போவவர்களை எல்லாம் வாழ்த்திக் கொண்டிருந்தார்கள்? Happy New year என்று சொல்லி

சட்டனில் ஒரு தமிழ்க் களஞ்சியம்

LAKSHANS தமிழ்க் கடை

உங்களுக்குத் தேவையான சகல இலங்கை, இந்திய மரக்கறிகள், மளிகைப் பொருட்கள், சஞ்சிகைகள், உடன் இறைச்சி, மீன், Video CD, Audio CD, யாவற்றையும் ஒரே இடத்தில் பெற்றுக் கொள்ள.

அனைத்து தமிழ் உள்நாட்டுக்கும் உள்நாட்டு வர்த்தகம்

Opening Time: 9.00 am to 10.00 pm, all days.

Tel/Fax: 020 8644 5432

37 Stonecot Hill (along A24) Sutton, Surrey. SM3 9HH

அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம் நிறைந்த
தைப்பொங்கல் வாழ்த்துக்கள்

சுவையான உணவு! நிறைவான மனது!!

இந்திய இலங்கை மீயூட் சீன உணவு வகைகள்

200 பேர்வரை அமர்வதற்கேற்ற இடவசதி

பிறந்த நாள் மீயூட் இதர கொண்டாட்டங்களுக்கு ஏற்ற சகல வசதிகளும் செஃப்து தரப்பும்

குடும்பத்தினரோடு அமர்ந்து உண்பதற்கேற்ற இதமான கூடம்

அதில இந்திய புது பெற்ற சமயங்களை நிபுணர்களின் உயர்ந்த சேவை



A tasteful promise

Classical Indian & Chinese Restaurant

Incomparable setting and superb food

We serve Tandoori, South & North Indian,
and Indo-Chinese and Sri Lankan dishes.

Mouth watering dishes uniting to satisfy your taste buds.

For the complete dining experience dine at 'Sathiyams'.

Open: Tuesday to Sunday 10.00 am till late.
Mondays, Open only for bookings over 100.
Open on bank Holidays

Seats 200 Ground Floor + 50 Basement

Booking for Functions Welcome

Call: 020 8552 0777

379 - 381 High Street North, Manor Park, London. E12 6PG

எழும்படி வெண்பாவாய்

சிறி

ஒரு பேப்பருக்காக

மார்கழி மாதம் ஊரில் திருவெம்பாவை காலம் தொடங்கினாலே பதினம் வயதுகளில் இருந்த எங்களிற்கு பக்தி பாதி பம்பல் பாதி கலந்த கொண்டாட்டம்.

மயிர்க்கால்கள் குத்திட்டு நிக்கும் மெல்லிய மார்கழி மாதத்து குளிர். இப்ப ஜரோப்பா குளி ரோடை ஒப்பிடக்கை அதெல்லாம் ஒரு குளிரா என்று தோன்றுது.

அதிகாலை நாலுமணிக்கு எழும்பி சில் லென்ற கிணத்து நீரை அள்ளி நடுங்கியபடி தலையில் ஊற்றிக்கொண்டு முன் ஜாக்கிர தையாக ஒரு காற்சட்டையை உள்ளே போட்டு மேலை அப்பாவின் பட்டுச் சால்வையை வேட்டியூக்கி கட்டிக் கொண்டு என்னிடம் இருந்த மிருதங்கத்தையும் தூக்கிக்கொண்டு கோயிலடிக்கு ஓடுவேன்.

என்னை சங்கீதம் படிக்க அனுப்பி ஊர்காரரின்ரை வெறுப்பை வீட்டுகாரர் சம்பாதிக்க மாட்டினம் எண்டது எனக்கே தெரியும்

மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம். அதையும் சொல்லிப்போட்டு பிறகு அங்காலை போறன்.

முந்தி இந்த இந்த வாத்திய கருவிகள் இல்லாட்டி சங்கீதம் வாய்ப்பாட்டு (கணக்கு வாய்பாடு அல்ல) பழகுகின்ற ஆண்கள் வேட்டி கட்டி கழுத்திலை தொப்புளை தொடுகிற அளவுக்கு ஒரு பதக்கங்கங்கிலி இல்லாட்டி உருத்திராட்சை கொட்டை வைத்த ஒரு சங்கிலி போடுறதென்தது ஒரு விதிக்கபாத சம்பிரதாயம் இல்லாட்டி எழுதப்படாத சட்டம் எண்டும் சொல்லலாம்.

அப்படித்தான் எனக்கும் ஒரு சங்கிலி போட வேணுமென்த ஆசை. அதாலை சங்கீதம் படிக்கப் போறன் எண்டு கேக்க முடியாது ஏனெண்டால் எனக்கே தெரியும் என்னை சங்கீதம் படிக்க அனுப்பி ஊர்காரரின்ரை வெறுப்பை வீட்டுகாரர் சம்பாதிக்க மாட்டினம்.

அதாலை மிருதங்கம் பழகப் போனால் அதை சாட்டா வைத்து வீட்டிலை ஒரு உருத்திராட்சை கொட்டை வைச்ச சங்கிலி வாங்கலாம் எண்டு ஒரு திட்டத்தை போட்டு நானும் மிருதங்க வகுப்புக்கு போகத் தொடங்கினாப் பிறகு அப்பாட்டை மெல்லமாய் சங்கிலி விசயத்தை சொன்னன்.

அதுக்கு அப்பா என்னட்டை

'டேய் மிருதங்கம் பழகறதுக்கு முதல்லை மிருதங்கம்தான் தேவை அதை வாங்கித்தாரன்

நீ நல்லாப் பழகி அரங்கேற்றம் செய்யிற அண்டைக்கு நானே உனக்கு உருத்திராட்சை கொட்டை வைச்ச சங்கிலியை மேடையிலை வைச்ச போடுறன்'

எண்டு போட்டார். பிறகென்ன நான் மிருதங்கம் பழகி அரங்கிலை ஏறி இதெல்லாம் நடக்கிற கூத்தா அதாலை மிருதங்கம் வாங்கித் தந்த கொஞ்ச நாளிலையே மிருதங்கம் பழகப் போறதை விட்டிட்டன். ஆனால் அந்த மிருதங்கத்தை தான் திருவெம்பா காலங்களிலை நான் கொண்டு போறனான். அதாலை அந்த பஜனைக் கோஸ்டிக்கு நான் தான் மிருதங்க வித்துவான்

பஜனைப் பாட்டு ராகத்துக்கு ஏற்ற மாதிரியெல்லாம் நான் தாளம் வாசிக்கமாட்டன். பஜனை பாடுறவை நான் அடிக்கிற தாளத்துக்கு ஏற்றமாதிரி பாடவேண்டியதுதான்.

சரி இனி விசயத்துக்கு வாரன். கோயி லடியிலை என்னைப்போலவே நண்பர்கள் சங்கு. சேமக்கலம். சிஞ்சா (தாளம்) உடுக்கு. பெற்றோல்மைக்ஸ் எண்டு ஆளாளுக்கு ஒரு பொருளோடை தயாராய் நிப்பினம்.

பஜனை பாடப்போகிற எங்களுக்கு பாவங்கள் பக்தியிலை குளிடுக்கை பாடுறாங்கள் எண்டு ஊரிலை ஒவ்வொருநாளும் ஒவ்வொரு வீட்டுக் காரர் பால் தேத்தண்ணியோ இல்லாட்டி பால் கோப்பியோ தாறது வழமை.

கொஞ்சம் வசதியான வீடு என்றால் ஹோட்டிஸ்கம் பிஸ்கற்றும் கூட கிடைக்கும். ஆனால் திருவெண்பா தொடங்கு முன்னரே தாங்கள் எந்த நாள் என்ன குடிக்க தருவினம் எண்டதை எங்களுக்கு சொல்லி ஒழுங்கு பண்ணியிருப்பினம். நாங்களும் அதை ஒரு கொப்பியிலை குறிச்சு வைச்சிருப்பம்.

மிருதங்கம் வைச்சிருந்தனான் எண்டதும் நான் ஏதோ பெரிய மிருதங்க வித்துவான் எண்டு கண்டபடி கற்பனை பண்ண வேண்டாம். அதையும் சொல்லிப்போட்டு பிறகு அங்காலை போறன்.

அதாலை நாங்கள் கோயிலடியிலை பஜனை தொடங்க முதலே அண்டைக்கு யாரின்ரை வீட்டிலை என்ன குடிக்கப்போறம் எண்டு ஒரு தடவை குறிச்சு வைச்சிருந்த கொப்பியிலை சரி பார்ப்பம்.

"டேய் இண்டைக்கு சந்தி வாத்தியார் வீட்டிலை கோப்பியும் விசக்கோத்துமாம்"

எண்டுவான் ஒருத்தன்'

"அட போடா அந்த வாத்தி போன வருசம்"

பள்ளிக்கூடத்திலை தாற விசக்கோத்தை தந்து ஏமாத்திப் போட்டுது. இந்த முறை கிறீம் விசக்கோத்து வாங்கித் தராட்டி நான் அவற்றை வீட்டு வாசலலை பாட மாட்டன்' என்பான் இன்னொருத்தன்.

அது மட்டுமில்லை எங்களோடை படிக்கிற இல்லாட்டி தெரிஞ்ச பெட்டையளின்ரை வீட்டிலை அண்டைக்கு தேத்தண்ணி தாற நாளெண்டால் பிறகென்ன அதைவிட்ட சந்தோசம் வேறையொண்டும் இல்லை.

ஏனெண்டால் அதுவரை காலமும் சைக் கிளில் போக வரேக்கை வேலிக்கு மேலா லையும் மதிலுக்கு மேலாலையும் எட்டியெட்டி பாத்துக்கொண்டு திரிஞ்ச எங்களிற்கு அண்டைக்குத்தான் அவையளின்ரை வீட்டுக் குள்ளை போகிற சந்தர்ப்பம் கிடைக்கும்.

'சனியள் நீங்களோ காத்தாலை எங்கடை படலைக்குள்ளை சங்கு ஊதினது எண்டு செல்லக் கோபத்தோடை கேப்பினம். அதுக்கு நாங்களும் 'எங்களுக்கு வேறே வேலை இல்லையோ உன்ரை கொப்பர் குறட்டை விட்டிருப்பார் அது உனக்கு சங்குச்சத்தம்மாதிரி கேட்டிருக்கும்.'

அதேநேரம் திருவெம்பா காலங்களிலை அனேகமான வீட்டுக்காரர் தங்கடை நாய்களை எல்லாம் பிடிச்சு கட்டி வைச்சிடுவினம். இல்லாட்டி எங்கடை பாட்டைக் கேட்டு நாய்களுக்கு பக்தி முத்தி எங்களை கலைக்க வெளிக்கிட்டிடும்.

இப்பிடி கல கலப்பா ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெருஞ் சோதியை யாம் பாடக் கேட்டேயும் வான்தடங்கண் மாதே வளருதியோ வன் செவியோ நின் செவிதான்?..எண்டு முதல் பாட்டோடை கோயிலடியிலை இருந்து தொடங்குவம்.

முன்னாலை ஒருத்தர் பெற்றோல் மைக்ஸ் விளக்கை தோளில் வைத்து பிடித்தபடி போக அந்த வெளிச்சத்தில் இன்னொருத்தர் திருவெம்பா புத்தகத்தை பாத்து ஒவ்வொரு புத்தியாய் சொல்லிநிறுத்தபின்னாலைபோகிற மற்றறைவை திருப்பி சொல்லிக்கொண்டு எங்கள் பயணம் ஆரம்பமாகும்.

சில நேரங்களிலை பெற்றோல் மைக்ஸ் வெளிச்சத்தை பார்த்து பறந்து வருகிற மார்கழி மாதத்து ஈசல் கூட்டம் வெண்பா படிக்கிற எங்கடை வாய்க்குள்ளையும் புகுந்திடும் அதனாலை காறித்துப்பியபடி கடவுள் பாடலை பாடிக்கொண்டு போக வேண்டியிருக்கும்.

ஏலோரம்பாவாய் இப்பிடி வெண்பாவின்ரை எட்டுபாடல் வரிகள் . முடிஞ்சதும் எல்லாரின்ரை

கையிலை இருக்கிற வாத்தியமும் பெரிய சத்தம் எழுப்பும். இடைக்கிடை சினிமாப் பாட்டும் பாடுவம்.

எங்களோடை படிக்கிற பெட்டையளின்ரை வீட்டு வாசல் வந்தால் வெண்பாவின்ரை ஏலோரம்பாவாய் முடியாமலே எழும்படி பெண்பாவாய் எண்டு கத்திப் போட்டு நாங்கள் கையிலை இருக்கிறது எல்லாத்தையும் அடிச்ச சத்தம் போட்டு படலைக்குள்ளை சங்கை வைச்ச ஊதிப்போட்டு போவம்.

ஏனெண்டால் ஊரையே எழுப்பிபிறகு தானே நாங்கள் பஜனை பாடுறது அதாலை யாரும் எங்களை பேசமாட்டினம் எண்டிற துணிவுதான்.

பிறகு காலையிலை எங்கையாவது போகக் குள்ளை பெட்டையள் எங்களிட்டை 'சனியள் நீங்களோ காத்தாலை எங்கடை படலைக் குள்ளை சங்கு ஊதினது எண்டு செல்லக் கோபத்தோடை கேப்பினம். அதுக்கு நாங்களும்

'எங்களுக்கு வேறே வேலை இல்லையோ உன்ரை கொப்பர் குறட்டை விட்டிருப்பார் அது உனக்கு சங்குச்சத்தம்மாதிரி கேட்டிருக்கும்.'

இப்படியான சீண்டல்கள். திருவெம்பா கடைசிநாளன்று ஒரு ரக்கறிலை பிள்ளையாரை வைச்சு சோடிச்சு லைற் எல்லாம் பூட்டி மேளதாளத்தோடை சாமி ஊரை வலம் கொண்டு வருவம்.

எங்களை நம்பி சாமியை தாறத்துக்கு பெரியாக்களுக்கு பயம். அதாலை அந்த கடைசிநாள் ஊர்வலத்தை பெரியாக்கள் தான் செய்வினம் நாங்கள் பின்னாலை பாடிக்கொண்டு போக வேண்டியதுதான்.

அப்படி திருவெம்பாவை அதிகாலையில என்னுடன் கூத்தும் சும்மானமுமாய் கூடிக் கும்மியடித்த எத்தனையோ என் வயது நண்பர்கள் இன்று உயிருடன் இல்லை. எண்ணிப் பார்க்கிறேன் கொடிய யுத்தத்தில் கோரமாய் மாண்டும் விடுதலையை நேசித்து வீரமரணம் அடைந்தும் காரணமேயின்றி காணாமல் போனவர்கள் என்று சுமார் பதினைந்து பேருக்கு மேல்.

ஊரை எழுப்புவதற்காய் அன்று என்னுடன் தெருத்தெருவாய் திருவெம்பா பாடியவர்கள் இன்று எந்த வெண்பாபாடினாலும் எழுப்ப முடியாதவர்களாய்... ஆனாலும் திருவெண் பாவை காலம் வரும்போதெல்லாம். அவர்கள் நினைவுகளுடன் ...

ஹா ஹா ஹா...

தந்தை : நான் உன்னை அடிச்சால் உன்ரை கோபத்தை நீ எப்படி கண்டீரோல் பண்ணுவாய்?

மகன் : நீத் ப்ரஷினால் டாய்லெட் சுத்தம் செய்வேன்.

தந்தை : அதனால் எப்படி கோபம் கட்டுப்படும்!!!

மகன் : அந்த ப்ரஷ் உங்க ப்ரஷ் ஆச்சே.

STS MINI CABS


அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உள்துறைத்து தைப்பொருக்கல் வழித்துக்கள்

- * Heathrow
- * Luton
- * Gatwick
- * City
- * Stansted
- * Other Distant Destinations

PCO Licensed Operator
All cars are fully insured with experienced drivers.
Also Light Removals & Courier
24 Hour Service.

Tel: **020 8544 9727,**
020 8540 2884
Mobile (Text): **07894 533 966**

Available, 6 and 7 Seater-Vans.



வாழ்க்கைத் துணை

இலவச திருமண விளம்பர சேவை

இது புலம்பெயர் தமிழர்களுக்காக **குரு பெயர்** நடாத்தும் இலவச சேவை. இப்பகுதியில் விளம்பரம் செய்ய விரும்புவோர் உங்கள் விபரங்களை தொலைநகல் அல்லது மின்னஞ்சல் மூலம் எமக்கு அனுப்பிவைப்பீர்கள். வெளியிட்டுள்ள விளம்பரங்களின் விபரங்களை அறிய விரும்புவோர் எம்முடன் தொடர்பு கொள்ளவும்.

பிரித்தானியா: கனடா: பிரான்ஸ்:
Tel: 020 7043 4315 Tel: 416-297-4999 Tel: 01 7289 8165
Fax: 020 7043 4312 Fax: 416-335-6009
குவீஸ்:
email: info@orupaper.com Tel: 043 5000 277



மணமகள் தேவை

1. Lecturer in a University in Sri Lanka, worked in the U.K for a 2 year-period, 32 years, 5' 5", seeking a bride, at least A/L, from abroad or Sri Lanka. Ref: 1167
2. Engineer 29 years, 5' 10", in Australia since childhood, presently well employed and working in USA, looking for a suitable bride. Ref: 1166
3. In the U.K since 2,000, qualified accountant form University of Wales, 36 years, 5' 10" looking for a suitable bride. Ref: 1165
4. In the U.K since 1990, now 'leave to remain' status, 38 years 5' 7", London Transport employee, since 1995, looking for suitable bride. Ref: 1163
5. பிரான்சில் வசிக்கும் 34 வயது 5'8", A/L படித்த மணமகனுக்கு வதிவிட முள்ள மணப்பெண் தேவை. Ref: 1164
6. கொழும்பில் பிறந்து கற்றனில் வளர்ந்த 43 வயது, 5' உயரமுள்ள. நிரந்தர வதிவுமையுள்ள மணமகனிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1162
7. லண்டனில் 11 வருடங்களாக வசிக்கும் A/L படித்த 43 வயது, 5'5" உயரமுள்ள மணமகனிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1161
8. Professional groom, 30 years, 5' 8", on 5- year work visa, looking for a bride, a professional, or an undergraduate; sponsorship available, if needed. Ref: 1160.
9. லண்டனில் 11 வருடங்களாக தொழில் புரியும் மணமகன் 30 வயது 5' 7" நிரந்தர வதிவிடமையுள்ள மணமகளை தேடுகின்றார். Ref: 1159.
10. Professional, U.K qualified, 29 years, 5' 11", looking for a suitable bride in the U.K. Ref: 1158.
11. லண்டனில் வதிவுமையுடன் தொழில் புரியும் A/L படித்த 43 வயது, 5' 2", மணமகனிற்கு தகுந்த மணமகளை

தேடுகின்றனர். Ref: 1157.

12. கைதடியில் வலுவில்லாதோர் பாடசாலையில் படித்த, வாய்பேச முடியாத, 39 வயது, 5'2" 11 வருடங்களாக ஜேர்மனியில் வசிக்கும் மணமகனிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1156.
13. Engineer from UK Uni., 27 years, 5'6", on temp.visa, seeking a suitable bride. Ref: 1155
14. கொழும்பில் வசிக்கும், 27 வயது, 5'5", படித்த மணமகனுக்கு, கனடாவில் பிரஜாவுரிமையுள்ள தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1153
15. இந்தியாவில் கண்ணியில் நன்றாக தேர்ச்சி பெற்று தொழில் புரியும், 37 வயது, 5'6", மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றார். Ref: 1152
16. பிரான்ஸில் 2 வருடங்களாக வசிக்கும், 4 6 வயது, 5'6", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1151
17. A graduate from India, working over there, as the team leader in a private enterprise, 29 years, 5' 7", looking for a bride, a permanent resident, in Europe. Ref: 1150
18. UK citizen, living in Canada, well educated and with long service achievements in high positions, 46 years, 5' 11" tall, a divorcee, looking for a suitable bride. Ref: 1149
19. பிரான்ஸில் வசிக்கும், 31 வயது, 5'11", மணமகனுக்கு, நிரந்தர வதிவிட வரிமையுள்ள மணமகளை தேடுகின்றனர். Ref: 1148
20. An Accountant in Germany since childhood, in the UK since 2004, 28 years, 5'8", looking for a suitable bride. Ref: 1147
21. Msc quillified accountant on working visa, 29 years 5'7", a divorce, looking for a professional bride Ref: 1146
22. மட்டக்களப்பை சேர்ந்தவரும், 3 வருடங்களாக பிரான்ஸில் வசிக்கும், 28 வயது, 5'3", மணமகனுக்கு, பிரஜா வரிமையுள்ள மணமகளை தேடுகின்றனர். Ref: 1145
23. In UK since 2000, on student visa, UK graduate, 29 years, 5'10", looking for a suitable bride with PR Ref: 1142
24. In UK since 1998, 35 years, 6'2", O/L educated, in business, looking for a suitable bride. Ref: 1141
25. Network Engineer, 7yrs. in the U.K, 29 years, 5'11", seeks a suitable bride. Ref: 998
26. IT பட்டதாரி, 30 வயது, 5'11", Student visa இல் உள்ள மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1140
27. லண்டனில் 6 வருடங்களாக வசிக்கும், A/L படித்த, 37 வயது, 5'11", மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1139
28. அவுஸ்திரேலியா பிரஜாவுரிமையுள்ள, computer engineer, 27 years, 5'8", மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1137
29. கனடா பிரஜாவுரிமை, 28 வயது, 5'6",

30. பிரான்ஸில் வசிக்கும், 29 வயது, 5'11", M. Sc பட்டதாரி மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1135
31. In the UK since 1998, an honers Graduate, 35 years, 5'6", seeking a bride with a permanent residence from EU, Aus. or Canada. Ref: 1130
32. இந்தியாவில் வசிக்கும், 27 வயது, 5'5", Electronic Technician, மணமகனுக்கு தகுந்த மணமகளை EU, Canadaவில் தேடுகின்றனர். Ref: 1127
33. ஜேர்மியாவில் படித்த Doctorம், தற்சமயம் UKல் student visaவில் இருக்கும், 32 வயது, 5'5", மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1125
34. குவீஸில் 10 வருடமாக வசிக்கும், 36 வயது, 5'6", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1124
35. Professional 29 years, '6 ' tall, in the U.K since childhood, seeking a suitable bride. Ref: 1117
36. Professionally qualified bride living in Colombo, 27 years, 4' 3" looking for a suitable groom, a UK/USA citizen. Ref: 1604
37. Accounting professional, working in USA, 30 years, 5' 3", looking for a professionally qualified groom. Ref: 1603
38. Medical Doctor, born in New Zealand, working over there, 26 years, 5' 4", looking for a suitable university educated groom, with a deep concern for the plight of humanity. Ref: 1602
39. French citizen, a professional, 28 years, 5'7", looking for a professional groom, preferably, a French. Ref: 1601
40. யாழ்ப்பாண பல்கலைப் பட்டதாரி 30 வயது, 5'3". யாழ்ப்பாணத்தில் தொழில்புரியும் மணப்பெண்ணிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1600
41. யாழ்ப்பாணத்தில் விஞ்ஞான ஆசிரியையாக வேலை செய்யும் 36 வயது, 5'3" மணமகனிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1499.
42. Brother looking for sister 32 years 5' 3", working in Colombo, a suitable groom. Ref: 1498.
43. யாழ்ப்பாணத்தில் தொழில் புரியும் பட்டதாரி, 35 வயது, 5'6" மணப்பெண்ணிற்கு படித்த வதிவிடமையுள்ள உரிய வரனை கனடா, EU நாடுகளில் தேடுகின்றனர். Ref: 1497.
44. கொழும்பில் வேலை புரியும் 31 வயது, 5' மணமகனிற்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1496.
45. Civil Engineer, grew up in Germany, presently working in the UK, 28 years, 5'4", looking for a suitable groom. Ref: 1495
46. Netherland citizen, and undergraduate, 23 years, 5'5", looking for a suitable groom. Ref: 1494
47. நேர்வையில் சங்கீத பட்டதாரி, 34 வயது, 5'3", மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1493
48. இலங்கையில் வசிக்கும், 38 வயது, 5'1", A/L படித்த, மணமகனுக்கு தகுந்த மணமகளை கனடாவிலுள்ள பெற்றோர் தேடுகின்றனர். Ref: 1492
49. கொழும்பில் வேலை புரியும், O/L படித்த, 23 வயது, 5'5", மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1491
50. கொழும்பில் பட்டதாரி ஆசிரியை, 38 வயது, 5'4", மணமகனுக்கு தகுந்த

51. கொழும்பில் வேலை புரியும், 32 வயது, 5'2", மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1489
52. A graduate from Jaffna-Uni., doing Special there, 27 Years, 5' 4", looking for a suitable groom. Ref: 1488
53. யாழ்ப்பாணப் பட்டதாரி, 26 வயது, 5'2", மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1487
54. A graduate from Sri Jeyewar' pura-Uni., working as an assistant accountant in Colombo, 26 years, 5' 4", looking for a suitable groom in EU or Australia. Ref: 1486
55. இந்தியாவில் வசிக்கும் பட்டதாரி, 22 வயது, 5' உயரம், மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டன், கனடாவில் தேடுகின்றனர். Ref: 1484
56. UK born, 25 years, 5'5", a grauate in accountancy, looking for a professional groom. Ref: 1483
57. லண்டன் வதிவிட வரிமையுள்ள, பட்டதாரி, 29 வயது, 5'3", மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1482
58. In the UK since 1985, A British citizen, 25 years, 5'2" a grauate and well employed looking for a suitable groom. Ref: 1479
59. கொழும்பில் வசிக்கும், விவாகரத்துப் பெற்ற 32 வயது, 5'2", மணமகனுக்கு தகுந்த மணமகளை EU/Canadaவில் தேடுகின்றனர். Ref: 1478
60. Qualified Doctor, working in Colombo, 28 years, 5'5", looking for a professional with PR in the UK. Ref: 1477
61. Ref: 1477
62. கொழும்பில் வேலை செய்யும், 38 வயது, 5'1", மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1476
63. யாழ்ப்பாணத்தில் வசிக்கும் கல்வியறிவு கல்லூரி ஆசிரியை, 23 வயது, 5'2", மணமகனுக்கு தகுந்த மணமகளை லண்டனில் தேடுகின்றனர். Ref: 1475
64. கொழும்பில் வசிக்கும், O/L படித்த, 29 வயது, 5'2", மணமகனுக்கு தகுந்த கொழும்பில் வேலை பார்க்கும் மணமகளை தேடுகின்றனர். Ref: 1474
65. வவுனியாவில் அதிபராக கடமை யாற்றும், 43 வயது 5'5", மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1473
66. Born in Britain, a Graduate, 26 years, 5'4", seeking a suitable groom, from EU or USA. Ref: 1472
67. Born in Britain, Professional Graduate, 33 years, 5'4", seeking a suitable groom, from EU or USA. Ref: 1471
68. சென்னையில் வசிக்கும் பட்டதாரி, 28 வயது, 5'1", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1469
69. யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகராக இருக்கும், 34 வயது 4'8", பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1468
70. யாழ்ப்பாணத்தில் அரசாங்க உத்தியோகராக இருக்கும், 37 வயது 4'5", பட்டதாரி மணமகனுக்கு தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1467
71. German citizen, 30 years, 5'3", educated & well employed, a divorcee looking for a suitable groom. Ref: 1465
72. தாயகத்தில் பட்டதாரியாக வேலை செய்யும், 29 வயது, 5'3", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1464
73. கொழும்பில் கணக்காளராக புணி புரியும், 26 வயது, 5'5", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1463

74. கொழும்பில் வசிக்கும், 24 வயது, 5'5", படித்த மணமகனுக்கு, தகுந்த மணமகளை ஐரோப்பிய நாடுகளில் தேடுகின்றனர். Ref: 1462
75. மலேசியாவைச் சேர்ந்தவரும், 40 வயது, 5'5", படித்த, கணவனை இழந்த மணமகனுக்கு, தகுந்த மணமகளை கனடா, ஐரோப்பிய நாடுகளில் தேடுகின்றனர். Ref: 1461
76. கொழும்பில் வங்கியில் முகாமையாளராக வேலை செய்யும், 41 வயது, 5'1", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1460
77. பிரான்ஸ் பிரஜாவுரிமை, 33 வயது, 5'4", படித்த மணமகனுக்கு, தகுந்த மணமகளை பிரான்ஸில் தேடுகின்றனர். Ref: 1458
78. கொழும்பில் வசிக்கும், 47 வயது, 5'6", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1456
79. Educated bride, working in Colombo, 24 years, 5'2", seeks a suitable groom in the U.K. Ref: 1453
80. கொழும்பில் வேலை செய்யும், பட்டதாரி மணமகன், 32 வயது, 4'10", தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1452
81. Professional bride, 34 years, 5'8", a U.K citizen, looking for a suitable groom. Ref: 1451
82. Working in Colombo, 36 years, 5'1", A/L qualified, seeks a suitable groom in the E.U or Canada . Ref: 1450
83. In the U.K, on ' student visa, doing Ph.D, 34 years, 5'1", looking for a qualified groom in Europe with PR Ref: 1449
84. லண்டனில் வசிக்கும், விவாகரத்துப் பெற்ற, 34 வயது, 5'6", மணமகனுக்கு, தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1448
85. Teacher in Jaffna, 34 years, 5'2", looking for a suitable groom. Ref: 1447
86. கனடாவில் வசிக்கும், 30 வயது, 5'2", விவாகரத்துப் பெற்ற மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1446
87. கனடா பிரஜாவுரிமையுள்ள, 46 வயது, 5'5", Hotel Management படித்த மணமகனுக்கு, தகுந்த மணமகளை தேடுகின்றனர். Ref: 1445
88. Govt. servant in Jaffna, 29 years, 5'3", a graduate, seeks a groom in Sri Lanka or abroad. Ref: 1444
89. Jaffna born, in the U.K on student visa, 35 years, 5'4", A/L qualified seeks a suitable groom. Ref: 1443
90. மட்டக்களப்பில் பிறந்து A/L படித்து ஆசிரியையாக கடமை புரியும் 26 வயது 5'1" தகுந்த மணமகளை வெளிநாடுகளில் தேடுகின்றனர். Ref: 1442
91. Professional 27 years, 5'5", Ten years in the UK, looking for a Professional groom. Ref: 1437
92. இந்தியாவில் Doctor ஆக பணிபுரியும், 38 வயது, 5'3", மணமகனுக்கு தகுந்த மணமகளை India/ Sri Lankaவில் தேடுகின்றார். Ref: 1430
93. Professional bride, a Canadian citizen 31 years, 5'3", with traditional values seeking a suitable groom Ref: 1427
94. இந்திய மருத்துவ கல்லூரியில் பட்டம் பெற்ற 29 வயது, 5'8", கொழும்பில் வசிக்கும், மணமகனுக்கு தகுந்த மணமகளை தேடுகின்றார். Ref: 1426
95. Professional bride, born in France, 24 years, 5'4", seeking a suitable groom. Ref: 1425
96. டென்மார்க்கில் வசிக்கும், 24 வயது, 5'5", இறுதியாண்டு பல்கலைக் கழக மணமகனுக்கு தகுந்த மணமகளை ஐரோப்பாவில்/ இலங்கையில் தேடுகின்றார். Ref: 1424

கவிதை

கூடல்

கண்ணாடிக் கதவுகள் திறந்து
கவளம் வைக்கிறேன்
ஓரக்கண்ணால் பார்ப்பவைகளின்
கண்களில் மின்னுகிறது-கண்ணி பயம்

ஏக்கத்தோடு பறந்து
தூரப் போய்விடுகின்றன..
இருக்கலாம்-நஞ்சு குறித்த சந்தேகங்களும்

கதவுகளை சாத்துகிறேன் இறுக்கமாய்,
அறைக்குள் வந்துவிடக் கூடும்
காக்கங்கள் என..

பரஸ்பர நம்பிக்கையின்றிப் பழகுகிறோம்
நானும்
காக்கைகளும்.

- அன்பாதவன்

அருகுகள்

உச்சியில்..
ஓர் தளிர்லை
கொப்புக்குள் நம்பிக்கை
தாங்கிக் கொள்கிறது..!

எட்டத்தில் ஓர் சருகிலை
கொப்புக்குள் போராட்டம்
சருகே உதிர்ந்து விடுகிறது..!
சருகுக்குள் என்ன
கோவமா? விரக்தியா...?!!
இல்லை இல்லை
சாதித்த திருப்தி...
தளிர் தாங்கும் கொப்போடு
மரத்துக்கு உயிர் தந்து
நானே உரமாயும்
வீழ்ந்த போதும் உபயோகம்..!

முதுமை ஒன்றும் வீணல்ல
வீணை..
மீட்ட மீட்ட பிறக்கும்
புதிய ராகம்
அங்கு
அது புதிய வீணை
தியாகவீணை
அரவணைப்பது எம் கடன்..!

- சமூகக் கிறுக்கன்

புவின் வய

அழகு குலையாத வண்ணங்களால்
நெய்யப்பட்ட. உடுப்பாய்த்
தொங்கியது பூ
இரவு பகலென்று காலம் நிறம் மாற
சூரியன் தனது கரம் நீட்டப்
புவின் உடை
உலர்ந்து உதிர்ந்தது
மிருக வாய் சுந்திந்த
பறவையின் உதிரும் இறுகலைப்போல
பூமியெல்லாம் இரத்தத்துளிகள்.

- சூட்டி. சேவதி

அறிவு (அறி)

முகஸ்துதிப் பவுடர்
பூசிட் பூசியே
கறுத்துப்போய்ளளது
மனித(மன)ம்

அகந்தையின்
அடம் பிடிப்புகளோடு
போராடி
தோற்றுப் போனது
எங்கள் சுயம்

மதித்தலும்
நேசித்தலும்
அனுதாபமும்
மமதை விருட்சத்துக்கு
முன் தலை
கவிழ்ந்து கிடக்கிறது

தம் பட்டங்களை
தம்பட்டமடிக்கும்
விளம்பர போதையிலும்
வியாபார மாயையிலும்
சறுக்கிக் கிடக்கிறது
மனித(மன)ம்

- இலங்கைப் பெண்

கறியுமா?

கழியாதோ ஆண்டென்று
கடிந்தேநாம் துரத்தாத
களிப்பான ஆண்டாக
கனிந்துமொ இவ்வாண்டு?

- ஜனா

செய்ய

அடிமனதின் அழுத்தத்தை அறவே அகற்றிடும்
அமிர்தாஞ்சன்
நெஞ்சு பாரத்தைக் கொஞ்சம் குறைத்திடும்
வலி நிவாரணி
பதற்றத்தையும் படபடப்பையும் போக்கிடும்
புகை போக்கி
சிந்தனைக் குதிரைகளை சீறிப் பாயச் செய்திடும்
ஸ்காட்ச் விஸ்கி
அக்னி வெயிலின் உக்கிரத்தைக் குறைத்திடும்
தர்பூசணி
சூராவணிக் காற்றில் சுழன்றிடும் வாழையைத் தாங்கும்
சலுகு மரம்
அழுபவனையும் ஆனந்தத்தில் மூழ்கடிக்கும்
அன்னை மடி
சிரிப்பு! நீயும் சிரித்துப்பார்
சிறகடித்துப் பறந்துபார்!

- ஜான் டி. பெண்டிக்ட்

அறிவு

இவன் பசுவின் பாலைக் கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்.
காகம் இவன் வடையை அடுத்தால்
காகம் வடையை திருடிற்று என்கிறான்

- கவிஞர் காசி ஆனந்தன்



**ஸ்ரீ சூர்க்காதேவி
ஜோதிடம்
தேவேந்திரன் சாஸ்திரி
அவர்கள்**

Mob: **07947 781 197**
07857 414 342

திருமணப் பெருந்தம்
சாதகம் குறித்துக்
கொடுக்கப்படும்.



Mobile inn
320, Liondon Road, West Croydon
Surrey CR0 2TJ
(opposite Best Food super Market)
(Near Withus Gold House)

23 வருட அனுபவம் நிறைந்த இந்தியாவில் இருந்து
முதன் முறை வருகை தந்துள்ள தேவேந்திரன்
சாஸ்திரி அவர்கள் துர்க்கா அருள் கொண்டு
கைரேகை மூலம் முகநாடி மூலம் துல்லியமாக
நடந்தவை, நடக்கின்றவை, நடக்கப் போகின்றவை
பற்றிய விபரங்களைக் கூறுவார். துல்லியமாக
கணித்துப் பார்க்கப்படும் விடயங்கள், கணவன்
மனைவி ஒற்றுமை, கைரேகை, திருமண யோசனை,
வாஸ்து சாஸ்திரம், தொழில், வியாபாரம், லட்சுமீகர
விடயம், சண் திருஷ்டி, கோட் வழக்குகள், வாகனப்
பொருத்தம், பிறந்த பிள்ளைகளின் ஜாதகம் கணித்துக்
கொடுக்கப்படும். தமிழ், இந்தி, ஆங்கிலம், தெலுங்கு
ஆகிய மொழிகளில் சாஸ்திரம் சொல்லப்படும்.

Devendran Sastry

23 Years expert pandit at service, past, presents and future
of your life, will be read over to you from your numerology,
face reading, palm reading & horoscope reading prediction in
Business, Education, Job, Love, Marriage, Family problem, Court
problems, Visa requirements, Sickness, Promotion, abroad,
Money, Removal all type of black magic and evil things by
performing prayers, Devi Upasana, Luxmi poja also protecting
from enemies and jealousy Protection for self, House Business,
Spoken Languages: Tamil, Hindi & English.

Call: **07947 781 197** or **07857 414 342**

Opening Hours: 9.30am to 8.30pm 7 Days a week

அறுவைப் பக்கம்

கரைய வைக்கும் காகத்தின் கதை



ச்சே! என்ன வெயில்.... கிடைக்கிற கொஞ்ச தண்ணியில் ஒரு 'காக்கா'க் குளியல் போட்டுட்டு, வேப்ப மரக்கிளையில் உட்கார்ந்து கண்ணசந்தா, கீழ குத்த வச்ச உக்கார்ந்து, ஆடு புலி ஆட்டம் விளையாடுற தண்டச்சோறுங்க ஏதோ காரசாரமாக விவாதிச்சுட்டு இருந்தாங்க. என்னன்னு ஒரு பக்கமா தலைய சாய்ச்சு கேட்டா, 'காக்கா 'கா கா'ன்னு கத்துற தால அதுக்கு காக்கான்னு பேர் வந்துச்சா? இல்லை, எல்லோரும் காக்கான்னு கூப்பிடறதால காக்கா 'கா கா'ன்னு கத்துதா?ன்னு ஒரே விவாதம் என்ன ஒரு அறிவுப்பூர்வமான கேள்வி?

நாங்களெல்லாம் ஒரே மாதிரி 'கா கா'ன்னு கத்துறோம், ஒற்றுமையா வாழுறோம். ஆனால் இந்த மனுஷங்க தான், ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு மொழியில் பேசிக் கிறாங்க. அந்த பாசுபாட்டினால, அடிச்சுக்கிறாங்க. நாங்க ஏதாவது கேட்கிறோமா?

எங்களை மாதிரி சுறுசுறுப்பான ஜீவராசி எதுவும் கிடையாதுங்க. காலங் காத்தால கரைஞ்சுக் கிட்டே எழுந்திருச்சோம்னா, சாயங்காலம் வரை நாங்க ரொம்ப பிளி.

ஜல்லிக்கட்டு பார்க்கிற 'விருமாண்டி' கமல் மாதிரி ஸ்டைலாக கரண்டு கம்பத்துல ஊஞ்சலாடிட்டு, தலைவர்கள் சிலைகள் மேல் அசிங்கம் பண்ணிட்டு சந்தோஷமா வளைய வருவோம்.

வேலைவெட்டி இல்லாத பறவைங்கதான், பார்த்துப் பார்த்து தங்கள் கூடுகளை வடிவமைச்சு கட்டுங்க. நாங்கனா, கிடைக்கிற சூச்சி, தகரங்கல வச்சு ஒரு கூடு கட்டி 'பாய்ஸ்' ஹிரோ, ஹிரோயின் போல

'கொட்டாங்குச்சி கூடு போதும் நம் காதல் வாழும்? தங்க பல்பம் தேவையில்லை தண்ணீரே போதும்'ன்னு ஜாலியா பாடுவோம்.

குயில் எங்களை மாதிரி கறுப்பு தான். ஆனால் அதோட குரல் இருக்கே, அதனால் அதுக்கு மனுஷங்க மத்தியில் நல்ல பேரு. நாங்க 'கா கா'ன்னு கரைஞ்சா கல்லடி தான் கிடைக்கும்.

ஆனா பாருங்க அழகான குரல் இருக்கிற இந்த குயிலுக்கு ஒரே இடத்துல உட்கார்ந்து முட்டைய அடைகாக்கும் அளவுக்கு பொறுமை கிடையாது. அதனால் நைஸா எங்க ஆளுங்கனோட கூட்டில் முட்டையை வச்சுட்டு போயிடும் இந்த கேடி குயில்.

எங்க ஆளுங்களும் பொறுப்பா தாலாட்டு கத்தி, அடை காப்பாங்க. நம்ம வாரிசங்க கூட பொரிச்சு வாற குயில் குஞ்சு நாராசமா 'சூ கூ'ன்னு கூவும் பாருங்க. அப்ப தான் காக்கா இனத்தை Surrogate mother ஆக்கி குயில் ஏற்கனவே கறுப்பான எங்க முகத்தில் கரி பூசனது தெரியும்.

இந்த மனுஷங்க ஒற்றுமைக்கும், உணவைப் பகிர்ந்து சாப்பிடுவதற்கும் எங்களைத்தான் உதாரணமா சொல் வாங்க. ஆனால் உண்மையில் நாங்க ஏன் உணவை சாப்பிடுறதுக்கு முன்னாடி, மற்ற காக்காவையெல்லாம் கூப்பிடுறோம்னா, இந்த மனுஷங்களை நம்பவே முடியாது. சாப்பாட்டில் விஷம் ஏதாவது கலந்து வச்சாலும் வச்சிருப்பானாங்க. அதுக்குத்தான் ஒரு கூட்டத்தைக் கூட்டி, ஒரு இளிச்ச வாய் காக்கா, சாப்பிட ஆரம்பிச்சு, அதுக்கு ஒண்ணும் கலைன்னு தெரிஞ்சுட்டு நாங்க சண்டை போட்டு சாப்பிட ஆரம்பிப்போம்.

அந்தக் காலத்துலயே இந்த மனுஷனுக்கு எங்க மேல என்ன காண்டுன்னு தெரியல, புராணத்துக் கதைகள், ராமாயணம் எல்லாத்துலயும் எங்களுக்கு 'நெகட்டிவ் ரோல்' தான் கொடுத்திருக்காங்க. நல்ல வேளை, எங்களை சனிஸ்வரனின் வாகனம்து ஏத்துக்கிட்டாலயும், நாங்களெல்லாம் அவர்களோட முன்னோர்கள்ன்னு நம்புவதாலயும், நமக்கு ப்ரேக் பாஸ்ட் பிரச்சனை இல்லை.

ஒன்னு கவனிச்சிங்களா? மனுஷங்க புறா, கோழி, கிளி எல்லாம் வளர்ப்பாங்க. ஆனால் யாரும் காக்கா வளர்க்க மாட்டாங்க. ஏன்னா, மனுஷன் இன்னொரு மனுஷனத்தான் காக்கா பிடிக்க முடியுமே தவிர 'காக்கா'வைப் பிடிக்கிறது ரொம்பக் கஷ்டம்.

ஹா! மாடி வீட்டு மாமி, வடாம் காய வைக்க வராங்க. நான் போய் அவங்களுக்கு அல்வா கொடுத்துட்டு, வடாம் சாப்பிடணும், வரட்டா!

- விக்கினேஷ் ராம்

எனக்கு விளங்கினது இதுதான்!

சில சினிமாப் பாடல்களைக் கேட்கும் போது என் மனதில் தோன்றிய எண்ணங்கள் இவை :

ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்...

அப்போ பாவம்! திக்கு வாய் போலிருக்குது! காதல் சொல்லி கலியாணம் மட்டும் போறதுக்குள்ள உன்னை இளமையே போயிட்டி போகுது.

♦ ♦ ♦

காலங்களில் அவள் வசந்தம்...

அப்போ கோலங்களிலே யாரு தேவயானியா?

♦ ♦ ♦

தாய் மனசு தங்கம்...

அப்ப ஒங்கொப்பன் மனசு பித்தளையா?

♦ ♦ ♦

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா

அப்ப :பயர் சேர்விசுக்கு கோலை (999) போட்டுட்டே முத்தத்தைக் கொடு. இல்லாட்டா கருகிப் போயிடும்

♦ ♦ ♦

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்டேன்...

மத்தவங்களுக்கெல்லாம் என்ன முக்கிலயா கேக்கும்?

♦ ♦ ♦

மரத்தை வச்சவன் தண்ணீர் ஊத்துறான்...

மத்தவங்களெல்லாம் என்ன மண்ணெண்ணை!யா ஊத்துறாங்க?

♦ ♦ ♦

தூது வருமா தூது வருமா...

முன்னாடியிருந்து ரெண்டு தொட்பம் வருமா?

ஒளியிலே தெரிவது தேவதையா?

டேய் நல்லா பாருடா தேவாங்கு மாதிரி இருக்கு

♦ ♦ ♦

என்ன சத்தம் இந்த நேரம்?

அது ஒன்னும் இல்லை. வயிறு கொஞ்சம் சரியில்லை. டொக்டரிட்டைக் காட்டணும்

♦ ♦ ♦

- பிணாத்தல் சுரேஸ்

ஆசுபத்திரிப் பகிடுகள்

அந்த மனோதத்துவ டாக்டர், மருத்துவமனையில் மூன்று மன நோயாளிகளை சோதித்துக் கொண்டிருந்தார்.

முதல் நோயாளியிடம் மூன்றும் மூன்றும் என்ன என்று கேட்டபோது அவன் '265' என்று சொன்னான்.

இரண்டாவது நோயாளி 'புதன் கிழமை' என்று பதில் சொன்னான்.

மூன்றாவது ஆளைக் கேட்டபோது அவன் '6' என்று சொன்னான்.

ஆச்சரியத்துடன் டாக்டர் அவனிடம் 'எப்படிச் சரியாகச் சொன்னாய்?' என்று கேட்க அவன் சொன்னான், 'ரொம்பச் சுலபம். 265விருந்து புதன் கிழமையைக் கழித்தால் போதும்.'

♦ ♦ ♦

அவன் டாக்டரிடம் சொன்னான், 'டாக்டர், என் மனைவிக்கு சரியாகக் காது கேட்கவில்லை என்று நினைக்கிறேன். என்ன செய்யலாம்?'

டாக்டர், 'நான் சொல்வதுபடி செய்துபார். வீட்டுக்குச் சென்றதும் முதலில் 15 அடி தூரத்தில் நின்று கொண்டு 'இன்று என்ன சமையல்?' என்று கேள். அவள் சரியாகப் பதில் சொல்லவில்லையென்றால், இன்னும் கொஞ்சம் கொஞ்சமாக பக்கத்தில் சென்று அவளுக்குச் சரியாகக் கேட்கும் வரை கேட்டுப்பார்' என்றார்.

அவன் அப்படியே மாலையில் வீட்டுக்குச் சென்று முதலில் 15 அடி தூரத்திலிருந்து 'இன்று என்ன சமையல்?' என்று மனைவியிடம் கேட்டான். பதில் வராமல் போகவே மேலும் மேலும் நெருங்கி வந்து கேட்டான். கடைசியாக அவளது முதுகுக்குப் பின்னால் வந்து நின்று, 'இன்று என்ன சமையல்?' என்று கேட்டான்.

அவன் சொன்னான், 'ஏய் கஸ்மாலம், இத்தோட நாலுதடவை சொல்லிட்டேன் 'மீன் குழம்பு'ன்னுட்டு.'

♦ ♦ ♦

அந்த ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் வேலை நிறுத்தம் துவங்கியது. வைத்தியர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்காமல் என் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்று நிர்வாகத்தினரைப் பார்த்து பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு அவர்கள் சொன்ன பதில். அவர்களது கோரிக்கைகளை வாசித்து விளங்கிக் கொள்ள முடியவில்லை. 'ஒரு மருந்துக் கடைக்காரரைக் கூட்டிவருவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். அவர்கள் வந்து கோரிக்கைகளைப் படித்துச் சொன்ன பின்னர் நடவடிக்கை எடுப்போம்.

♦ ♦ ♦

கண்பரிசோதனைக்காகச் சென்ற நோயாளிக் குடும்பம் வைத்தியருக்கும் இடையிலான உரையாடல்

டாக்டர்: சாதாரணமாக உங்களால் எவ்வளவு தூரத்திலுள்ள பொருட்களைப் பார்க்க முடிகிறது?

நோயாளி: நான் ஒவ்வொரு நாளும் காலையில் குழிய நமஸ்காரம் செய்கிறேன். குழியன் இங்கிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பாலிருப்பதாகச் சொல்கிறார்கள். எனவே என்னால் அவ்வளவு தூரம் பார்க்க முடியும்.

♦ ♦ ♦

நோயாளி: டொக்டர் என்னை ஒப்பீரேசனை இந்தக் கிழமை வைக்காமல் அடுத்த கிழமை வைப்போம்?

டாக்டர்: ஏன்?

நோயாளி: இல்லை. எனக்கு இந்த வார ராசி பலனிலை நீண்ட தூரப் பயணம் என்று போட்டிருக்கு

♦ ♦ ♦

நோயாளி: டொக்டர் இது தான் எனக்கு மதல் ஒப்பீரேசன். அதாவது சரியான பயமாக்கிட்டுக்குது

டாக்டர்: எனக்கும் இது தான் முதலாவது ஒப்பீரேசன். நான் பயந்து கொண்டா இருக்கிறேன். எல்லாம் நடக்கிற படி தான் நடக்கும். நீ ஒண்டுக்கும் பயப்படாமல் என்னை மாதிரி சந்தோசமா இரு


- நன்றி: நிலாச்சாரல்

நவீன கட்டவொம்மன்

வானம் பொழிக்கிறது பூமி விளைகிறது. உனக்கு ஏன் அனுப்ப வேண்டும் எஸ்.எம்.எஸ். என்னோடு கடைக்கு வந்தாயா? செல் வாங்கித் தந்தாயா? ஒசி சிம்கார்டு கொடுத்தாயா? பில் பணமாவது கட்டினாயா? அல்லது உன்னோடு கொஞ்சி

விளையாடும் உன் அழகான கேள்பிரண்டிசுக்கு என் நம்பரையாவது கொடுத்தாயா!! யானங் கெட்டவனே! யாரிடம் கேட்கிறாய் எஸ்.எம்.எஸ். எடு உன் செல்லை போடு அதைக் கீழே எடு ஒரு கல்லை நொறுக்கு உன் செல்லை.

- ரிசிக் குமார்



**ஷிமர்சனம்
கண்ணா**

அறிமுக நாயகன் ராஜா, ஷீலா, பிரகாஷ்ராஜ், சீதா, லிவிங்ஸ்டன், சோனா நாயர் நடிப்பில் தாஜ்மல் ஒளிப்பதிவில் ரஞ்சித் பரோட் இசையில் ஆனந்த் இயக்கியுள்ள படம். தயாரிப்பு காஸ்மிக் பிலிம்.

ஷீலா பள்ளி மாணவி. கோவையில் பத்தாம் வகுப்பு படிக்கிறார். தொழிலதிபர் பிரகாஷ்ராஜ் அன்பான அப்பா. சீதா பாசமான அம்மா. பள்ளி சார்பில் ஊட்டிக்கு சுற்றுலா செல்கிறார்கள். அங்கு பூ விற்கும் இளைஞன் ராஜா. இவர்களுக்கு பூக்கள் பற்றிய விவரங்கள் தந்து உதவுகிறான். துறுதுறுப்பும் உற்சாகமும் கொண்ட ராஜா அனைவரையும் கவர்கிறார்.

ஷீலா ராஜாவை வெறுப்பது போல் இருந்தாலும் மனம் முழுக்க ராஜா நிறைகிறார். ஊர் திரும்பியவர் தவிக்கிறார். ரகசிய காதலன் ராஜாவைத் தேடி ஊட்டிக்குப் போகிறார். கோவை டி ஊட்டி ரூவிலரில் போகிறார். வண்டி பழுதாகி விடுகிறது. லாரியில் லிப்ட் கேட்டு ஊட்டி போகிறார். அங்கு ராஜாவைக் கண்டுபிடிக்க முடியாமல் தவிக்கிறார். இருட்டி விடுகிறது. சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடக்கின்றன.

இங்கே வீட்டில் காலையில் பள்ளிக்குப் போன மகளைக் காணவில்லை என்று குடும்பமே தவிக்கிறது. நீண்ட தேடலுக்குப் பின் சில கசப்புக்களுக்குப் பின் ராஜாவைப் பார்க்கிறாள் ஷீலா. அப்போதுதான் அவருக்குப் புரிகிறது. தன் மன உணர்வின் பெயர் காதலல்ல. பருவக் கவர்ச்சிதான் என்று, புறப்பட்டு விடு வந்து சேர்கிறாள்.

பொழுது மட்டுமல்ல மனமும் தெளிவாகிறது. குடும்பம் திரும்பி வந்த மகளை எப்படி எதிர்கொள்கிறது என்பது க்களைமாக்கல்.

நாயகன் ராஜா அந்த ஊட்டிக்கார பூக்கார இளைஞனாக பொருந்தியிருக்கிறார். நாயகி ஷீலாவுக்கு பாடல்களில் கவர்ச்சி காட்டவும் காட்சிகளில் நடிப்பைக் காட்டவும் வாய்ப்புகள். அன்பான அம்மா சீதா அழகான அம்மா.

பாசக்கார அப்பாவாக வரும் பிரகாஷ்ராஜ், ஆர்ப்பாட்டம் இல்லாமல் அசத்தியிருக்கிறார். அதிமம் பேசாமலேயே முகபாவனைகளிலேயே கவர்கிறார். பாசத்தைப் பொழிவதிலிருந்து காணாமல் போன மகளை நினைத்து பரிதவிப்பது வரை பின்னியிருக்கிறார் பிரகாஷ்ராஜ். நடிப்பில் அவர் பிரகாசராஜாகச் ஜொலிக்கிறார்.

பெண் தன்மையுடன் வரும் லிவிங்ஸ்டன், ஆசிரியர் ஆசீர்வாதமாக வந்து சிரிக்க வைக்கிறார். டீச்சர் சோனா நாயருடன் அவர் வழிவதும், பின் ராஜாவின்துணையுடன் புது மிடுக்குடன் மறு அவதாரம் எடுத்து கலக்குவதும் கலகலப்பு.

பருவக் கவர்ச்சியை காதலென்று தவறாகப் புரிந்து கொண்டு நடக்கும் இன்றைய இளைய தலைமுறை களுக்கு சரியான பாடம் இப்படம்.

இது மாதிரி கதைகள் மிகவும் அரிதாகவே படமாகியுள்ளன. ஆனாலும் அவற்றிலிருந்து கண்ணா கதை வேறுபட்டுக் கண்ணியமாகப் படமாக்கப்பட்டுள்ளது.

முதல்பாதியில் அழகு, குளுமையான லொக்கேஷன்கள், இயல்பான கலகலப்பான காட்சிகள், நகைச்சுவை காட்சிகள் என்று போகிறது படம். நகைச்சுவை காட்சிகளில் பாசில் வாசம் வீசுகிறது.

பின்பாதியில் ஷீலா ராஜாவைத் தேடிப் போகும் காட்சியின் நீளம்தான். படத்தின் வேகத்தைக் பெரிதும் குறைக்கிறது.

ரஞ்சித் பரோட்டின் பாடல்கள் ரசிக்க வைக்கிறது என்றாலும் இடம் மாறி இடம்பெற்று சலிப்புடனாகிறது. தாஜ்மல்லின் ஒளிப்பதிவு கண்ணுக்கு குளுமை.

மன் ஏஜ் பிரச்சினையை எடுத்துக் கொண்டு ஒரு பெற்றோரின் பார்வையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த். துளி கூட ஆபாசம் கலவாது படம் தந்திருக்கும் அவரை பாராட்டலாம்

நன்றி : விடுப்பு

சினித்துளி

அசின் வேணும்




ஒரே படத்தில் அரை டஜன் நாயகிகளுடன் ஆட்டம் போடும் மச்சமுள்ளவர் ஜீவன். இவர் கேட்கும் நாயகிகள் கிடைக்காமல் அல்லாடுகின்றார் ஒரு இயக்குனர்.

அறிமுக இயக்குனர் விஜய் இயக்கி வரும் படம் 'பயணிகள் கவனத்திற்கு படம் முழுக்க முழுக்க நாயகனை மையப்படுத்திய கதை. இதில் கதாநாயகிக்கு பெரிய முக்கியத்துவமே இல்லை.

ஆனால் இந்தப் படத்தின் நாயகியாக அசின் அல்லது தரிசாவைப் போடும்படி ஜீவன் வற்புறுத்த இவர்கள் கேட்கும் சம்பளம் கட்டுப்படியாகாதே என்று இயக்குனர் முழிக்க இழுப்பறியில் இருக்கிறதாம்.

என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு.

நானும் கதாநாயகனாக வேண்டும்



கவுண்டமணி, விவேக், வடிவேலு, செந்தில் ஆகியோர் கதாநாயகர்களாக நடித்ததை தொடர்ந்து, தற்போது காமெடி நடிகர் கருணாக்க்கும் கதாநாயகனாகும் ஆசை வந்து விட்டது.

இதற்காக தானே ஒரு படத்தை தயாரிக்க ஏற்பாடு செய்து வருவதுடன், ஏதாவது ஒரு முன்னணி கதாநாயகியை நாயகியாக போட பலரை அணுகி வருகிறார்

படத்திற்கு கதை வசனம் என்பன தயாராகிவிட்ட நிலையில் கதாநாயகி தெரிவும் முடிந்துவிட்டால்

படப்பிடிப்பும் ஆரம்பித்து விடுமாம்.

யாராத தான் விட்டுது?

கவர்ச்சியா? நானா? நோ!



கிளாமரெல்லாம் எனக்கு பிடிக்காது', 'கதைக்கு தேவைப்பட்டால் கிளாமராக நடிப்பதில் தவறில்லை' இப்படி சீசனுக்கு தகுந்தமாதிரி கொள்கைகளை குடை சாய்ப்பது என்பது நடிகைகளுக்கே உரித்தான ஒன்று.

ஆனால் நடிக்க வந்த சில ஆண்டுகள் கடந்தும் கவர்ச்சியாக நடிக்கமாட்டேன் என்று உறுதிபெற்றியை பத்திரமாக காத்து வருகிறார் கோபிகா. 'வெள்ளித்திரை' படத்தில் அவர் கவர்ச்சியாக நடித்ததுள்ளதாக ஒரு புரளி குண்டு வீசப்பட்டது.

அதுபற்றி அவரிடம் கேட்ட போது இதுவரை எந்த படத்திலும் நான் கவர்ச்சியாக நடிக்கவில்லை. நடிகை வேடம் என்பதால் கவர்ச்சி தூட்ட வேண்டும் என யார் சொன்னது? நான் கவர்ச்சியாக நடிப்பதில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்றார்

இப்படிச் சொன்ன எத்தனையோ டேரைப் பார்த்தாச்சு.

விளம்பரம் மட்டும்

சினோகாவிற்கு சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை விட, விளம்பர படங்களில் நடிப்பதில் தான் அதிக வருமானம் கிடைக்கிறது.

அதனால், அவரது தந்தை, 'தெலுங்கு படத்தை தவிர, தமிழில் விளம்பர படத்திற்கு மட்டும் ஒத்துக் கொள். அதில் தான் நாம் நன்றாக பணம் சம்பாதிக்க முடியும் என்று என்று மகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

பிரமேக்கத் தெரிந்தவர்கள்



- ▶▶ Accountancy & Auditing
- ▶▶ Business Start up Advice
- ▶▶ Business Plans & Cash Flow Forecasts
- ▶▶ Personal tax Affairs & Self Assessment
- ▶▶ Company Tax Affairs & Company Tax Return (CT-600)
- ▶▶ Preparing VAT, Payroll for the Sale Trader

- ▶▶ Partnership & Limited Companies
- ▶▶ Company Formation
- ▶▶ Attending VAT & PAYE visits
- ▶▶ CIS Voucher & Construction
- ▶▶ Industry Services
- ▶▶ Tax Investigations
- ▶▶ Solicitors Accounts & Accounts Reports

**(அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் உளம் நிறைந்த
தைப்பாங்கல் வழித்துக்களி**

TAMSONS
Accountancy & Tax Consultancy Ltd.
5 Southlands Road, Bromley, Kent, BR2 9QR
Tel: 020 8313 0800

சினிமா

இளிச்ச வாயர்களா ஈழத் தமிழர்கள்?

சலனன்
ஒரு பேப்பருக்காக



அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற குத்து வெட்டுப் பாடுகள் தமிழ்ச் சினிமாவில் நிகழ்கிறது. சிவாஜி - எம்.ஜி.ஆர் போய் கமல், ரஜினி போய் விஜய் - அஜித் கட்டம் வந்து, விக்ரம் சூர்யாவை இதில் எங்கு சேர்ப்பது என்று குழம்பி, தனுஷ் - சிம்பு அதற்கிடையில் போட்டியாளர்களாகச் சேர்ந்து, தனது இடம் என்ன வென்று விஷால் கேட்க பரத், ஆர்யா, ஜீவா என்று குழப்பம் நிலவ, குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப் பார்க்கிறார்கள் தயாரிப்பாளர்கள். அதில் ஈழத்துத் தமிழரும் ஒருவர் தயாரிப்பாளராக இருக்கிறார்.

இதில் விக்ரமும், ஜீவாவும் களத்தில் இருந்து நீக்கப் படுவது உறுதி என்று தமிழ்ச் சினிமாவில் பழமும் தின்றது கொட்டையும் போட்ட ஒருவர் நிச்சயப்படுத்துகிறார்.

ஏனென்று நான் கேட்கப்போக சினிமாக்க கணக்கை அவர் காட்டிய விதம் என்னை மெய்சிலிக்கப் பண்ணியது. அவர் அடுக்கினார்:

சிவாஜி, எம்.ஜி.ஆர், ஜெமினி, கமல், ரஜினி, விஜய், அஜித், தனுஷ், சிம்பு, சூர்யா, விஷால், பரத், ஆர்யா அவர்கள் எல்லோரும் முன்றெழுத்தால் ஆன பெயர்களைக் கொண்டவர்கள். விக்ரம், ஜீவா இவர்களுக்கு முன்றெழுத்துப் பெயர் இல்லையே? இவர்கள் எப்படி முன்னுக்கு வரமுடியும்? என்றார்.

அவரது அறிவின் விசாலத்தை எண்ணி நான் வியந்து போனேன். அது ஒரு புறம் கிடக்கட்டும். இப்போது விஜய்யா? அஜித்தா? யார் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று கடும் போட்டி நடக்கிறதாம்.

ஈழத்தமிழர்களுக்கு இதில் என்ன அப்படி அக்கறை வேண்டும்? ஆனால் அக்கறைப்பட பலர் இருக்கின்றன! அதனால்தானே இதை எழுத வேண்டி வருகிறது.

விஜய்யின் படம் வந்தால் விஜய்யின் 'கடஅவுட்'க்கு பாலாபிஷேகம் செய்கிறார்கள். அது பிறகு அப்படியே பியர் அபிஷேகமாகிவிட்டது. 'போக்கிரி' படத்துக் கெல்லாம் விஜய்யின் போக்கிரி ரசிகர்கள் பியரால் அபிஷேகம் செய்கிறார்கள்.

ரஜினிகாந்தின் 'சிவாஜி' படம் வந்த போது பெண்களும் ஆண்களும் அலகு குத்தி காவடி எடுக்கிறார்கள். தீச்சட்டி ஏந்துகிறார்கள். போதாதற்கு மண்சோறும் தின்கிறார்களாம். இந்த மரமண்டைகள், இதுகளை

என்ன செய்தால் தரும். எழும்பி நின்று உதைக்க வேண்டாமா?

இப்போது அஜித்தின் பில்லா படம் வந்தபோது சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் அஜித்தின் சிங்கங்கள் அல்லோலகல்லோலம் செய்கிறார்கள். பில்லா படம் பார்க்க ரிக்கெற் கிடைக்கவில்லை என்று றோட்டால் சென்ற பஸ்களை மறித்து, பஸ்ஸின் மேலேறி கூத்தாடி, பஸ்ஸை அடித்து நொறுக்கியிருக்கிறார்கள் அஜித்தின் கில்லாடிகள். இதுதான் வந்தாரை வாழவைக்கும் தமிழ்நாட்டின் சினிமாக்க கலாச்சாரம் சீரழிவு உபசாரம்.

நல்ல காலம், இப்படி ஒரு சீரழிவுக் கலாச்சாரம் நமது ஈழத்தில் இல்லையே என்று சந்தோசப்பட்டேன். ஆனால் அப்படியில்லை என்று யாழ்ப்பாணத்தில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் விஜய் ரசிகர்களுக்கும் அஜித் ரசிகர்களுக்கும் இடையில் அடிக்கடி பாரிய மோதல்கள் இடம் பெறுவதுண்டாம். அப்ப இந்த நச்சுக் கலாச்சாரம் நம்ம நாட்டிலும் பரவி விட்டது.

எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்ட மாதிரி இன்னொரு தகவல் அறிந்தேன். சென்னையிலிருந்து வாரமிரு முறை வெளிவரும் 'நக்கீரன்' என்ற புலனாய்வு இதழ் அச் செய்தியைத் தந்திருந்தது.

விஜய்க்கும் அஜித்துக்கும் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்ற போட்டியில் முந்திய ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது அஜித்தைத் தான் சார்ந்து நிற்கிறாராம். விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாராக வருவதை ரஜினிகாந்த் விரும்பவில்லையாம்.

இதற்குப் பல காரணங்களை நக்கீரன் சஞ்சிகை தெரிவிக்கிறது. ரஜினிகாந்த் அஜித்தைச் சார்ந்திருந்தால் என்ன ஆட்டுக்குட்டியைச் சார்ந்திருந்தால் என்ன? அது எங்களுக்கு பிரச்சினை இல்லை. ஆனால் எங்கள் பிரச்சினை வேறொன்று.


ரஜினிகாந்த் ஈழத் தமிழரான லண்டன் கருணா என்பவரை அழைத்து, தனது வெற்றி பெற்ற படமான 'பில்லா'வை தூசிதட்டி எடுத்து அஜித்தை நடிக்கவைத்து 'ரீமேக்' பண்ணச் சொல்லியிருக்கிறார். லண்டன்கருணா ரஜினிகாந்த் காலால் இட்ட கட்டளையை தலைமேல் கொண்டு உடனே பில்லா படத்தை தயாரித்து வெளியிட்டு விட்டார்.

ரஜினிகாந்த் இன்னொரு அன்புக் கட்டளையை யுமிட்டுள்ளார். அதன் படி காரியங்கள் நடக்கின்றன. அதாவது அஜித்தை வைத்து இன்னொரு படத்தையும் லண்டன் கருணா தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

இப்படி எல்லா விசயங்களையும் நக்கீரன் என்ற புலனாய்வு இதழ் புட்டு புட்டு வைக்கிறது. என்ன கவலையென்றால் விஜய்க்கும் அஜித்துக்கும் உள்ள வியாபாரப் போட்டியில் ஈழத்துத் தமிழர் தானாக கிடைக்க வேண்டும். ஈழத்தமிழன் என்றால் இளிச்சவாயனா?

ஒருபுறம் ஈழத்தமிழர் வீரம், ஓர்மம் பற்றி தமிழ்நாட்டுத் தமிழர் வியந்து கொண்டிருக்கிறார்கள். மறுபுறம் இப்படி இளிச்சவாயர்களாக ஈழத்தமிழர்கள் இருக்கிறார்களே என்றும் நகைத்துக் கொண்டிருக்கிறார்கள். என்னே ஈழத்தமிழர் விதி.

மனம் வளக்கம்



தாயே, என் தாயே!
நான் உறித்த தோலே
அறுத்த கொடியே
குடித்த முதல் முலையே,
என் மனையாளின் மானகேச்
சுக்களாத்தி,
சரண்.
தகப்பா, ஓ தகப்பா! நீ என்றோ
உதறிய மை
புரீந்தது கவிதைகளாய் இன்று
புரியாத வரியிருப்பின் கேள்!
பொழிப்புரை நான்
சொல்லுகின்றேன்.
தமயா, ஓ தமயா! என் தகப்பனின்
சாயல் நீ
அச்சகம் தான் ஒன்றிங்கே
அர்த்தங்கள் வெவ்வேறு
தமக்காய், ஓ தமக்காய்! தோழி,
தொலைந்தே போனாயே
துணை தேடி போனாயோ?
மனைவி, ஓ காதலி!
நீ தாண்டாப் படியெல்லாம் நான்
தாண்டாக்குமென்றிடுவாய்
சாத்திரத்தின் சூட்சுமங்கள்
புரியும்வரை.
மகனே, ஓ மகனே!
என் விந்திட விதையே செய்யே,
மரமே, காடே
மறுபிறப்பே மரண செளகர்யமே,
வாழ்!
மகனே, ஓ மகனே!
நீயும் என் காதலியே எனதம்மை
போல..
எனைபிரிந்தும் மீகின்பம்
காண்பாயா?
இல்லை, காதலித்த கணவனுக்குள்
எனைத் தேடுவாயா?

நன்பா, ஓ நன்பா!
நீ செய்த நட்பெல்லாம் நான் செய்த
அன்பின் பலன்
இவ்விடமும் அவ்விதமே பகைவா, ஓ
பகைவா!
உன் ஆடையெனும் அகந்தியுடன்
எனதம்மணத்தைக் கேலி செய்வாய்.
நீ உடுத்தி நிற்கும் ஆடைகளே
உனதம்மணத்தின் விளம்பரங்கள்.
மதமென்றும், சூலமென்றும் நீ
வைத்த துணிக்கடைகள்
நிர்மூலமாகி விடும் நிர்வாணமே
தங்கும்.
வாசகா, ஓ வாசகா!
என் சமகால சகவாசி, வாசி!
புரிந்தால் புன்னைகை செய்.
புதிர்நெறால் புருவம் உயர்த்து.
பிதற்றல் எனத்தோன்றின் பிழையும
திருத்து.
எனது கவி உணதும்தான்.
ஆம், நாளை உன் வரியில் நான்
தெரிவேன்.

- கமல்ஹாசன்

'இராமேஸ்வரம்' - சீமான் யாய்ச்சல்

இலங்கை அகதிகளை மோசமாக சித்தரிக்கும் வகையில் ராமேஸ்வரம் படம் எடுக்கப்பட்டிருப்பதாக இயக்குநர் சீமான் கோபத்தை வெளியிட்டுள்ளார்.

புதுமுக இயக்குநர் செல்வம் இயக்க, ஜீவா, பாவனா நடிப்பில் வெளியாகியுள்ள படம் ராமேஸ்வரம். அங்குள்ள இலங்கை அகதிகள் முகாமின் பின்னணியில் நடிக்கும் காதல் கதை இது.

இது குறித்து சீமான் கூறுகையில், இலங்கை இனப் பிரச்சினை குறித்த முழுமையான விவரங்கள், உண்மைகள் நமக்கு தெரியாது. எனவே அந்த விவகாரத்தை திரைப் படமாக எடுக்க நினைப்பதையே

தவிர்ப்பதே நாம் இலங்கைத் தமிழர்களுக்கு நாம் செய்யும் மரியாதை. என்று கூறியுள்ளார்

இதுகுறித்து செல்வம் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் மீது தான் மட்டுமே பாசத்துடன் இருப்பதாக காட்டிக் கொள்கிறார் சீமான். அடுத்த வர்கள் இலங்கைத் தமிழர்கள் குறித்த பாசம் காட்டினால் அவரால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்றார்.

செல்வம், சீமான் மீது பாய்ந்தாலும் கூட, ராமேஸ்வரம் படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைக்கவில்லை என்பதையும், கதையின் போக்கு, கேரக்டர்கள் குறித்து ஆங்காங்கு சில அதிருப்திகளும் தலை தூக்கியிருப்பதை செல்வம் உணர வேண்டும்.

நன்றி : நக்கீரன்

அரங்கேற்ற மலர்கள் | விழா மலர்கள் |
 அழைப்பிதழ்கள் | நினைவு மலர்கள்
 விளம்பர பிரசுரங்கள் | தமிழ் தட்டச்சு மற்றும்
 அனைத்து அச்ச வேலைகளுக்கும்....

seven | zero
 graphic designers •
020 7043 4319
 45B Crusoe Road | Mitcham | Surrey CR4 3LJ

creative artwork from **concept to design**



For your daily needs.

"It's really a convenient mini-supermarket!" they say.

African, Caribbean, Asian, East European and English
 Wines and Spirits, Groceries, Tropical Fine Foods, and more.
 Services: Pay point, Top Ups, Western Union (soon)
 Open: Mon - Sat 8.00 to 11.00 pm / Sun 8.00 to 10.30 pm

Commercial Wine Merchant

Tel: 020 7732 4446

266 Commercial Way, Peckham. SE15 1PU

Costcutter

Bromley யில் உடன் மரக்கறி வகைகளை பெற்றுக் கொள்ள...

Convenience Store

English, East-European, African & Asian (Sri Lankan) Groceries,
 Off-Licence, Foods & Sea-foods
 Also services: Bill-Payments, Congestion Charges, Bus Tickets,

Opening Times

Sun to Thus 6.00 am to 12.00 pm
 Fri & Sat 6.00 am to 1.00 am

Tel: 020 8461 5809

425 - 427 Bromley Road, Bromley, Kent. BR1 4PJ



BELMONT SUPERSTORE




Tel: 020 8907 4055

Opening Times
 Mon to Sat 8-00am to 11.00pm
 Sun 9.00am to 10.30pm

9 Warwick Parade, Belmont Circle,
 Kenton Lane, Harrow. HA3 8SA

"Experience speaks", they say. Over 19 years of experience in the East London Property market.



S A L E S
 L E T T I N G S
 M O R T G A G E S

COMMERCIAL properties available.
 BUSINESS LOANS and MORTGAGES arranged with leading banks"

Groceries, Supermarkets, Restaurants, Off licences, Fast Food & Takeaways, Warehouses and many more available.
 Mortgages arranged.
 Finances arranged.

Please call us for further information on **07957 400 777**

East Ham
 213 High Street North
 London. E6 1 JG
 T: 020 8472 0029
 F: 020 8503 5996
 eastham@tilko.co.uk

Stratford
 1 Leytonstone Road
 London. E15 1JA
 T: 020 8503 1999
 F: 020 8503 0999
 stratford@tilko.co.uk

Walthamstow
 252 Hoe Street
 London. E17 3AX
 T: 020 8520 9968
 F: 020 8503 7661
 walthamstow@tilko.co.uk

அனைத்து தமிழ் உள்நாட்டுக்களுக்கும்
உளம் தீரற்றத சைப்பொருள்கள்
வாழ்த்துக்கள்

அனைத்து தமிழ் கடைகளிலும்
பெற்றுக் கொள்ளலாம்

பிரான்ஸ் தொடர்புகளுக்கு

நீகன் 0620895775

நெதர்லந்து தொடர்புகளுக்கு

செல்வராஜா 0475850567

ENESAR

என்.எஸ்.ஆர்.

கிரண்டு 1Kg வறுத்த
சுவப்பு அரிசி மர வாங்கினால்
250g வறுத்த உழுத்தம் மர

இலவசம்



ASK FOR NSR PRODUCTS என்.எஸ்.ஆர். தயாரிப்புகளை கேட்டு வாங்குங்கள்